

நிகர்

ஜனவரி 2011

நிகவர்று கொட்டு முரசே
நீலைம் வாழ்வவரல்லாம்
—பாரதி—



கர்வெறோச தமிழ் எழுத்தாளி 2011 சிறப்பிதழ் மாநாடு

சமுக கலை இலக்கிய சுஞ்சிகை

நிகர்

நிகரன்று கொட்டு முரசே - இந்த
நணிலைய் வாழ்பவர்கள்கூம்
(பாரதியார்)
சமூக கலை இலக்கிய சங்கிகை

ஜூன் 2011

ஆசிரியர் :

அ. வெஸ்மணி

இணை ஆசிரியர் :

வெ. தினகரன்

அச்சு பதிப்பு :

ராஜா அச்சகம்,
நாவல்யரிட்டி.

தொடர்புகளுக்கு

ஆசிரியர் - நிகர்
83, கொந்தமலை வீதி,
நாவல்யரிட்டி,
இலங்கை.

தொலைபேசி :

072-4435872

மின்னஞ்சல் :

*nigareditor@yahoo.com

படைப்புகளுக்கு
படைப்பாரிகளோ
மொறுப்பு

"பீகர்" ஏவ்வதை நமிட எழுத்தான் மாறாட அமைப்பது

இதழினுள்ளே

கவிதைகள்

அருணா
வெ. தினகரன்
சீவது மனோஹரன்
சூர்யபனகை

சிறுகதைகள்

மல்லிகை சி. குமார்
பெ. லோகேஸ்வரன்
செ. தமிழ்ச் செல்வன்

கட்டுரைகள்

ஓ. ஏ. இராமையா
ச. முரளிதரன்
வெ. இராமர்
லெனின் மதிவானம்
சீவலிங்கம் சீவகுமாரன்
எஸ். முருகையா
அ. வைத்தி விங்கம்
அ. வோறன்ஸ்
பி. திருநாவுக்கரசு

சீவதை நல்ல எழுத்தான் மாநாடு - 2011
சிறப்பிதழ்

நிகர் நோக்கிய.....

தமிழுக்களின் வாழ்வியல் பல்வேறு பரிமாணங்களுக்கு உப்புறுந்தாலும் சமூக ரதியில் சிகித்தவுகளுடனே வாழ்கின்றோம். மொழி என்ற வகையில் உகைத் தமிழுக்கள் ஒன்றியைந்து பயணிக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.

இத் தேவையறிந்து சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் எடுத் தமிழ்சிகிளுக்கு தமிழ் கறும் உகைம் நன்றி கூற வேண்டும்.

உகை தமிழுக்கள் ஒன்றியைக்க அல்லது ஒன்றியை வேண்டியதை வலியுறுத்தும் இம் மாநாடு சீழையறும் தொடர்ந்து தமிழ் பண்பாட்டை காப்பதற்கு ஆக்கட்டுவ நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படல் வேண்டும் எனவும் “நிகர்” வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - 2011 தொடர்பாக வேறுபட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மாறுபட்ட கருத்துக்களை முன் வைத்து சில எழுத்தாளர்கள், எழுத்தாளர் அமைப்புகள் இம் மாநாட்டிற்கு ஆதரவை தெரிவிக்கவில்லை.

உகை தமிழ் எழுத்தாளர்கள் முதன்முறையாக ஒன்றியைபும் சந்தர்ப்பாக இந் நிகப்புவ திகழ்கிறது. கருத்தியல் நீதியான வேறுபாடுகளை கலந்துரையாடுவதன் மூலம் தீர்வுக்குப்படுத்திக் கொள்ளலாம். எக்குள்ளே முறண்பட்டுக் கொள்கின்ற கருத்துக்களை நாம் இணைந்து சரி செய்து கொள்ள வேண்டிய அவசியம் நிலவுகின்றது.

உகை தமிழுக்கள் ஒன்றியைவதன் மூலம் வெவ்வேறு நாடுகளில் வாழுகின்ற தமிழுக்களின் உரிமைகள் அந்த தேசியத்துக்குள் உத்தரவாத்திட்டப்படும்.

தமிழுக்கு செம்மொழி அந்துள்ளு கிடைத்துள்ள நிலையில் தமிழில் தேசிய கீதம் பாடக் கவுதாது என்ற கோசம் தற்போது இணக்கையில் நிறைவேற்றப்பால்கை நடைபூரிப்பதுத் தொடர்கியுள்ள நிலையில் விமர்சனத்துன் ஒதுக்கிக் கொள்ளும் நிலை நமக்கு விமோசனத்தை தருமா? என்னிடமாக தமிழுக்கள் பிறந்த தாய் நாட்டிலேயே இந்த நிலை என்றால் எதிர்காலத்தில் புமெ பொய்ந் நாடுகளின் நிலை எவ்வகையில் அமையும் என்பது யோசிக் கொள்வது.

விமர்சனம் செயற்பாடுபான்றின் காத்தியாம் வேண்டியதாக இருக்க வேண்டும்.

காலத்தின் தேவையை தமிழுக்கள் உணர்வோம்.

ஆசிரியர்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 பிரதம அமைப்பாளர் வெ. முருகபுதை அவர்களின் வாழ்த்துச் செய்தி

தமிழ் கலை, இலக்கிய உடைத்துறையில் அறிந்ததை பற்றிடல் அறியாததை அறிந்து கொள்ள முயல்தல் என்ற அடிப்படை நோக்கத்துடனேயே எனது சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடல் மாநாட்டு ஏற்பாடு செய்துள்ளோம். தனிப்பட்ட விருட்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாம் எனது அறுவைக்களை பக்கிறது கொள்வதற்காகவே ஒண்ணகின்றோம். எனது மாநாடு வெறுப்பின் கூடுதலைவர்களைத் தெரித்து விடவேறுப்பு கணியாட்ட நிகழ்வு அன்றை. இந்த சிருத்தியைராம் நூற்றாண்டில் நாம் கணினி யுகத்தில் வாழ்கின்றோம். புதிய தழையையினர் நாம் நேசிக்கும் கலை, இலக்கிய, உடைத்துறையில் ஒண்ணந்திருக்கின்றார்கள். அவர்கள் முற்தத்தலைமுறையினரிடத்திலும் குற்தவர்கள் இளம் தலைமுறையினிடத்திலும் பாஸ்பாம் அறிந்துகொள்வதற்கு எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன.

எனது சமூத்து இலக்கியம் பல்வேறு பரிமாணங்களுடன் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் மன்வாசனை, தேசிய இலக்கியம், மிதிதேச மொழி வழக்கு இலக்கியம் எம்மத்தியில் பேசுவாருளாக இருந்தன. ஒன்றுமற்றபாடும் போரும் தொடர்கியதும் போர்க்கால இலக்கியம் எமக்கு வரவாகியது. எனது மக்கள் அந்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததும் புலம்பெயர்ந்ததோர் இலக்கியம், புகலீட் இலக்கியம் அறிமுகமானது. எனது மக்கள் போரினால் உள்ளாட்டுக்கள் இப்பெயர்ந்ததும், இப்பெயர்வு இலக்கியமும் கவனத்திற்குள்ளாகியது. இவற்றைப்பல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டோம் நாம் ஒன்று கூடுகின்றோம்.

இம்மாநாட்டில் சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு, செவ்விதாக்கம், கறுப்பாம், ஓவியம், வளவுபூநிலை கலத்து, நடக்கம், இலக்கிய சீற்றிதழ்கள் உட்டப் பல துறைகளில் கருத்தராக்கு அமர்வுகள் நடையெறவிருக்கின்றன. இச்சந்தியாத்தில் தங்களுடு நிகர் திடும் மாநாட்டு சிற்மீதழை வளரியிட முன்வந்தமைக்காக நங்களுக்கு எனது மனமாற்ற வாழ்த்துக்களைபும் நன்றியையும் தெரவிக்கின்றோம். சிற்றிதழ்களின் வளர்ச்சி அவற்றின் உள்ளடக்கத்திலும் தங்கியிருக்கிறது. இதுகறிந்தும் நாம் எனது சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் கலந்துரையாகிறுக்கின்றோம்.

உலகைங்கும் சிற்றுண்டு வாழும் எனது படைப்பாளிகளுக்கும் இணக்கை படைப்பாளிகளுக்கும் மத்தியில் ஆரோக்கியமான புரிந்துணர்வு மிக்க உறவுப்பால்தையும் உருவாக்குவதும் எனது நோக்கமாகும். இனிவரும் தலைமுறையினருக்கு நாம் முன்மாதிரியாக வாழுவேண்டியவர்கள். அதற்கான இயங்கு தளமாகவும் இம்மாநாடு அமையும்.

தங்கள் நிகர், சரிதிகர் சமானமான சமுதாயத்தினை உருவாக்கும் உள்ளத பணியிலும் ஈடுபாத்தக்க படைப்புகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்த்துக்கின்றோம்.

வெ. முருகபுதை
பிரதம அமைப்பாளர்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011.

“நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிற்பிதழ்

ஒலகத் தமிழ்ச் சீற்றிதழ்கள் சங்க லிங்கைக்கூக் கிளை செயலாளர் அந்தனி ஜீவா அவர்களின் வாழ்த்துச் செய்தி

இக்கிய பணி தொடர் வாழ்த்துக்கள்

ஈழத்து தமிழ் இக்கிய வராற்றில் சிறுசஞ்சிகைகளின் மக்களிடம் மிக முக்கியமானது. தமிழ் இக்கியத்தில் மகையைக் கொட்ட சொல் தனித்துவம் பெற்று திகழ்வதற்கு சிறுசஞ்சிகைகள் வழும் பணியாற்றியுள்ளன. நமது முக்கியம் படிம்பாளிகள் சிறுசஞ்சிகைகளின் மூலமே வளர்ந்தனர்.

மகையத்தில் சிறுசஞ்சிகைகள் மிக அரிதாகவே வெளிவருகின்றன. இக்கிய வளம் கொண்ட நாவல்பாட்டியிலிருந்து ‘நிகர்’ என்ற சஞ்சிகை வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. இதன் இக்கியப்பணி தொடர் வாழ்த்துகிறேன்.

அன்டன்

அந்தனி ஜீவா

ஒலகத் தமிழ்ச் சீற்றிதழ்கள் சங்க

இணங்கைக் கிளை செயலாளர்

கொழும்பு ஸ்ரீ ராமகிருஸ்ங மிஷன் கருத்தரங்கு
மண்டபத்தில் 05. 01. 2011 அன்று கீடம் பெற்ற
ஒலகத் தமிழ்ச் சீற்றிதழ்கள் சங்க வெது
மாநாட்டின் போது கிச் சீப்பிதழ்
வெளியிடப்பட்டது.



சர்வதேச தேயிலை தினம்
வரலாற்றுப் பின்னணி

ஓ. ஏ. இராமையா

சர்வதேச தேயிலை தினம் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மிகம் மாதம் 15 ஆம் திங்கள் இணங்கையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உகேன் பிரதான தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளில் இணங்கையும் ஒன்று. இணங்கையில் தேயிலைத் தோட்டங்களிலேயே தங்கி சேவையாற்றும் நொழிலாளர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் வழித் தோன்றங்கள். ஆனாலும் இடைச்சக் கணக்கான சீங் களத் தொழிலாளர் களும் பெருந்தோட்டத்துறையில் சேவை செய்கின்றனர். இணங்கையில் தேயிலை உற்பத்தி அறிமுகப்படுத்தப்பட்டு அநேகமாக 135 ஆண்டுகளை கடந்து விப்பாலும் கடந்த 125 ஆண்டுகளாகத்தான் தேயிலைத் தொழில் பெருமளவில் ஏற்றுமதி தொழிலாக வளர்ந்து வந்தது, வளர்ந்து வருகிறது.

தேயிலை பயிர்செய் நிலப்பரப்பு ஆண்டுகளின் படி

- * தேயிலை 1867 ஆம் ஆண்டு - 10 ஏக்கர்கள்
- * தேயிலை 1875 ஆம் ஆண்டு - 1000 ஏக்கர்கள்
- * தேயிலை 1885 ஆம் ஆண்டு - 100,000 ஏக்கர்கள்
- * தேயிலை 1900 ஆம் ஆண்டு - 3,84,000 ஏக்கர்கள்
- * தேயிலை 1917 ஆம் ஆண்டு - 42,6000 ஏக்கர்கள்

கோப்பி பயர்செய்கை

19 ஆம் நூற்றாண்டில் இணங்கையில் கோப்பி பயர்செய்கையே பிரதானமான ஏற்றுமதி பயிராகவிருந்தது. பல கோப்பித் தோட்டங்கள் மகைநாட்டில் திறக்கப்பட்டன. தீதில் சேவை செய்ய இணங்கையில் போதிய தொழிலாளர்கள் இன்மையால் தமிழ் நாட்டில் இருந்து தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.

கோப்பி பயர்செய் நிலப்பரப்பு ஆண்டுகளின் படி

- 1835 ஆம் ஆண்டு 4000 ஏக்கர்கள்
- 1845 ஆம் ஆண்டு 37000 ஏக்கர்கள்
- 1869 ஆம் ஆண்டு 1,76,000 ஏக்கர்கள்

“நிகர்” சர்வதேச தமிழ் ஏழ்தானர் வீர சமீபதூர்

இலங்கை - இந்தியாவுக்குமிடையோன உறவு

வரலாற்று ரீதியாக இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே நண்டால் கலை, கலாசார உறவுகள் நிலவின. தமிழ் மன்றர்கள் இலங்கையின் சீர தீராசதானிகளில் கோளோச்சினர். பென்த மதம் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கையின் கடைசி தீராச்சியமான கண்டி தீராச்சியத்தின் மன்றாக மதுரையைச் சேர்ந்த நாயக்கர் வாஷ்டதை சார்ந்த ஸ்ரீ கர்த்தி ஸ்ரீ தீராஜசிங்கன் கண்டி தீராச்சியத்தின் கடைசி மன்னனாவார்.

பிர்ட்டிஷ் காலனித்துவ ஆட்சி

முழு இலங்கையும் பிர்ட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் வந்தன் பின்னர், இலங்கையின் ஏற்றுமதி பயிர் செய்கைகள் அபூர்விக்கப்பட்டன. மதுரை சீமையில் இருந்து மன்றர்கள் இலங்கைக்கு வந்தது பிரசித்ததி பெற்றதென்பதால், தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் இலங்கையில் சட்ட ரீதியாக குடியைற்றார். உலகில் குறியாக ஆசிய, ஆபிரிக்க இலங்கின் அமெரிக்க நாடுகள் காலனித்துவ ஏகாதியத்திய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்திலிருந்தது. இலங்கை இந்தியா பிர்மா உப்ப பல ஆசிய நாடுகளை பிரிட்டிஷ் ஏகாதியத்தியம் ஆட்சி பூரிந்தது. பாகிஸ்தானும் பங்களாதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது.

குடிப்பியர்வும் - குடியைற்வும்

உலகம் பூராகவும் நாடு விட்டு நாடு செல்லும் காலகூட்டமது. கைத்தொழில் பூர்ச்சிக்குமின் ஜிரோப்பியர்கள், அமெரிக்கா, கனடாவை நோக்கி சென்றனர். அதேபோல் ஆபிரிக்கர்களும் அடிமைகளாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வரலாற்றுப் பின்னணி

இதே வரலாற்றுப் பின்னணியில் தமிழ் நாட்டினிருந்தும், தென்னிந்தியாவிலிருந்தும் மக்கள் இலங்கை, மலேசியா உப்ப பல நாடுகளுக்கு சென்றனர்.

இந்திய தமிழ் தொழிலாளர்களின் விப்ராம்

1850 - 47018

1911 - 457765

திரைகட்லோடியும் தீரவியம் தேடு

வாழ்வை அமைத்துக்காள்வதற்காகவே இவர்கள் நாடு விட்டு நாடு சென்றனர். இலங்கைத் தீவுக்கும் வந்தனர். திரைகடல் ஓடியும் தீரவியம் தேடு என்ற முதுமொழிக்கேற்ப இவர்கள் இலங்கையில் குழாயிர்ந்தனர். தொழிலாளர்களாகவும், வர்த்தக, வாணிப தொழில் புரியவர்களாகவும் வந்தவர்களை இலங்கை அரசு வரவேற்றது. சிங்களவர்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு கிளம்பவில்லை.

தேயிலைத் தூரில் தேங்காய் மாசி கட்டுக்கதை

தேயிலைத்தூரில் தேய்காய் மாசி இருக்கின்றதென்ற கட்டுக்கதையை நம்பி டெச்க்கணக்கானோர் வந்தனரன இம்மக்களை இறிவுப்படுத்துவதற்காகக் கட்டுக்கதைகளை கவுனினர். தமிழகத்தில், கோளாவில் தேங்காயும் மாசியும் கிடைத்தன. அத்தோடு கோபியே முதற் பயிர்செய்கை முய்தாண்டுகளுக்கு மேலாக இடெச்க்கணக்கானோர் வந்து போனார்கள்.

நாடுவிட்டு நாடு செல்லும் வரலாற்றுப் பின்னணியிலேயே தமிழர்கள் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் சென்றனர். இதற்கு அரசியல் பொருளாதார காரணிகள் உண்டு. இலங்கையில் தேயிலை தொழிலின் ஆரம்பத்தையும் இலங்கைக்கு காலனித்துவ காலத்தில் தொழிலாளர் குடியைற்றத்தையும் அறிமுகப்படுத்தவே இம்முன்னுரை தரப்படுகிறது. அதினிருந்து சமகால பிரச்சினையை பார்ப்போம்.

நவீன காலத்தில் உலகமய மீஸ்கட்டுமானங்களின் பின்னணியும் தனியார் மயமாக்கலும்

தேயிலை தொழில் நெருக்கடி

2000 ஆம் ஆண்டின் ஆரம்ப வகுபங்களில் தேயிலைத் தொழில் சுர்வதேச மட்டத்தில் பல வெந்நுக்கடிகளைச் சுந்தித்தது. இந்திலையில் சில மாநிலங்களில் தேயிலைத் தொட்டங்கள் மூடப்பட்டன. தொழிலாளர் வேலை இழுந்தனர். சில தொட்டங்களில் தொழிலாளர்கள் தற்காலை செய்து கொண்ட வரலாறும் உண்டு.

இதன் பின்னணியில் சுர்வதேச ரதியில் ஒரு மாநாடு நடைபெற்றது.

2004 ஆம் ஆண்டு லோனாவவில் சுர்வதேச தேயிலை நெருக்கடி மாநாடு (Global Tea Crisis Conference)

2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் முன்று நாட்கள் இந்தியாவின் முப்பாய் நகரில் வொன்னாவ என்ற தீட்டில் தேயிலை வழங்க்கடி சம்பந்தமான ஒரு மாநாடு நடையெற்றது. சர்வதேச பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டை சி.டி.சி மற்றும் கே.எஸ்.டி ஆகிய நிறுவனங்கள் இதைத் தெரிய வேண்டியிருந்தன.

இம்மாநாட்டில் பிரதிநிதிகள் கலந்தாலோசித்து ஒரு அறிக்கை தயாரித்தனர். இதில் ஒ.ஏ. கிராமையா, பெ. முத்தலிங்கம் உப்பு இனங்கைத் தூதுக் குழுவினர் கலந்து கொண்டனர். சர்வதேச முட்டத்தில் தேயிலை தொழிலாளர்கள் தொடர்பான ஒரு பிரகடனம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சர்வதேச தேயிலை தினம் பற்றியும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு உலக சமூக மாமன்ற மாநாடு,
சர்வதேச தேயிலை தின மாநாடு

2004 ஆம் ஆண்டு 16 ஆம் திகதி முதல் இந்திய முப்பாய் நகரில் உலக சமூக மாமன்ற மாநாடு நடையெற்றது. இதன்போது சர்வதேச தேயிலை மாநாடும் நடையெற்றது. இனங்கை உப்பு சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வொன்னாவ பிரகடனங்கள் இம் மாநாட்டில் சில திருத்தங்களுடன் அங்கேரிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு பிரேசில் மாநாடு

2005 ஆம் ஆண்டு பிரேசிலில் நடையெற்ற சர்வதேச தேயிலை தின மாநாட்டில் முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாட்டை இந்தியாவின் புதுஷலி நகரில் 2005 ஆம் ஆண்டு மூன்றாம் நடையெறுமென தீர்மானிக்கப்பட்டது. மூன்றாம் நடையெற்ற மாதம் நடத்த அங்கோரம் வழங்கப்பட்டது. தேயிலைத் தின விழுமா பற்றிய தீர்மானத்தை தோழர்கள் அகைய் கோகம், ஓ.ஏ கிராமையாவும் வழிமாறிந்தனர். கலாநிதி சதாந்திரவும் திரு பெ. முத்துலிங்கமும் மூன்றாம் நடையெற்ற ஆண்டு மூன்றாம் நடையெற்ற ஆண்டு முன்மாறிந்தனர். இம்மாநாட்டில் வருந்தோட்டத்துறை சமூக மாமன்றப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

2005 ஆம் ஆண்டு புதுடிலல் மாநாடு

2005 ஆம் ஆண்டு மூன்றாம் நடையெற்ற திகதி முதல் 15 ஆம் திகதி வரை இந்தியாவின் புதுஷலியின் சர்வதேச தேயிலை தின மாநாடு நடையெற்றது. சர்வதேச தேயிலை தின டெல்லி பிரகடனம் இங்கு தயாரிக்கப்பட்டது. மூன்றாம் நடையெற்ற திகதி டெல்லி அரசுமையும் மன்றபத்தில் டெல்லி பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டது.

இனங்கையில் இருந்து வெருந்தோட்டத்துறை சமூக மாமன்ற பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

2005 ஆம் ஆண்டு இரண்டாவது ஆண்டும் இனங்கையிலும் ஏனைய நாடுகளிலும் சர்வதேச தேயிலை தினம் கொண்டாப்பட்டு வருகிறது. சர்வதேச தேயிலைத்தின பிரகடனத்தில் வருந்தோட்டத்துறை தேயிலை தொழிலாளர்களின் பொதுவான பிரச்சினைகளும் கோர்க்கைகளும் உள்ளாக்கப்பட்டுள்ளன.

பிரகடனம் - உறுதிமொழி

தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளை சேர்ந்த தொழிலாளர் பிரதிநிதிகளாகிய நாம் கீழ்க்கண்ட பிரகடனத்தை ஏற்று உறுதி செய்கின்றோம்.

இவ்வாரு ஆண்டும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதியை சர்வதேச தேயிலை தினமாக கொண்டாவும், இத்தினத்தை அங்கேரிக்கும்படி தேசிய அரசாங்கங்களுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுகூகின்றோம்.

பல மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், பெரும்பான்மையான பண்கள் தேயிலைத் தொழிலில் நோடியாகவும் மறைகுமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாகின்றனர். இலாபத்தில் உரிய பங்கு இவர்களைச் சேர்வதில்லை. வாழ்வுக்கான வேதனமும் கிடைப்பதில்லை. இது உப்பு சகல கோரிக்கைகளுக்காகவும் சர்வதேச ரதியில் ஸ்தாபனமயமாக அனுதிருண்டு போரா. அறைசவலால் விடுகூகின்றோம்.

சில நாடுகளிலேயே தேயிலை

19 ஆம் நூற்றாண்டில் சில நாடுகளிலேயே தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. இதில் இந்தியா, சீனா, இனங்கை ஆகியன் முக்கியமானவை. தற்போது தேயிலை பல நாடுகளில் பயிராகக்கப்பட்டுள்ளது.

தற்போது தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளும் பிரதோங்களும்

இந்தியாவில்

மேற்கு வாங்காளம், அசாம், தமிழ்நாடு, கேரளா, கர்ணாகா,

சீனா, வியநாம், இந்தோனேசியா, மலேசியா, பாக்கினாதீஸ், நேபாளம், ஜப்பான், தாய்வான், ரஸ்தா, கென்யா, உகந்தா, மலேவி, ஷாமியா, ஆஜன்னா இன்னும் வேறு சில நாடுகள்

“நிர்” சர்வதேச தமிழ் ஏழ்தானர் விழு சமூகத்துறை

தேயிலை தின விழாவை நடத்துவதற்கு இணங்கையின் பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றமும் கண்டிக் கழக அபவிருத்தி நிறுவகமும் வரலாற்று நிதியாக மாயைகும் சேவையாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றோடு இணைந்த ஏனைய சிவில் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளும் தேயிலைத் தொழிலாளர்களின் பொது கோரிக்கைகளை மன்னாடுக்க காத்திரமான சேவையாற்றி வந்துள்ளன. புதுடல்வி சி.ஐ.சி நிறுவனமும் தனது முழு ஒத்துறையினையும் வழங்கியுள்ளது.

இணங்கை தூதுக்குமுக்களில் பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின், சிவில் அமைப்புகளின், தொழிற்சங்கங்களின் சார்பில் ஓ.ஏ.கிராமமயா, பெ. முத்துவிங்கம், அருட்தந்தை மரியந்தனரி, அருட்தந்தை கீத யான்களை, அருட்தந்தை யெனி, மைக்கல் ஜோக்கிம், எஸ்.கே. சந்திரசேகரன், ஜேக்கப், எஸ் முருகையா, ஏ.சி.ஆர் ஜோன், பிலிப், ஜெயர்ட்னாம் மல்லியாகாடா, பி.ஐ. சந்திரசேன்.

எச் மொகைதீன், மேனாகா கந்தசாமி, கெ. போகேஸ்வரி, திருமதி சந்திரமதி, திருமதி.யோகிந்தா, விஜயலெக்ஸ்மி, அந்தனீஸ் உப்பா பலர் பல்வேறு கட்டத்தில் சர்வதேச மாநாடுகளில் பங்குப்பற்றினர். இணங்கையில் நடையேற்ற சர்வதேச தேயிலைத் தின மாநாடுகளில் இன்னும் பல சிவில், தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்தும் சர்வதேச நிறுவனங்களில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர்.

பார்மாஷாக சர்வதேச தேயிலை தினம் பல்வேறு நாடுகளில் பிரசித்தி பெற்றுவருவதை கீழ் காட்டுகிறது. இதனை முன்னாந்து செல்வதற்கு சுக்கலினதும் ஒத்துறையும் அவசியமானது.

சூழகதை

காலத்தின் கட்டளை

செ. தமிழ்ச்செல்வன்

அன்பு மகன் ஆனந்தனுக்கு,

உன் அப்பா எழுதும் அன்பு மடல். இங்கு நானும் உன் அம்மாவும் சுகமாக உள்ளோம். அங்கு நீயும் உன் மகனவியும் மகனும் சுக்கீம வாழ கதிர்காாத்தயனை வேண்டுக்கொள்கிறேன்.

இங்கு சுகல வசதிகளும் உண்டு. நேரத்திற்கு சாப்யாடு, ஓய்வு, நொலைக்காட்சி பார்ப்பதற்கு சுகல வசதிகள், ஆங்கில, தமிழ் பத்திரிகைகள் என்பன முறையாக கிடைக்கின்றன. ஆனாலும் மனதில் ஒரு ஏக்கம், ஒரு ராக்கம். அதற்கு மருந்து இல்லை. எனக்கும், உன் அப்பாவியிருக்கும் ஏற்பட இந்த மனத்தாக்கம் உனக்கு வந்துவிட்கவாது என்பதற்காகவே இம்மடலை எழுதுகிறேன்.

சீலைவளை இம்மடலை பழைதற்கு உள்கு நோம் இல்லாமல் கூட இருக்கலாம். இருந்தாலும் எனக்காக உன் எதிர்காலத்திற்காக பத்து நிமிடத்தை ஒதுக்கி இம்மடலை வாசிக்க வேண்டும். நான் பதிலை எதிர்பார்க்கவில்லை. நீ என் நிலைக்கு ஆகிவிடக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை. நானும் உன் அம்மாவும் திருமணம் செய்து தனிக்குடித்தனம் வந்தபோது பெரும் கனவடன் எதிர்பார்ப்படன் வாழ்வை ஆரம்பித்தோம். நான் சிறிய வயதிலேயே யெரிய அரசு உத்தியோகம். அதே போல் உன் அம்மாவும் கௌரவமான அரசு தொழில்.

நாம் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் மீது ஆர்வம் செலுத்தினோம். எம்மை மிக விரைவாக பதவி உயர்வுகள் தேடுவந்தன. திருமணம் முழுந்து 5 வருடங்கள் கழிந்தே நீயும் பிறந்தாப். நீ பிறந்த உடனேயே உன்னை பெரிய டாக்டராக பார்க்க ஆசைப்பட்டோம். அதற்காக அப்போதே அந்திவாரம் இட்டோம். நான் ஏறு பேருநூறும் உன் அம்மா எட்டு பேருநூறும் பிறந்தோம். எம் குடும்பம் பெரிதாக இருந்ததால் எல்லா நல்லை கெட்டதற்கு கலந்து கொள்ள நாம் முயற்சிக்கவில்லை. அவ்வாறு குடும்ப பாசத்தில், உடன் பிறப்புகளின் உறவுகளோடு சேர்ந்து கொண்டு இருந்தோமெயென்றால் எம் தொழில் வான்மையும், விழுத்தியும் தடங்கள் ஏற்படும் எனக்கண்டு தனிவிழுயாக நின்று நேர்வாழி சென்று தொழில் தரும் காத்தோம்.

உன்னை சிறு வயதில் வளர்ப்பதற்கு நகர்ப்பாத்தில் இருந்த மின்னோக்காப்பகத்தில் விட்டுச் செல்வோம். மாலை ஜந்து மணிக்கு பிறகு வற்றை உன்னைத் தூக்கிச் செல்வோம். விட்டுக்குச் சென்ற கணவிலில் உன்னையும் நிற்திரை கொள்ள வைத்துவிட்டு நாழும் படுத்திவோம்.

ஜந்து வயது வந்தவுடன் ஏத்தனையோ பெரியார்களை பிடித்து நகர்ப்பாத்தால் போய் முகவரி கொடுத்து, முறையற்ற விட்டுக்கை பத்திரம் தயாரித்து உன்னை பெரிய பிரபல பாடசாலையில் சேர்த்தோம். நீ எவ்வளவோ அழுதாய் எழுபதன் இருப்பதாக அப்பிடித்தாய். அப்போதெல்லாம் உன்னை அடித்து விடுதியில் விட்டு வந்த ஞாகம் எனக்குண்டு.

காரணம்+ நீ பெரிய பாடசாலையில் பழத்து பாக்பாக வருவேண்டும் என்ற ஆசை. அதேபோல் விடுமுறைக்கு வந்து மின்னும் பாடசாலைக்கு போக தயங்கும் போது கட்டாயமாக உன்னை அகவழத்து சென்ற ஞாகம் எனக்கிருக்கிறது. அப்போது நீ தாய், தந்தை பாசத்திற்கு டாக்கியிடு எனக்கு தெரியவில்லை. எமது தொழில் வளர்ச்சியும், உன் எதிர்கால வாழ்வுமே எமக்கு தெரிந்தது. அது நிகழ்காலத்தை மறைத்தது.

எம் ஆசையை மிக விருவாக நிறைவேற்றினாய். க.பொ.த(சாஃத) உயர்சித்திவெற்றாய், க.பொ.த (உ/த) உயர் சித்தி வெற்றாய். நாம் நினைந்த மாதிரி வைத்தியதுறைக்கு தெரிவானாய். அதேகாலத்தில் உன் எதிர்காலத்தை நாம் நினைந்து பெரிய வீடு கட்டினாம். உனக்காக பெறுமதியான கார் வாங்கினாம். உன் எதிர்கால வாழ்வே எம் இலட்சியமாய் இருந்தது. அதேபோல் நீயும் பிரபல வைத்தியனாய் வெளியே வந்தாய். ஆனால் ஒரே ஒரு குடைன், நியாக தேர்ந்தடுத்த பெண்ணுடன் வருவாய் என நான் எதிர்பார்க்கவில்லை.

அப்பெண்ணும் வைத்தியாய் இருந்தமையினால் உன் எதிர்காலத்தை மையமாக்கவின்டு அவ்வளவும் மருமகளாக ஏற்றுக்கொண்டேன். புதிதாய் கட்டியவ வீட்டில் உனக்கொரு அறை எனக்கொரு அறை என திட்பிட்டு கட்டினேன். அதேநேரம் நானும், உன் அம்மாவும் வள்ளன் எடுத்து விட்டுக்கு வந்த ஒரு மாதத்தில் நீ கொடுத்த பரிசு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஜந்து வயதில் உன்னை விடுதியில் சேர்க்கும்போது நீ அழுதாய், அப்போது நான் கவுரிய அதீத வார்த்தையை கவுரினாய். "அப்பா நீங்களும் அம்மாவும் சந்தோஶமாக இருக்கலூம், நாங்க எங்க தொழிலில் முன்னேறி உங்களை நல்லா வைத்து இருக்கலூம்" என்றாய். "நீங்க முதியோர் இதைத்தில் போய் இருங்க. மாதா மாதம் தேவையான காச அனுப்பிறோம். நல்லது, பெருநாள் நாட்களில் உங்களை இங்கே கூட்டுக்கொண்டு வாழுவாம்." என்ற வார்த்தைகள் நான் விட்ட பிழையை உணர்த்தியது. மகனே, உன்னோடு ஒருநாள் இருக்கமாட்டோ என எங்குகிறேன். அன்று நீ டங்கியது போன்று.

விடுமுறைக்கு வந்து போகும் போது எப்படி அழுதாயோ அதேபோல் இப்போது நான் அந்த வீட்டிற்கு வந்து திரும்பும் போது அழுகின்றேன். உன் எதிர்காலத்திற்கு வீட்டை கட்டிய நான் என் எதிர்காலத்திற்கு பாசத்தை கட்டவில்லை. உன் வசதிக்காக காரை வாங்கிய நான் எம் வசதிக்காக உன் மனசை வாங்கவில்லை. இந்தியையில் நான் விட்ட பிழையை நீ விடாதே உன் மகனை உன்னோடு வைத்து பார்க்கவை, பதவி, பட்டம் என்பதற்காக பாசத்தை விடுவை போக விடாதே. நானை நீயும் முதியோர் இல்லத்தில் வந்து தங்கி மனத்துமொற்றும் அடையாதே.

உன் எதிர்காலம் நன்றாக அமைய பிரபல பாடசாலையை தேடினேன் அன்று. நீயோ எம் எதிர்காலம் சிறுக்க பிரபல முதியோர் இல்லத்தை தேடினாய். இந்நலையை பார்க்கும் போது மிகவிரைவில் மொன்றசாரியை விட முதியோர் இல்லங்கள் அதிகம் தோன்றிடும் போலுள்ளது. மகனே எனக்காக ஒன்று செய், எதிர்காலம் எதிர்காலம் என்று யோசிக்காமல் நிகழ்காலத்தில் உன் மகனை உன்னோடு வைத்திருஷ்வரங்காக ஒவ்வொரு நாளும் சில மணிந்தியாலங்கள் ஒதுக்கு. தொழிலை மாத்திரமல்ல, உறவுகளையும் ஒன்று சேர்த்து கொள். நாம் வென்ஸன் எடுத்தவுடன் தொழில் பெருமைகள் எழுபதன் வருத்தில்லை. மனித உறவுகளே எமக்கு துணையாக இருக்கும். பாரு மக்களிடம் பார்க்க வேண்டிய கூட்டு குழுமத்தை உனக்கு போதிக்கவில்லை. உன் மகளுக்கு நீ போதி. அறுபது வயதில் அவனே உனக்கு ஆறுதல்.

வாழ்வு வளமாக வாழ்த்தும்

தகப்பன்

த. அருணாசலம்.

சிங்கள இலக்கிய மறுமலர்ச்சியின் பின்னணியில் மார்ட்டன் விக்ரமசிங்க

ச.முரளிதூரன்

மார்ட்டன் விக்ரமசிங்க ஆறு தசாப்தங்களில் சிங்களத் திலும் ஆங்கிலத்திலுமாக இரண்டாயிரத்துக்கு மேஜான படைப்பாக்கங்களை கற்பனை இலக்கியங்களாக புலமைசார் இலக்கியங்களாக மக்கள் முன்வைத்து அவர்களை சிந்திக்கவும் செயற்றாவும் வைத்த பெருமகனாவார். அவரின் ஆக்க இலக்கியங்கள் ஒரு நவீன சிங்கள இலக்கிய மறுபு குறித்த பிரக்ஞானையே மக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. அதே சந்தர்ப்பத்தில், புலமைசார் இலக்கியங்கள் மேற்கூலகில் விஞ்ஞான மற்றும் மானுஷவியற் துறைகளில் ஏற்பட்ட விழிப்புணர்வுகளை சமகாலத்தில் சிங்கள வாசகர்களுக்கு கொண்டு செல்லும் பாரிய இலக்கினை தாங்கியதாக அமைந்திருந்தன. 1919யில் பதியான பார்வினின் கவர்ப்புக் கொள்கை பற்றிய அறிமுகம் ஆங்கிலமெறியாத சிங்கள வாசகர்களின் அறிவுக்கு பெரும் விருந்தானது. அறிவியல், சமூக மானுஷவியல், தொல்போருளியல், சாசனாவியல் தொடர்பான நூல்களும் கட்டுரைகளும் அடுத்துத்து அவர்கள் முன்வைக்கப்பட்டன. அது மாத்திரமல்லாமல் இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பயன்தரும் வகையிலான நூல்களையும் எழுதி வெளியிட்டு கல்விய் பணியையும் தொடக்கியவராக விளங்கினார். இது பிற்பகுதியில் அவரை சிங்கள மொழியில் முதன் முதலாக அறிவியல் இலக்கியம் பகுக்கும் முன்னோடி முயற்சியில் ஈடுபடவைத்தது. இப்பணிகளை மேற்கொள்ளும் அதே காலத்தே வெகுஜன பத்திரிகைகளுக்கூடாக நவீனத்துவம் சார்ந்த சிறுக்கைகளையும் மக்களுக்கு தந்த மற்றுமொரு முன்னோடி செயற்பாட்டையும் மேற்கொள்கையால் இன்று சிங்கள இலக்கியத் துறைசார்ந்து திரும்பிய பார்க்கையில் அவரின் பிதாமக அவதாரம் நித்தரசனமாக தெரியவென்றது. இலங்கையில் வாழுவர்கள் அனைவரும் மார்ட்டன் விக்ரமசிங்கவை புறிந்து கொள்ளல் அவசியம் என்றவகையில் அவரின் ஆளுமை குறித்த தேடல் முயற்சியே இதுவாகும்.

“நகர்” சுவதோச தமிழ் எழுதாளர் வரு சுற்றிடு




இரசாவாதங்களை புரிந்திருக்கின்றன.

அவற்றை அவர் தனது படைப்புகள் பலவற்றில் தான் மன் தோய வாழ்ந்தமையை ரூசுப்படுத்தும் போது உணர்வுப்புவாக உள்வாங்கிக்கொள்ள முடியும். அவரின் புலமைசார்ந்த எழுத்துகளில் நேரடியாகவும் பூக்கமாகவும் இலங்கை மக்களுக்கான தேசிய அடையாளத்தை தக்கவைத்துக்கொள்ள அழுத்துணர்வை பிரடியாகிப்பதில் அவரின் வாழ்விட பின்னணியின் வகிபாகம் முதன் மையானது. அத்தகு குணாம்சமே அவரின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தமிழ், ரசிய, சௌ, ஜோமானிய, ஒல்லாந்து, ஜெர்மனிய, பிரான்சிய மற்றும் ஜப்பானிய மொழிகளில் மொழியாற்றும் பெற்று வெளிவந்து ஒரு புகழ் பெற்ற படைப்பாளியாக வெளிக்காட்ட வைத்ததனாலாம்.

ஆந்தரிஸ் குருனான்சே, மார்ட்டன் விக்ரமசிங்கவின் முதற் குருவாக வாய்த்து சிங்கள அட்சரங்களை கற்றுக்கொடுத்தார். பின் 1897-1899 காலப்பகுதியில் கிராமத்து பௌத்த ஸ்தலத்தில் பாரம்பரிய ரீதியான கல்வியைப் பெற்று, தனது கிராமத்திலிருந்து சற்று தொலைவிலுள்ள காலியின் பொனவில்லா பள்ளிக்கு அடிப்படைக் கல்விக்காக சென்றார்.

“நகர்” சுவதோச தமிழ் எழுதாளர் வரு சுற்றிடு



இக் காலத் தே (1901யில்) மார்ட்டன் விக்கிரமசிங்கவின் தகப்பனார் டோன் பஸ்ரியன் விக்ரமசிங்க காலமாகின்றார். இது மார்ப்பன் விக்கிரமசிங்கவின் வாழ்க்கையை வறுமைச் சூழலுக்குள் கொண்டுசென்றதோடு வளமான கல்வியை பெற்றுக் கொள்ள வாய் பாடுத்த பொனவில் ராபாடசாலையிலின்று வெளியேறவைத்தது. பின்னர் பிக்குமார்களினால் அறிவுட்டம் பெறுபவரானார்.

இதுவே அவரில் நிலைகொண்டிருந்த ஆக்கவாண்மைத்துவ உக்கத்தின் பயுதியாக 1903ம் ஆண்டு பாலோபதோஸ்ய (சிறார்களுக்கான உபதேசங்கள்) என்ற நூலை வெளியிட வைத்தது. வெறுமே ஆரம்பக் கல்வியை பெற்றுக் கொண்ட ஒருவர் 12வது வயதிலே இச்செயலை மேற்கொண்டுமை அவர் எழுத்தின் பயனார்ந்த பெறுமதியை இளமையிலே உணர்ந்தமையைக் காட்டுகின்றதெனலாம்.

எழுத்தாற்றலேயே தனது ஊட்டமென ஏற்றுக்கொண்டவர் பின்னர் மட்கள்பிலுள்ள சிங்கள் நிறுவனமொன்றில் எழுத்தராக சிலைகாலம் பணியாற்றி அதனிலின்று விளகி, ‘சிலுமின்’ னாயிறு பத்திரிகைக்கு ஆக்கங்களை மட்டும் நல்கும் ஒருவராக விளங்கினார். அவரின் நிறமை காரணமாக பின்னர் அப்பத்திரிகையின் ஆசிரிய பீட்டத்தை அணங்கிப்பவராக பணியேற்றார்.

விடலைப்பறுவும் தந்த வீரிய சிந்தனைகள் படைப்பாளனாக பிரவாகிப் பதன் ற பிரதிஞ்கை கொள்ள வைத் தவனலாம். மனவாழ்க்கைக்குள் நுழைந்த பின் 1932ம் ஆண்டு ஹிமாங்கரங்க எனும் மகனை பெற்றதோடு அவ்வாண்டே வரலாற்று புகழ் வேக ஹவுஸ் நிறுவன தினாமின் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1935யில் உஸா என்ற மகனும் பிறந்த பின்னர் கல்கிசையில் மனையமைத்து வாழ்ந்த போது உள் எனும் மகள் 1940ம் ஆண்டு பிறந்தாள். தொடர்ந்து ஜந்தாண்டுக்காலம்

‘தினாமின்’வில் பணியாற்றி 1948ம் ஆண்டு அதன் ஆசிரிய பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் தன்னாஞ்சமையான கதந்திர படைப்பாற்றலை மேற்கொண்டவராக திகழ்ந்தார்.

1950 ஆண்டு தனது கல்கிலை வீட்டை விற்று, பின்களைகளை பல்கலைகழகக்கல்வியை தொடர அதனைப் பயன் கொள்ள வாழிசைய்து திம்பிரிக்காயவில் வாழுத்தொடங்கினார். அப்போது முழுமையாக தன்னை ஒரு ஒலக்கிய ஸ்தாபனமையாக்கிய தோற்றப்பாடும் ஆழ்ந்த செயற்பாடும் அவரை முக்கிய அங்கொரத்துக்கு ஒட்டுச்சென்றது. அது தான் அவரின் படைப்புகை வாழ்க்கையின் சிறப்புக்காக, 1953ல் பிரத்தானிய மாகாராணி எம்.பி.ஏ பட்டத்தை மார்ப்பன் விக்கிரமசிங்கவுக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஒன்றை வாணாலி ஆகனைக்கும் அங்கத்தவராக செயற்படக்கிடைத்த வாய்ப்பினையும் பயன்படுத்தி அரும்பணியாற்றினார். 1954ம் ஆண்டு சிங்கள மொழியில் விஞ்ஞான அரும்பதங்கள் ஆக்கும் குழுவின் உறுப்பினராக நியமனம் பெற்றாலும் மூன்றே மாதங்களில் அதனை ராஜ்னாமா செய்துவிட்டார். 1956ம் ஆண்டு பண்டாரவெலையை தனது வாழ்விப்பாக்கி அங்கிருந்து படைத்த பிராமணிய பண்டாரவெலையை தனது வாழ்விப்பாக்கி அங்கிருந்து படைத்த பிராமணிய வகுப்பாற்றத்தாறின் வீழ்ச்சி எனும் கட்டுரையையும் ஆக்கி அதற்கு அரசு விருதிகளையும் வெளிறார்.

1957ம் ஆண்டு தேடுதல் சிலாக் கியம் காரணாமாக தொல்பாருளாராய்ச்சி துறைகுறித்த கற்கைக்காக தென்னிந்தியாவுக்கு சென்று மீண்டார். அதே ஆண்டில் அவரின் ‘விராகா’ நாவலுக்கு பொன் பெண்டக் விருதிகளை வென்று அதன் பணப்பிரிவை பல்கலைக்கழக மாணவர் கற்கைக்கான நிதியியாக கையளித்தார்.

1958ல் சோவியத் ரசியாவுக்கும் 1959ல் மக்கள் சௌ குடியரசுக்கும் ஒன்றையின் சார்பில் சென்று வந்த வாய்ப்பினை அடுத்து, 1960ம் ஆண்டு அன்றைய வித்தியோதய பல்கலைக்கழுத்தின் கெளரவு கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டார். அதன் பின் தொடரும் ஆண்டுகளில் ஜந்தியா, ரசியா, ஸென்டன், பாரிஸ் நாடுகளுக்கு சென்று வந்தவருமாக திகழ்ந்தார்.

1964ம் ஆண்டு மார்ட்டன் விக்ரமசிங்க அவர்களின் ‘கம்பெறலிய’ நாவல் வெஸ்ட்ர் ஜேம்ஸ் பீரிலினால் திரைப்படமாக்கப்பட்டு தில்லி சர்வதேச திரைப்பட விழாவில் பான் மயில் விருதினை வென்றது. 1963ம் ஆண்டு போதனை பல்கலைக்கழகம் தந்த டி.எஸ் பட்டத்தை அடுத்து 1964யில் அன்றைய வித்தியலங்கார பல்கலைக்கழகம் ஈந்த மிஸ் பட்டத்தையும் ஏற்றுக் கொண்டார். 1968ல் கியுபாவுக்கும் 1972ல் இந்தியாவின் பௌத்த ஸ்தலங்களுக்கும் விஜயங்கள் மேற்கொண்டிருந்தார்.

1974ம் வருடம் இலக்கியத்துக்கான முதலாவது ஐநாதிபதி விருதை பெற்றுக் கொண்டு அதன் பண்புரிசிலினை கலசார அமைச்சின் ஊகா பல்கலைக்கழகம் செல்பவர்க்கான புலமை பரிசிலாக்கினார். 1976 ஜூலை மாதம் 23ம் திகதி அமரராகும் போது இலங்கையின் சிங்கள கலசாரத்துக்கும் வளத்து மதத்துக்கும் வருமை சேர்க்கும் ‘பவதரணை’ மற்றும் ‘மானவ வித்தியா’ ஹா சிங்கள சங்லிகுத்தியை’ நால்களை தந்தவாராக திகழ்ந்தார்.

1903ம் ஆண்டு தனது பன்னிரெண்டாவது வயதில் பாலேவுதேஸ்ய எனும் நூலினுபாக இலக்கிய உலகில் நுழைந்த மார்ட்டன் விக்கிரமசிங்க எண்பத்திரெண்டாம் வயதில் காலமாகும் வரை இடைவிடாத படைப்பாளராக விளங்கினார். அவரின் இலக்கிய பணிகளில் முக்கிய அம்சங்களை வழங்கி நோக்கலாம்.

1903ம் ஆண்டு ‘பாலேவுதோசய’ எனும் சிறுவர் நூலாக்கம் ஒரு நுழைவாசலாக கருதப்படாலும், ஆய்வாளர்களால் அவரின் இலக்கிய உலகம் உண்மையிலே 1914ம் ஆண்டு ‘லீலா’ எனும் நாவல் வெளியிடப்பின்னரே ஆரம்பமாகியிருந்து எனக் கணிக்கப்படுகின்றது. மார்ட்டன் விக்கிரமசிங்க, 1920 வரையான தனது தொடக்கால இலக்கிய வாழ்வில் பெரிதுமாக பிரபல்யமடையக் காரணமாகக் கருதப்படுவது சிங்கள நாளதூரான ‘தினாமின்’வில் ஆறாண்டு காலம் பரந்த வாசகர் வட்டத்துக்கு கட்டுரைகள் வழங்கியமையாகும். இவ்வாறு மார்ட்டன் விக்கிரமசிங்க செயற்பட ஆரம்பித்த காலம் இலங்கையில் சமய மற்றும் கலசார விழிப்புணர்வு ஏற்பட்டு, அது ஒரு தேசிய இயக்கமாக வலுப்பெற முனைந்த காலமாக இனங்காணப் பட்டவான்றாகும். புத்திஜீவிகளோடு தொடர்பு கொண்டார்கள்.

“நீக்க” சர்வதேச தமிழ் எழுத்தாளர் வீரா சுந்திர

தேசிய எழுச்சியின் தூற்பரியங்களை கிராமிய சிங்கள மக்களுக்கு கொண்டு செல்லும் முனைப்பான கட்ப்பாட்டை பத்திரிகைகள் மேற்கொள்ளும் போது, அதிலே விக்கிரமசிங்க தன்னையும் ஒரு பங்குதாரியாக்கிக் கொள்கின்றார். தேசிய எழுச்சிக்கு தடைக்கல்லாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற புத்திஜீவிகளிடையே ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்மையே பிரதான காரணமாக அமைகின்றதென்ற சிந்தனை விக்கிரமசிங்க அவர்களிடம் அக்காலத்தில் தொன்றியிருந்தது. அந்திலையை மாற்றியமைப்பதனுராகவே தேசியமென்பதை மீளக்கட்டமைத்துக்கொள்ள முடியுமென்பதை வலுவாக உணர்ந்திருந்தமையை அவரின் எழுத்து வெளியாடுகள் உணர்த்துகின்றன. இப்பின்னணியே மார்ட்டன் விக்கிரமசிங்கவின் தொடக்கக்கால முயற்சிகள் ஆக்க இலக்கியத்தை பெரிதும் சாராமல் கல்வி, தத்துவம், சுகாதாரம், மானிடவியல், விஞ்ஞானம் முதலான பரந்த வீச்சைக் கொண்டிருந்த மைக்கான காரணமாகுமென்னாம்.

மார்ட்டன் விக்கிரமசிங்க அவர்களின் இடைக்கால எழுத்துப்பணி 1920 தொடக்கம் 1948 வரையான 28 வருட காலத்தை கொண்டதும் முழுமையான பத்திரிகையாளர்

செயற்பாடு தாங்கியதாகவும் அமைந்திருந்ததெனலாம். ஆனாலும் ஆக்க இலக்கிய செயற்பாடும்

‘தினாமின்’ நாளேட்டின் உதவி ஆசிரியராக 1920-27 காலப்பகுதியிலும் ‘லக்மின்’ பத்திரிகையின் ஆசிரியராக 1927-30 காலப்பகுதியிலும் ‘சிலுமின்’ பத்திரிகையின் ஆசிரியராக 1931-32 காலப்பகுதியிலும் ‘தினாமின்’ பத்திரிகையின் ஆசிரியராக 1932 -46 காலப்பகுதியிலும் பணியாற்றினார்.

இந்த 28 ஆண்டுகளிலும் பத்திரிகைகளில் தீட்டிய ஆசிரிய தலையாங்கங்கள் அவரின் எழுத்து வாண்மையை மேலெடுத்துச் சென்றதோடு, ஆக்கிய ஐந்நாறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் விதந்துரைக்கப்பட்டாக அமைந்திருந்தன.

“நீக்க” சர்வதேச தமிழ் எழுத்தாளர் வீரா சுந்திர

செல்ல சோர்வில்லோ பிரயத்தனம் மேற்கொண்டிருந்தமையை 1924-46 வரையான காலம்பகுதி நமக்குக் காட்டுகின்றதெனலாம். இக்காலம்பகுதியில் 80 சிறுக்கதைகளையாக்கி அவற்றை கீழ்க் காணும் ஜந்து தொகுப்புகளாக வெளியிட்டிருந்தார்.

1. கேவெறுனியக் (இரு மாது) - 1924 (மறுபதியு 1934)
2. மகுல் கெது (மண வீடு) - 1927 (முன்றாம் பதியு 1945)
3. பவகாராயன்ட் கல கசீம் (பாவர்ப்பவனுக்கு கல்லெறிதல்) -1936 (மறுபதியு 1942)
4. பில்லா சகா அடிரு முஹான (பேடும் அபூர்வ முகமும்) - 1945
5. ஹந்த ஸாக்ளி கிழியம் (நிலவு சாட்சி சொல்கிறது) - 1946

மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்களின் நாவல் துறைக்கான இடைக்கால பாங்களிப்பும் தனித்து நோக்கப்பட வேண்டியவொன்றாகும். சிங்கள இலக்கிய நாவல் துறையை நோக்கும் போது அங்கு சிகரமன நிமிர்ந்திரப்பவர் மார்ட்டின் விக்கிரமசிங்க ஆவார். தனது அரும்ப கால செயற்பாடுகளிலொன்றாக வாசகர்களினதும் ஏழுத்தாளர்களினதும்

மனப்பாங்குகளை நல்ல நாவலாக்கம் குறித்த கவனயீர்ப்பு செய்ய பத்திரிகைகளுக்க்வட்டாக பிரசாரம் செய்திருந்தார்.

மார்ட்டின் விக்கிரமசிங்க, நாவல் இலக்கியத்தை பொது மக்களின் சொத்தாக பரிணமிக்கச் செய்யவேண்டி அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய வழவுத்தை நிர்மாணிப்பதற்கும், அவர்களைக் குறித்து சிந்தித்து வெறுமே அறிவிலுத்தல்களும் ஆலோசனைகளையும் வழங்கும் ஊடகமாக திகழ்ந்த தன்மையை மாற்றி படைப்பாற்றல் தன்மையை மேலானதாக்கினார். இதற்காக சிங்கள நாளிதழ்களுக்க்வட்டாக நாவல் இலக்கியம் குறித்த தமது கருத்துக்களை சராசரி மக்களிடையே உணரச்செய்தார். மேற்கூலின் தனித்துவமான நாவல்களையும் நாவலாசிரியர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

1918 தினமின பத்திரிகையில் விலேயா தாஸ்ரூறித்து தொடர் கட்டுரைகளை எழுதினார். 1939ம் வருடம் ஸ்வதீச பித்திரயில் மாக்ளிய் கோர்க்கியை முதன்மைப் படுத்தி நல்ல நாவலிக்கியம் கொண்டிருக்க வேண்டிய பண்புகளை மக்களுக்கு விரிவாக எடுத்துவரத்தார். அது மட்டுமல்லாமல் மேற்கூலின் பிரபல்யாகி வந்த அங்கத நடை (சுற்றியரிக்கிள் ஸ்போரிஸ்) கதைகளின் சிறப்பினை சிளாகித்து அறிமுகப்படுத்தினார். இத்தகைய முயற்சிகள் மக்களிடைய நல்ல நாவல்கள் வருவேற்பினை பற தளம் சமைத்தன.

நாவல் உலகத்துக்கு வெளிச்சம் போடும் பத்திரிகையாளராக மட்டும் திகழுமாமல் இடைக்காலத்திலும் இறுதிக் காலத்திலும் பல பிரசித்தமான நவீனங்களை தந்துமள்ளார். 1920-46 மார்ட்டின் விக்கிரமசிங்க அளித்த 37 நால்களில், 8 நாவல்களும் 5 சிறுக்கதை தொகுதிகளும் 5 புலமையாப்பு இலக்கியங்களும் 8 விஞ்ஞான இலக்கியங்களும் 4 சிறுவர் நால்களும் ஒருசில பாடசாலைக்குரிய நால்களும் இப்பு பிடித்திருந்தன. இதிலே 4 நாவல்கள் 1920-25 காலம்பகுதியில் வெளிவந்தமை மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்கள் ஒரு குறுங்காலத்தில் தேர்ந்த நாவலாசிரியாக அங்கீகாரம் பெற்றமையை எடுத்துக்காட்டுகின்றது. சிங்கள நாவல்களின் சிகரமன அறியப்படும் கம்பெறவிய(கிராமப் பிறழ்வு) 1944 பதியானது. இந்நாவல் குறித்த உண்ணாட்டு வெளிநாட்டு விமர்சனங்களை கவனத்தில் கொள்ளும் போது, இதுவே நாவல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்ததென்பது நிதர்சனமாகின்றது.

இடைக்கால அரும்பணிகளில் ஒன்றாக மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்கள் சிங்கள கலாசாரம் குறித்த புதிய சிந்தனைகளை தாங்கிய கட்டுரைகளையும் நால்களையும் தந்தமை பிரதானமானது. அவரின் சமகால இத்துறை குறித்த சிந்தனையாளர் காலக் கிரம வரிசைசயிலும் வரலாற் றுக் கண்ணோட்டத்தோடும் சிங்கள கலாசாரத்தை பகுத்தாய்ந்து கொண்டிருந்த வேளையில், மார்ட்டின் விக்கிரமசிங்க மாற்று சிந்தனை கொண்டவராக கலாசார மானுடவியல் வரவுகளை மூன்றவைத்து சிங்கள கலாசாரத்துக்கு புதிய அர்த்தங்கள் தாங்கிய விளாசத்தைத் தந்தார். இவ்வித அனுகுமறையில் சிங்கள மக்களின் வழக்காறுகளையும் கைவிளைப் பொருட்களையும் மொழியையும் இலக்கியத்தையும் அலை ஆராய்ந்து கலாசாரத்தின் வேர்களை தொட்டுக்காட்டும் பூர்சியை மேற்கொண்டார்.

கடைசியான 1947-75 வரையான காலம்குதி முதுமை எப்தியும் மார்டன் விக்கிரமசிங்க தீவிர மழுநேர இலக்கிய செயற்பாட்டாளராக தனது வாழ்வின் பல மைக்கற்களை தாண்டியவராக இருந்துள்ளார். 1949யில் பெய்வி நியூஸ் பத்திரிகையில் சிங்கள மொழியின் பயன்பாட்டன அவசியம் குறித்தும் அதனை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்தார். சமானிய மனிதர்கள் அன்றாடம் பயன்படுத்தும் சிங்கள மொழியையே எல்லோருமே எல்லாம்டங்களிலும் பயன்படுத்துவது பொருத்தமாதனவும் அறிஞர்களால் பயன்படுத்தப்படும் சமள்கிருமயம்படுத்த சிங்களத்தை

ஆங்கீரிக்க்கவாதனவும் வலியுறுத்தினார். மேலும் இளைய தலைமுறையினர் கற்று சுயமாக சிந்திக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். பின்னர் உயர்கல்வியும் சிங்கள மொழியில் பயறக்கூடிய வாய்ப்புகள் வந்தபோது மார்டன் விக்கிரமசிங்கவின் கனவு வாழும் போதே பலிமானது அவருக்க பெரிதும் உற்சாகமிற்கட்டதனலாம். பல நூற்றுக்கணக்கான சிங்கள கலைச்சார்களை உருவாக்கி வழங்கி சிங்கள மொழி உலகத்துக்கும் கல்வியுலகக்கும் பெரும் பங்காற்றினார். அது மட்டுமல்ல 1954 ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசு மொழி ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டார்.

இவ்வாறு சிங்கள மொழியின் வளத்துக்கு அளப்பரிய பணியாற்றியதோடு சிங்கள கலாசார எழுச்சிக்கும் வலுவான ஊட்டம் வழங்க வேண்டுமெனும் அவாவில் தனிவான நோக்கோடு பொத்த சமய விழுப்பியங்களையும் தத்துவங்களையும் ஆழமாக புரிந்து கொள்ளலும் இக்காலம்புதியில் நடைபெறுகின்றது. ஜந்து வந்த காலத்தை இதற்காக செலவிட்டு நுண்மான்நுழையுலம் கண்டதன் பேராக அவர் வழித்த ‘பவதாரணை’ இறுதி நாவல் சிங்கள சமூகத்தில் சிங்கள கலாசார உருவாக்கத்தில் பொத்த தத்துவங்களின் செல்வாக்கு பற்றி பரந்தளவில் பேசுவதாக அமைகின்றது. மார்டன் விக்கிரமசிங்க இறுதிவரையில் 1500 படைப்பாக்கங்களை சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமாக தந்துள்ளார். அவற்றில் முக்கியமானவைகள் பிறமொழிகளில் பயற்கப்பட்டுள்ளன. ஆவரின் சிங்கள சாகித்ய நெகிம நூலானது 1974 ஆண்டு கலாநிதி சுத் சந்திரவினால் ஆங்கிலத்தில் The Land Mark of Sinhalese literature என மொழிபெயற்கப்பட்டது.

“நீக்க” சர்வதேச தமிழ் ஏழஞ்சாள் வழா சுற்பிதழ்

மார்டன் விக்கிரமசிங்கவின் பிரசித்தமான ‘அபே கம்’ எனும் விவரம் நூல் Lay Bare the Roots என ஆங்கில வழவும் பற்று 1968ல் பதிப்பாக்கம் கண்டது. மட்பால் துவ 1968 யில் ஆங்கிலத்திலும் கம்பெறலிய 1964ல் தமிழிலும் மாற்றம் பற்று வெளிவந்தது.

ஆங்கிலத்தில் மாத்திரமன்றி அவரின் பல நூல்கள் பல உகை மொழிகளில் மாற்றம் பற்று உள்ள வந்திருக்கின்றன. 1968-69 காலம்புதியில் மார்டன் விக்கிரமசிங்கவின் தெரிந்தெடுக்கப்பட்ட கதைகள் ரூசிய மற்றும் சீன மொழியில் பயற்கப்பட்டன. ‘மட்பால் துவ’ ரோமானிய, ரூசிய மற்றும் பலகேரிய மொழிகளில் (1962-69) வெளிந்து சாதனை படைத்துள்ளது. 1965ல் ‘கம்பெறலிய’, ‘கலியுகய்’ மற்றும் ‘துகாந்கய்’ ஆகிய மூன்று நாவல்களும் ஒரே தொகுப்பாக ரூசிய மொழியில் வெளியாகி, ஆகே மாதத்தில் சோவியத் யூனியனில் ஒரு ஸ்தெம் பிரதிகள் விற்பனையாகி அசுர சாதனை கண்டது.

மார்டன் விக்கிரமசிங்க அதிக அளவான படைப்புகளைத் (80 சிங்கள மற்றும் 7 ஆங்கில) தந்த ஒருவராக திகழ்ந்தவர் மாத்திரமன்றி, அவர் தம் படைப்புகளுக்கு உள்ளாட்டிலும் உகைளாவிய ரீதியிலும் பல நூற்றுக்கணக்கான விமர்சன ஆய்வுகளை கண்டவாகவும் பெருமை பெருகின்றார்.

இலங்கையின் மூன்று சிங்கள தலைமுறையினர் மார்டன் விக்கிரமசிங்கவின் எழுத்துகளால் பயன்பெற்றிருக்கின்றார்கள். மார்டன் விக்கிரமசிங்கவின் படைப்புகளும் எழுத்துகளும் பல விவாத மேடைகளுக்கும் கலை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் மூலப்பாருளாக பயன்காள்ளும் பேறு பற்றுவதைத் தினைக்களாக காலத்துக்கு காலம் அவர் படைத்த நூல்களை பாடநாலாக சியார்ச செய்திருந்தது. 1934ம் ஆண்டு ‘கெஹூனிக்’ சிறுகதைத் தொகுப்பு ஆண்த கல்லூரியில் கட்டாய பாடநாலாகப்பட்டது.

‘ரோகினி’, ‘கம்பெறலிய’, ‘அபேகம்’, ‘விராகய்’, ‘மட்பால் துவ’, மற்றும் ‘கருவலைக்கதர்’ ஆகிய நூல்களும் காலத்துக்கு காலம் பாடசாலை இரண்டாம் நிலை கல்வி வகுப்புகளில் பாடநாலாகப்பட்டிருந்தது. 8ம் தரம் முதல் பலகலைக்கழகம் வரை இவற்கின் பல நூல்கள் உசாத்துகளை நூல்களாகவும் பேணப்பட்டிருக்கின்றன. படைப்புகள் ஆய்வுகளுக்குள்ளாகி பரூக்கு பல் கலைக் கழக பட்டங்களை பெற்றுக் கொள்ள அழப்படையாகி பிருந்திருக்கின்றன.

“நீக்க” சர்வதேச தமிழ் ஏழஞ்சாள் வழா சுற்பிதழ் —————— 23

இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றிலிருந்து

எஸ். முருகையா

இலங்கை நாடு பிரித்தானியரிடமிருந்து அரசு அதிகார அந்தஸ்தை (பொயின் அந்தஸ்தை) அடைவதற்கு பெரும் பங்கு வகித்தோரின் ஒருவரான சேர் ஒலிவர் குணத்திலை அவர்கள் இச் சுதந்திரத்தைப் பெறுவதில் மக்கிய காரணிகளுள் உறுதியடிதலும் நல்நிலையிலிரும் செயற்பட்ட தொழிற் சங்கங்களும் ஒன்றாகும் என ஒருமுறை குறிப்பிடுவார். தொப்ரந்து அவர் குறிப்பிடுகையில், அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்து ஆராய இலங்கை வந்திருந்த பிரித்தானிய பாராநுமன்றத் தெரிவிக் குழுவின் (1994) ஒருவரான சேர் பிரைட்மக் பரோ என்பவர் இந் நாட்டின் தொழிற்சங்க அமைப்புகளின் செயல்பாடு குறித்து திருப்தி கொண்டு இலங்கைக்குச் சுதந்திரம் வழங்க வேண்டும் என அபிப்பிராயம் தெரிவித்தார் சார் பிரைட்ரிக் பரோ பிரித்தானியாவின் புகையிரத ஆட்களின் தேசிய (தொழிற்) சங்கத்தின் தலைவராக 1942-1944 வரையிலான கால கட்டத்தில் இருந்தார்கள்.

எந்தவொரு ஜனநாயக நிதியான அமைப்போ முதலாளித்துவ அரசியல் கட்சியோ உருப்பொத வேலையில் தான் இலங்கை அரசியல் சீர்திருத்தத்திற்கான பாராநுமன்றத் தெரிவிக் குழு தன் விசாரணைகளைத் தொடர்கியது. இது ஒர் ஆச்சரியாக்கவேண்டிய நிகழ்வு அல்ல. காரணம் இக்குழு (பிரித்தானிய) அவ்வேலை அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்தி வந்த உறுதியான தொழில் அமைப்புகளின் செயல்பாட்டின் பூரண திருப்தி கொண்டிருந்தமையும் இத் தொழிற்சங்க அமைப்புகளே இலங்கையின் ஜனநாயகம் தழைத்தோங்க அமைப்பு நிதியான அள்திவாரத்தை அமைத்துக் கொடுத்தன. அது பின்வரும் விடயங்களால் மேலும் தெளிவாகின்றது. இலங்கையின் முதல் முதலாளித்துவக் கட்சியான ஐ.தே.க 1947ல் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னொட்டாயாயிருந்த இலங்கை தேசிய காங்கிரஸ் 1918ல் அமைக்கப்பட்டோதும் 1940 ஆம் ஆண்டு வரையில் இதற்கு ஒரு செயலகம் கூட இருக்கவில்லை.

1939ல் இக்கட்சியின் கூட்டம் இதன் தன்மையை அறித்துக் கொள்ளல் தலைவர் திரு. டி. பி. ஜயதிலக வீட்டு முன்றலில் நடை பெற்றது என்றால் கட்சியின் அளவை நூம் குகித்துக் கொள்ளலாம் அல்லவா? இக்கட்சி தனது சொந்தச் செயலைத்தை 1940ல் பொருளை தொடர்பாடுக் கட்டுத்தில் அமைத்துக் கொண்டது.

1950, 1951 களில் குழுமேயற நாடுகள் குறித்து அவற்றின் செயலாளர் பிரித்தானிய பாராநுமன்றத்துக்குச் சமர்பித்த தமது அறிக்கையில் இவ்வாறு கலூகிறார். சுய ஆட்சி நோக்கி முன்னேறுவதற்கு உறுதியும் கட்டுக்கொடுப்பும் கொண்ட தொழிற்சங்க அமைப்புகளின் வளர்ச்சி அத்தியாவசியமாகும். அவை சிறந்த தொழிலுறவைப் பேறுவதில் மாத்திரமல்லது, பொதுவில் மக்கள் மத்தியில் நாட்டு சேவைக்கான மன்பான்மையை வளர்க்கும் சந்தர்ப்பங்களை வகுத்துக் கொடுக்க வேண்டும். இவற்றை உறுதியான தொழிற்சங்கங்கள் ஜனநாயக வளர்ச்சிக்காக செய்யக் கடமைப்பட்டுள்ளன.

இலங்கையின் முதல் தொழிற்சங்கம் 1893 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அமைக்கப்பட்டது. எச். எம். கேவ் கம்பனி என்ற நிறுவனத்தைச் சேர்ந்த கடதாசி மற்றும் அச்சக தொழிலாளர் நிர்வாகத்தினர் தமது சம்பளத்தை வழங்குவதில் அவசியமாற் தாமதம் செய்வதாகக் கூறி 12.09.1893 ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள். தம் சம்பளம் 10 ஆம் திகதிக்கு மாறாக 05 ஆம் திகதியே கொடுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 1893 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம் திகதி வேலை நிறுத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் அவர்களின் அனுதாபிகளும் கூடி ஒரு கூட்டம் நடத்தினார்கள். இக் கூட்டத்தின்போது தான் அச்சக தொழிலாளர்கள் சங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் இதனை இலங்கை அச்சகத்தார் சங்கம் என்று பொருடுவதனாலும் முடிவு செய்யப்பட்டது.

இக் கூட்டத்திற்கு அப்போது பிரபலம் வாய்ந்திருந்த வக்கீலன் எச். ஜே. சி. பெரோ தலைமை தாங்கினார் இக் கூட்டத்தின் போது வைத்தியரும் சுதந்திர குத்தோலிக்கள் என்ற பத்திரிகையின் பதிப்பாளரும் டாக்டர் விள்ளேகா பிரின்டோ என்பவர் சங்கத்தின் தலைவராகவும் திரு. ஏ. டி. புல்ஜன்ஸ் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேற்கத்திய நாடுகளில் காணப்பட்ட தொழிற்சங்கங்களின் அமைப்பில் இலங்கையில் தொழிற்சங்கங்களை அறிமுகப்படுத்திவர் ஏ. ஏ. புல்ஜனசாதும் இவர் அப்போது தான் கேம்பிரிஜிலிருந்து நான்கு வருடம் கல்வி கற்றுவிட்டு நாடு திரும்பியிருந்தார். இவர் இங்கிளாந்தில் கழித்த காலங்களில் யோளன சமூகம், சமூக ஜனநாயகக் கவுட்மைய்ப் போன்ற சங்கங்களின் போக்கினால் கவரப்பட்டிருந்தார்.

புல்ஜன்ஸ் கேம்பிரிஜில் இருந்தவேளை கிறிஸ்தவ மதத்தை வெறுத்தொதுக்கினார். அவர் இலங்கை வந்தடைந்த பின் 1888 ஆம் ஆண்டு ஒரு பளத்தராக மதம் மாறினார். இவர் யிருந்த அக்கறை காட்டிய இருவிடபாங்கள் இருந்தன. ஒன்று பளத்த கல்வி அடுத்து தொழிற் சங்கத்தை அறிமுகம் செய்து வைத்தலாகும்.

1889 ஆம் ஆண்டு அவர் தனது 24 ஆம் வயதில் புறக்கோட்டை பளத்த ஆண்கள் பாடசாலை (பிறகு ஆணந்த கல்லூரி என பெயர் மாற்றம் யெற்றது) ஒன் அதியானார். கிறிஸ்தவ பறங்கி குடும்பத்தைச் சேர்ந்த புல்ஜன்ஸ் தன் குடும்ப வழிமறைகளிலிருந்து விளகியமை கூட்டத்தட்ட ஒரு சமூகக் குற்றம் என கருதப்பட்டது. இதனால் அவர் பயின்ற கல்லூரியின் கௌரவப் பல்கலையிலிருந்து அவர் பெயரையே அழித்தார்கள். ஜூலை 1893ல் சுதந்திர கத்தோலிக்கன் என்ற மாத சஞ்சிகையில் இலங்கையில் தொழிற்சங்கங்கள் என் அவசியம்?... என்ற புல்ஜன்ஸின் கட்டிரை வளிவுந்தது.

அதில் அவர் பிரித்தானியாவின் தொழிற்சங்கங்கள் குறித்தும் அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் எழுதி இலங்கையின் அச்சுத் தொழிலாரரயும் தொழிற்சங்கப் பாதையில் அமைத்துச் செல்ல வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை இலங்கையில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட முதல் அரைக்கவனாகும்.

எச். பயின்பு கேவ கம்பனியைச் சேர்ந்த 60 அச்சுத்தார் இதற்கு பதிலளித்திருந்தார்கள்.

“நிகு” சுர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

வில்லியபும் மற்றும் ஜங்கு கூட்டத் தலைவர்களும் வேலை நிறுத்தத்தின் யோது தொல்கலைகளை ஏற்படுத்தினார்கள் என்று காரணம் காப்பு வேலை நீக்கம் செய்யப்படார்கள், வில்லியம் 1865 ஆம் ஆண்டு தொழில் சட்டத்தின் கீழ் வேலையை விட்டு நின்றமைக்காக நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டார். இலங்கை அச்சுத் தொழிலாளர் சங்கம் இலங்கையின் முதல் தொழிற்சங்கம் மாத்திரமன்றி இது தென்கிழக்கு ஆசியாவினதும் முதற் தொழிற்சங்கமாகும். 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட சென்னை தொழில் சங்கம் தனது எட்டாவது ஆண்டிரிக்கையில் (1926-1927) தன்னை ஜீபிரிலில் அமைக்கப்பட முதற் தொழிற்சங்கமாக சுற்றியுள்ளது. அக் காலகட்டத்துடு நினைவுக்கு பார்ப்போமாயின் இந்தியா என்பது அப்போது பாகிஸ்தான் மற்றும் பூர்மா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நிலப்பாற்பாக இருந்தது.

மலைசியா, இந்தோனைசியா நாடுகள் தொழிற்சங்கங்கள் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரை உருவானவையாக போதுவாகக் கருதப்படுகின்றது. ஆகவே, இலங்கை அச்சுத் தொழிலாளர் சங்கம் தென்கிழக்காசியாவின் முதல் தொழிற்சங்கம் என்றபெருமையைக் கொள்கின்றது.

இலங்கையின் முதற் தொழிற்சங்கம் 1893 லேயே உருவான போதும் பல்வேறு காரணங்களால் தொழிற்சங்கங்களின் வளர்ச்சி ஒரு மந்த நிலையிலேயே காணப்பட்டது. இதற்குக் காரணம் உணர்வு பூர்வமிக்க மத்திய வகுப்பினர் தொழிலாளர் வர்க்கத்தின் குறைகளை உணர்ந்து அவற்றைக் கண்ண முயற்சி செய்தமையே இச் செயற்பாடுகளில் முன்னளி வகித்தவர் சேர் பொன்னாம்பலம் அருளாசலமாகும். இவர் அரசாங்க சேவையிலிருந்து 1913ல் ஒய் வு பெற்றதும் தன் முயற் சிகிளை சீர் திருத் த அரசியல் இயக்கங்களுக்காகவும், சமூக சேவைக்காகவுமே செலவிட்டார். அவர் அரசியல் தொழிலாளர் செயல்பாடு என்பன குறித்து தீவிரவாத நோக்கம் கொண்டவராக இருந்தார். இவருடைய ஆர்வத்தின் காரணமாக ஜனவரி 1915ல் இலங்கை சமூக சேவைக்கழகம் உருவானது.

“நிகு” சுர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

தொழிலாளரின் நன்களைப் பேண தனியானதோரு அமைப்பு தேவை என்பதை உணர்ந்த அருணாச்சலூரும் அவற்று நன்பர்களும் சேர்ந்து இலங்கைத் தொழிலாளர்க் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

இப் புதிய அமைப்பின் நோக்கம் தொழிலாளர் வர்க்கத்தின் நன்மாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் சமூக தொழில் நிலைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பனவும் உள்ளடக்கம்பட்டிருந்தன. இதன் தலைவராக திரு. அருணாச்சலூரும், செயலாளராக திரு. பெரியசுந்தரம் என்பவரும் இருந்தார்கள். திரு. பி. சுந்தரம் கேம்பீரிஜ் சர்வகலாசாலையில் பட்ப்ரயிப்பை முடித்த ஒரு பட்டதாரியாகவும் பெருந்தோட்டப் பின்னனியையும் கொண்டிருந்ததுடன் பெருந்தோட்ட தொழிலாளர் பிரச்சிலைகளிலும் அக்கரையும் ஆர்வமும் கொண்டவராக இருந்தார். ஆயினும் வெகு சீக்கிருமீ தொழிலாளர் தம் சொந்த அமைப்புக்களை உருவாக்கத் தொடர்கினார்கள்.

1922ல் ஏ. சி. குணசிங்க இலங்கை தொழிற்சங்கத்தை (சி. எல். எபி) உருவாக்கினார். இதுவை உண்மையானதோரு தொழிலாளர் அமைப்பின் முன்னோடியாக அமைந்தது. இச் சங்கம் திரு. குணசிங்கவின் சிறப்பான தலைமையில் வேகமான முன்னேற்றம் கண்டது. இச் சங்கம் முதல் சிங்களத் தொழிலாளர் இதழான தொழிலாளர் குரலை பிரசுரித்தது. தொக்கம் முதலே சட்டத்தியினான் தீர்வுவிட்டுக் கொடுக்கல் போன்ற விடயங்களில் இது அக்கரை காட்டவில்லை.

இங்கிளைந்து தொழிற்கட்சியின் தாக்கத்தினாலும் அதே சமயம் 1920ல் நாட்டில் ஏற்பட்ட சாதகமான நிலையினாலும் 1920ல் இலங்கை தொழிற்சங்கத்தை (இ.தொ.ச) யும் 1928ல் இலங்கை தொழிற்கட்சி, இலங்கை வர்த்தக சங்கம், அகில இலங்கை வர்த்தக காங்கிரஸ் ஆகிய அமைப்புகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது. இக் காலைப்பட்டம் வர்த்தக ஒற்றுமைக்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்கியது. சில காலம் சிங்களவர்களும், இந்திய தொழிலாளர்களும் கை கோர்த்து தமது உரிமைக்காகவும் சிறந்த தொழில் நிலைமைகளுக்காகவும் போராட்டனார்கள்.

தன்னிந்திய பிராமணரும் பத்திரிகையாளரும் தீவிர போக்கைக் கொண்ட அரசியல்வாதியும் தோட்டத்துறைக்கு தொழிற்சங்கத்தை அறிமுகப்படுத்தியவருமான திரு. கே. நடசெய்யர் அவர்கள் குணசிங்கவின் தொழிற்சங்கத்தில் சேர்ந்து சிறிது காலம் அதன் உப தலைவராகவும் பணி புரிந்தார். இலங்கைத் தொழிலாளர் சங்கத்தின் பெரும் வெற்றியாக அமைந்தது. 1927ல் நடந்த துறைமுக வேலை நிறுத்தமானும்.

இப் வேலை நிறுத்த வெற்றியில் இன ஐக்கியம் பெரும் பங்கு வகித்தது. துறைமுகத் தொழிலாளருள் சிங்களவர், தமிழர், மலையாளிகள் என்ற இனத்தவர்கள் இருந்தார்கள். ஒதில் சிறப்பான்மையினத்தைச் சேர்ந்த பயிற்றப்பாத உடல் உலறுப்பு தொழிலாளர் பெரும்பான்மையாக இருந்தார்கள். 13000 துறைமுகத் தொழிலாளர்கள் மூன்று வார காலம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பார்கள். இவர்கள் சம்பள அதிகரிப்பைக் கோரி இருந்தார்கள்.

இச் சமயம் வேறு துறையைச் சார்ந்த தொழிலாளர்கள் இவர்களுக்கு அன்பளிப்பாக காச, உணவு என்பவற்றை அளித்தார்கள். இதனால் பதற்றம் கொண்ட நிற்வாகம் இவர்களுக்குப் பதிலாக வேலை செய்ய இந்தியாவில் இருந்து கருங்காலிகள் கும்பலை வரவழைத்தது. ஆனால் அப்படி வரவழைக்கப்படவர்களும் கூட வேலை நிறுத்தத் தொழிலாளரின் வேலையை செய்ய மறுத்தனர். இந் நிலையினால் நாட்டின் வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளானது.

இதனை அடுத்த இப் பிரச்சனைக்கு முடிவுகளை அரசாங்கம் ஒரு குழுவை நியாயித்தது.இக்குழுவின் பரிந்துரையின் பேரில் பெரும் சம்பள உயர்வு, அதிக நேர உணவு இடைவேலை என்பவற்றைப் பெற்றுக் கொண்டார்கள். இப் வெற்றியை தொழிலாளர்கள் ஒரு திருவிழாவாகக் கொண்டாடனார்கள். பிரமாண்டமான கூட்டங்கள், ஊர்வலங்கள், களியாட்டங்களாக அவை அமைந்தன. நகரின் வழியாக தொழிலாளர் செங்கொடுகளை ஏந்தி வீறு நடைபோட செஞ்சட்டை தொண்டர்கள் ஆடல், பாடல், என கோலம் பூண்டார்கள்.

இச்சமயம் கே. நடேசப்பிரின் இன் ஒற்றுமைக்கான அறைகளவுல் தொழிலாளர் மத்தியினான் உறவை மேலும் பலப்படுத்தியது. அவர் இந்த வேலை நிறுத்தம் விட்டு, ஒட்டல் தொழிலாளர் ஆகியோரையும் உள்ளடக்க வேண்டும் இதனால் வெள்ளளக்காரருக்கு ஒரு பாடம் புக்கட் வேண்டும் என்று கருதினார்.

நடேசப்பிர் இந்திய விதையாளிகள், கவுக்காரர்கள் ஆகியோரை நாடுச் சென்று அவர்களிடமிருந்து வேலை நிறுத்தக்காரர்களுக்கு ஆதாஸம் பெற்றார். அத்துடன் அரசாங்கம் இச் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டுமென சட்டசபையில் முழுங்கினார்.

தொழிலாளர்களின் சர்வதேசிய பாரங்கினான் ஒற்றுமையை வெளியிடுத்தும் ஒரு சம்பவமும் இவ் வேலை நிகழ்ந்தது வேலை நிறுத்தத்தின் போது ஆவ்வில்லை என்ற அவுள்ளிரேலிய கயல் கொழும்புத் துறைமுகத்தில் நாங்களுமிட்டுந்தது. இதன் மாஞ்சிகள் தாழும் வேலை செய்ய மறுத்தார்கள். அதிக சம்பளம் தருவதான் பசுபி வார்த்தைகளையும் இவர்கள் நிராகரித்துடன் தொழிற்சங்கச் செயலகத்திற்குச் சென்று வேலை நிறுத்த நிதிக்கு ஒரு பங்களிப்பைச் செலுத்தி தம் ஆதாஸத்தை தெரிவித்தார்கள், இம் மாஞ்சிகள் தம் நாடு ஜார்க்கித் திரும்புகையில் அளிக்கப்பட்ட நல்லினங்கக் கவுட்ததில் பேசிய திரு. ஏ. ஸ. குணசிங்க இவ்வேலை நிறுத்தத்திற்கு வழங்கப்பட்ட செயல்முறைச் சார்ந்த ஆதாஸம் உறுதி செய்யப்பட்ட ஒற்றுமை உணர்வும் ஆசிய - வெள்ளளையின் தொழிலாளர்கள் மத்தியில் எப்போதூ ஒரு முறை ஏற்படும் ஆய்வு நிகழ்வாகும். இந்த கவுட்ததின் நோக்கம் ஒலங்கைத் தொழிலாளர்கள் மனதில் கறுப்பிற்கத் தொழிலாளரும், வெள்ளளையிற்கு தொழிலாளரும் பெரும் குடும்பத்தின் சகோதரர்கள் என்பதை வலியுறுத்துவதாகும் என்றார். இவ் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து 1928ல் அலையைக்கலையாக பல வேலை நிறுத்தங்கள் வாகன ஓட்டுனர் கைத்தொழில் சார்ந்த துறைகளில் ஏற்பட்டன. இதன் உச்சத்தில் அமைந்தது 1929 நடைபெற்ற ரூபம் வண்டி சார்ந்த வேலை நிறுத்தமாகும். இது வன்முறைக்கு வழிகோலிய ஒரு வேலை நிறுத்தமாகும்.

இச் சமயம் பெரும் தொழிலாளர் கவுட்மும் பார்வையாளரும் மருதானை பாலின் நிலையத்தின் முன் திரண்டு பாலின் நிலையத்தை நோக்கி கற்களையும் போத்தல்களையும் ஏறிந்தார்கள். அருகாமையிலிருந்த கட்டுங்களும் வாடு (காஸ்) நிறுவனமும் தீ கவுக்கப்பட்டன. மின் கம்பிகள் வெப்பப்பட்டு ஒரு நெருப்பு அணைக்கும் இயந்திரம் கொடுத்தப்பட்டது. தெரு விளக்குகள் நொழுக்கப்பட்டன. இவ் வேலை பாலில் துப்பாக்கிச் சூட்டில் 05 பேர் கொல்லப்பட்டதுடன் 250 பேர் காயமுற்றனர்.

1929 பெருமாதம் நடைபெற்ற டிராம் வண்டி நிறுவன வேலை நிறுத்தத்தையும் அதனோடு ஏற்பட வன்முறைகளையும் அடுத்து அவசர அவசரமாக அமைக்கப்பட முதலாளியார் சம்மேளனம் அவசரமாக ஏ. ஸ. குணசிங்கவின் சங்கத்தோடு ஒரு கவுட்டுப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. முன்பு தொழிழ்சங்கங்களையே அங்கீரிக்க மறுத்த முதலாளியார் இப்போது தொழிழ்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராய் இருந்தார்கள். இதன் பயனாக ஜான் மாதம் முதல் தித்தி முதலாளியார் சம்மேளனத்திற்கும் திரு. ஏ. ஸ. குணசிங்கவின் தொழிழ்சங்க காங்கிரஸிற்கும் கிடையில் முதல் கவுடு ஒப்பந்தம் கைச்சாத்தியப்பட்டது. சப்ப்ரதியான தொழிழ்சங்கங்கள் அங்கீரிக்கப்படு முன்பே முதலாளிகள் அதனை அங்கீரித்துவிட்டனர். தொழிழ்சங்கங்களுக்கு சப்ப்ரதியாக அங்கீரித்து 1953ல் 14 ஆவது சட்டத்தின் கீழ் கிடைத்தது.

திரு. ஏ. ஸ. குணசிங்க தொழிழ்சங்கத் துறையில் பெற்ற வெற்றிகள் பெருமைப்பட்டத்தக்கவை என்பதில் ஜயாவில்லை. இவர் மதுபாவனைக்கு கடும் எதிர்ப்பாளராக மற்றும் பளத்த கொள்கைகளின் ஆதாஸாளராகவும் எதிர்ப்பாளராக மற்றும் பெருத்த கொள்கைகளின் ஆதாஸாளராகவும் இருந்தார். இதனால் நாடு தமுவிய ஜக்கியம் குறித்து இவர் பெரிதாக அலட்டுக்கொள்ளவில்லை. இதனால் 1928 ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு எதிரானவர் என்பதை வெளியிடக்கூடிய கவுடினார். இது தொழிழ்சங்கப் பிளாவுக்கு வழிவகுத்தது. திரு. ஏ. ஸ. குணசிங்க, நடேசப்பிரரை தனது சங்கத்திலிருந்து வெளியீடுற்றினார்.

1931ல் நடேச்யர் இந்திய வம்சாவளித் தொழிலாளரை ஓர் அமைப்பின் கீழ்க் கொண்டுவரும் முயற்சியைத் தொடர்க்கினார். இவர் இரு சங்கங்களை உண்டாக்கினார். ஒன்று இலங்கை இந்திய தொழிலாளர் சம்மேளனம் மற்றது அகில இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் சம்மேளனம்.

ஒன்று, பெருந்தோட்டத் துறைக்கு வெளியே இருந்த இந்திய தொழிலாளர்களின் நலன்களைக் கவனிக்கவும் மற்றது பெருந்தோட்டத் துறை அல்லாத தொழிலாளர் நலனைக் கவனிக்க அமைக்கப்பட்ட சங்கம் திரு. குணசிங்கவின் சங்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாது மந்தமான வளர்ச் சி கையையே கொண் டிருந்தது. ஆனால், பெருந்தோட்டத் தொழிலாளர்க்கான சங்கம் ஓரளவு வெற்றி பெற்றது. இதுவே பெருந்தோட்டத் தொழிலாளரை அமைப்பு ரீதியாக ஒன்று திரட்ட முயற்சி செய்த முதல் தொழிற்சங்கமாகும்.

தொழிலாளரை அனர்த்தியாக கவறப்போடும் முயற்சிகள் இக்கால கட்டத்தில் தான் உருப்பெறத் தொடங்கியது. ஆயினும், இம்முயற்சிகளுக்கு எதிராக இடதுசாரி தொழிற்சங்கங்கள் எழுந்து நின்றன. இவர்கள் திரு. ஏ. ஸ. குணசிங்கவின் தனிநபர் தலைமைத்து வத்தையும் அவருடைய இனத்துவேச கொள்கைகளுக்கும் சவால் விடுத்து அதில் வெற்றியும் கண்டன. தொழிற்சங்கக் கோட்பாடு எவ்வாறு இங்கிலாந்து வழியாக இலங்கையை வந்ததைந்ததோ அதே போல் இடதுசாரி கொள்கையின் தாக்கமும் அவ்வழியாக வந்தது. தொழிலாளரின் சேவைக்காகத் தம்மை அர்பணிக்க முன் வந்த பல புத்தி ஜீவிகள் எழுந்தார்கள். இதில் முதன்மையானோர் பாக்டர் எஸ். ஏ. விக்ரமசிங்க, பிளிப் குணவர்தன, ஸெல்வி குணவர்தன ஆகியோராகும். இவர்கள் இங்கிலாந்து அமெரிக்க நாடுகளில் கற்று ஊர்திகும்பியவர்களாகும். இவர்களில் சிலர் ஸண்டன் பொருளாதாரப் பள்ளியில் பயின்றபடியால் வறால்டு ஸல்கியின் தாக்கத்தால் ட்ரோள்கியவாதம் இந்திய தேசிய வாதம் ஈர்ப்புள்ளவராய் இருந்தனர்.

அவர்கள் வெகுவிரைவிலேயே திரு. ஏ. ஸ. குணசிங்கவின் தொழிற்சங்கத்தை வெள்ளவத்தை துணி ஆலையிலிருந்து வெளியேற்றி தம் சங்கத்தை அங்கே நிலை நிறுத்தினார்கள். இதன் தலைவராக கொல்வின் ஆர். டி. சில்வா பதவியேற்றார். இவ்வாறு இலங்கையின் முதல் இடதுசாரி தொழிற்சங்கத்தின் அச்சாணியாக நகர்ப்பு இந்தியத் தொழிலாளர்கள் திகழ்ந்தார்கள். வெகு சீக்கிருமே குணசிங்க தொழிற்சங்கத் துறையின் தனிக் காட்டு ராஜாவாக இருந்த நிலை மறைந்து இடதுசாரிகள் தாம் அந்த இடத்தை தமதாக்கிக் கொண்டார்கள்.

“நீக்கு” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

வெகு சீக்கிருமே குணசிங்க தொழிற்சங்கத் துறையின் தனிக் காட்டு ராஜாவாக இருந்த நிலை மறைந்து இடதுசாரிகள் தாம் அந்த இடத்தை தமதாக்கிக் கொண்டார்கள். இவர்கள் ஆரம்ப காலம் முதல் சர்வதேச உணர்வோடு இடதுசாரி தொழிற்சங்க இயக்கங்களை வழிகாட்டி நடாத்தி வந்தனர்.

இடதுசாரிகளின் தொழிசங்க வரலாற்றின் பெருமை மிக்க நிகழ்வுகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடவோம். பிரேஸ்கேப்டில் நிகழ்ச்சி (1938-1939) மல்லோயா கோவிந்தன் மீது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு (1940 இவ்வாறே இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தின் முதல் தியாகம் ஆகும்.) வீரயிகு வேவெஸ் வேலை நிறுத்தம் (1940) கந்தசாமி என்ற தமிழ் எழுதுவிளைஞர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு (1947) ஆகஸ்ட் 1953 ஆம் ஆண்டின் மறியல் போராட்டம்.

இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாகக் காரணமாக அமைந்த நிகழ்வு 1939ல் நடைபெற்ற ஜவஹர்லால் நேருவின் இலங்கை விஜயமே இவ்வேளை இந்திய இலங்கை உறவுகள் முதன்முறையாக நலிவற்ற நிலையிலிருந்தது. இதனால் நேரு இந்திய தொழிலாளர் அமைப்பு ரீதியாக ஒன்று திரண்டு தம் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டுமென ஒன்று திரண்டு தம் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தினார். 1953ல் கொண்டுவரப்பட்ட தொழிசங்கத்தின் கீழ் தம்மைப் பதிவுசெய்துகொண்டு முதல் சங்கம் ஒரு தொழிலாளர் சங்கமல்ல மாறாக அவ்வாறு செய்து கொண்டது முதலாளிகள் சம்மேளனம் தொழிலாளரைப் பிரதிநிதித்துவமிக்கும் சங்கங்கள் அரசாங்கத்தின் நோக்கத்தின் மீது சந்தேகக் கண்கொண்டு பார்த்தன. அவர்கள் வெகுவிரைவிலேயே திரு. ஏ. ஸ. குணசிங்கவின் தொழிற்சங்கத்தை வெள்ளவத்தை துணி ஆலையிலிருந்து வெளியேற்றி தம் சங்கத்தை அங்கே நிலை நிறுத்தினார்கள். இதன் தலைவராக கொல்வின் ஆர். டி. சில்வா பதவியேற்றார். இவ்வாறு இலங்கையின் முதல் இடதுசாரி தொழிற்சங்கத்தின் அச்சாணியாக நகர்ப்பு இந்தியத் தொழிலாளர்கள் திகழ்ந்தார்கள். வெகு சீக்கிருமே குணசிங்க தொழிற்சங்கத் துறையின் தனிக் காட்டு ராஜாவாக இருந்த நிலை மறைந்து இடதுசாரிகள் தாம் அந்த இடத்தை தமதாக்கிக் கொண்டார்கள்.

“நீக்கு” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் 33

தமிழ் வீருநாம் பெற வேண்டும்...

அ. வைத்தியவிங்கம்

இவர்கள் ஆரம்காலம் முதல் சுர்வதேச உணர்வோடு ஒத்துசாரி தொழிற்சங்க ஒயக்கங்களை வழிகாட்டி நடாத்தி வந்தனர். ஒத்துசாரிகளின் தொழிசங்க வரலாற்றின் பெருமை மிக்க நிகழ்வுகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். பிரேஸ்கேட்டில் நிகழ்ச்சி (1938-1939) முன்லோட்டா கோவிந்தன் மீது நிகழ்ந்த துப்பாக்கிஸ் குடு (1940 இவ்வாறே இலங்கைத் தொழிலாளர் வர்க்கத்தின் முதல் தியாகம் ஆகும்.) வீரமிகு வேவள்ச் வேலை நிறுத்தம் (1940) கந்தசாமி என்ற தமிழ் எழுதுவிளைஞர் மீது நடந்த துப்பாக்கிஸ் குடு (1947) ஆகன்ட் 1953 ஆம் ஆண்டின் மறியல் போராட்டம்.

இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாகக் காரணமாக அமைந்த நிகழ்வு 1939ல் நடைபெற்ற ஜவஹர்லால் நேருவின் இலங்கை விஷயமே இவ்வேலை இந்திய இலங்கை உறவுகள் முதன்முறையாக நல்வழற்ற நிலையிலிருந்தது. இதனால் நேரு இந்திய தொழிலாளர் அமைப்பு ரீதியாக ஒன்று திரண்டு தம் உறிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தினார். 1953ல் கொண்டுவரப்பட்ட தொழிசங்கத்தின் கீழ் தமிழைப் பதிவுசெய்துகொண்டு முதல் சங்கம் ஒரு தொழிலாளர் சங்கமல்ல மாறாக அவ்வாறு செய்து கொண்டது முதலாளிகள் சம்மேனனம் தொழிலாளர்ப் பிரதிநிதித்துவப்படுத்திய சங்கங்கள் அரசாங்கத்தின் நோக்கத்தின் மீது சந்தேகக் கண்கொண்டு பார்த்தன.

இதனால் பதிவு விடப்பட குறித்து அவர்கள் அக்கறை காட்டவில்லை. முதன்முதலில் தன்னைப் பதிவு செய்துகொண்ட திகதி 31 ஜூவரி, 1936 ஆயினும் கூட இலங்கை இந்திய பெருந்தோட்டத் தொழிலாளர் சம்மேனனமும், இலங்கை இந்திய காங்கிரஸாம் 1940ல் தமிழைப் பதிவு செய்துகொள்ளும் வரை தொழிற்சங்கங்கள் பெரிய அளவிலான அங்கத்தவர்களைப் பெற்றிருக்கவில்லை. இவ்விரு சங்கங்களும் தமிழைப் பதிவு செய்ய முன்பிருந்த தொழிற்சங்க அங்கத்தவர் தொகை ஓர் அற்பமான 7000மே. இது 1940ன் நிலை மேற்கண்ட சங்கங்கள் தமிழைப் பதிவு செய்யப்பட்ட பின் 1941 ஜீத் தொகை ஒரு இலட்சமாக உயர்ந்தது. இது தொழிற்சங்க முக்கியத்துவம் உணரப்பட்ட தன்மையை குறிக்கிறது.

மலையகம் சார்ந்து எழுத்துக்கள், கவிதைகள், கட்டிரைகள், சிறு கதைகள் என்று பலவூலங்களில் வளர்ந்து கொண்டு வருகின்றது. இவ்வளர்ச்சிக்குப் பலர் உந்து சக்தியாக இருந்து ஒயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த உந்து சக்தியில் நூல் வெளியீட்டினர்களும் அவற்றை விலை கொடுத்து வாங்குவாற்களும் அடங்குவர். அவ்வாறு வழங்கப்படும் சொற்ப விலையாயினும் பெருமதி மிக்கதே. அதையும் விட மிக மிகப் பெருமதியான கருத்துக்களை, கருவங்களை எழுத்தாளர்கள் எமது சமூகத்துக்காக படைத்து சமர்பிக்கின்றார்கள். அன்மைக்காலமாக வளர்ந்துவரும் படைப்பாளிகளின் என்னிக்கை மேலும் வளர் வேண்டும். காத்திரமான நூல்கள், ஆக்கங்கள் வெளிவந்து கொண்டே இருக்க வேண்டும். நாளேடுகளில் எழுதுவது முதல் தனித்தனியாக நூல் வெளியிடுவது வரை பலரது முயற்சி, பங்களிப்பு வளர்ந்துவந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் அளப்பரிய சேவை செய்து வருகின்றார்கள்.

ஒரு சமூகத்தினர் வரலாறு, சரித்திறாம், கலை கலாசார விழுமியங்கள், எதிர்கால சந்ததியாளருக்காக விட்டுச்செல்வதற்கு எழுத்து உரு உதவிவருகின்றது. எமது சமூகம் இலங்கைத் திரு நாட்டில் 20 தசாப்த காலத்தைக் கொண்டது. ஆரம்ப காலம் மிகமிக கட்டுமையானதாக இருந்தது என்பதை எய்க்கும், உலகுக்கும் இன்றும் எடுத்து ஒயம்பிக் கொண்டிருப்பது அன்று பலர் எழுதிவைத்த குறிப்புகளும், புத்தகங்களுமாகும். எழுத்தாளர்களின் வளர்ச்சி வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் வாசிப்பவர்களின் வளர்ச்சி வேகம் மகிழ்ச்சி தருவதாக இல்லை. வாசிப்பவர்கள் வருகப் பெருக, எழுதுபவர்களின் ஆக்கம் அதிகரிக்கப்பட்டு பற்பல ஆக்கங்கள் வெளிவருவதற்கு உதவியாக இருக்கும்.

“நிகர்” சுர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

நூல்நிலையோங்களைத் திறப்பதன் மூலம் சிறைச்சாலைகளை முடினாம். என்பது அறிஞர் வாக்கு. மலையைத்து நூல்நிலையோங்கள் பல வாசியுக்காக பயன்பாடு கிடப்பது வழந்தத்தக்கு. அரசியல்வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் பெரும் சிறமத்தின் மத்தியில் அமைத்துக் கொடுக்கும் வாசிக்காலைகள் அமைக்காக சரிவர இயங்குவதில்லை என்ற சிறப்பான உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாசிக் காலைகள் சரிவர இயங்க வேண்டுமாயின் அப்பிரதேச இளைஞர்களும், கற்றோரும் அதற்காகப்போ வேண்டும். தத்தமது பூரண பங்களிப்பை செய்ய வேண்டும்.

இன்று தமிழ், ஆங்கிலம், சீங்களம் ஆகிய மூம் மொழிகளிலும் திறமை உடைய இளைஞர்கள் மலையைத்தில் உருவாகி விரைந்து வருகின்றார்கள். அவர்களில் ஆர்வத்தை போற்றப்பட வேண்டும். வளர்க்கப்பட வேண்டும். வேறு மொழிகளில் உள்ள நூல்களையும் கற்று சிறப்பும் வகையில் நூல் நிலையோங்கள் செயல்படுவது ஒக் காலத்தின் கட்டாய தேவையாகும். பிற மொழி ஆக்கங்களைக் கற்றுக் கொள்ளும் அதே வேலை நமது தமிழ் மொழியின் தொன்மை அதன் சிறப்பு என்பவற்றை மறந்துவிடக் கூடாது. வேறு மொழிகளில் இல்லாத சிறப்பு எனது தமிழ் மொழிக்கு உண்டு என்பதால்தான் அது சம்மொழிச் சிறப்பை வழற்றுள்ளது. விசேஷமாக இளைஞர்கள் மத்தியில் ஒழுக்கம் சம்பந்தமாக அறிவுப்பக் கவுடிய ஆக்கங்கள் வெளிவர வேண்டும். உலகிலேயே அரசியல், காதல், வீரம், வணிகம், வாணியம் போன்ற வாழ்க்கையோடு தொடர்புடைய பல விடயங்கள் கலக்காது தனியே ஒழுக்கம் மட்டும் சேப்படும் நூல்கள் எனது மொழியில் மாத்திரமே உள்ளது.

அப்படி தனியே ஒழுக்கம் பற்றி மட்டுமே எழுதப்பட ஒரு புத்தகத்தை உலகிலேயே பெரிய கலைஞரின்கூடி நூல்நிலையைத்தில் தேடினாலும் கிடைக்காது என்பது உறுதி. ஆனால் தமிழ் மொழியில், ஆத்திச்சூழ, கொள்ற வேந்தன், மதுரை, நால்வரி நாற்பது என்று அறுபதுக்கு மேற்பட நூல்கள் தனியே ஒழுக்கத்தை மட்டும் போதிப்பவையாக உள்ளன. அவற்றைத் தேவையிடத்து சேமிக்க வேண்டும். மேலே சொல்லப்பட நூல்கள் எல்லாமே கவிதைவழவில் உள்ளன.

அவை எழுதப்பட காலத்தில் வாழ்ந்த எமது முதாகதையர்களில் தமிழ் அறிவும், பாண்டித்தியூம் எமக்கு இன்னும் வராதபடியால் அவற்றைத் தெளிவாக புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது. கற்றமின்து நடப்பவர்கள் எமது இளைய தலைமுறையினருக்கு உதவி செய்யலாம்.

மலையைத்தின் எதிர்கால சந்ததியினரின் கல்வியில் அக்கறைக் கொண்டு அமையுக்காதும், நிறுவனங்களும் ஏன் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கூட இதற்கான உதவிகளைச் செய்து கொடுக்க முடியும்.

கல்வித் துறையில் எமது சமூகம் வளர்ச்சியடைந்திருந்தாலும் எதிர்பார்க்கும் அளவுக்கு இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதே நிதர்சனம். மலையை மக்களில் வாழ்க்கைதரத்தை இலக்காக கொண்டு எழுதும் அள்பர்களே, உங்கள் எழுத்துக்கள், ஆக்கங்கள் சிறப்பான சிந்தனைகளையும், நிகழ்கால வளர்ச்சியின் பிரதிகளிப்பும், எதிர்கால வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும், ஒழுக்கம் விழுப்பம் தரும் என்ற உயர்வான கருத்தை போதிப்பதாகவும் அரசியல், சமூக, கலை, கலாசார விழுமியங்களை வளியுறுத்துவதாகவும் அமைய வேண்டும் என்பது பலரது அவர். அந்த நியாயமான எதிர்பார்ப்பு உங்கள் படைப்புக்களால் நிறைவு செய்யப்பட வேண்டும்.

தமிழ் வீரு நாம் பெற வேண்டும். அந்த வீற்றினை ஏற்றும் சக்தியை தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் கொண்டிருக்க வேண்டும்

தேசியம்

அருள்மொ

பகுத்தறிவின் பிரசாரத்துக்காய் -

உணை மாயச் செய்து

மேளாதிக்கவாதம்

மரணம் உளக்கான

பிரிசானாலும்

மண்டபிடாத உன் மூட்டு

தைரியம் - விஷயம் தந்த

கோழைகளுக்கு பாபங்களாயினா

வேற்யாலக் என்ன?

ஏறிக்கணகள்

வந்திருந்தால் கவ.

உன்னையும் - உன்

உண்வைகளையும்

அழிக்கவா முந்து

கிழுள் குழ்ந்த

யானிடத்தில் - பகுத்தறிவு

அழித்தளையிட்ட

உன் ஆதர்சனங்கள்

இந்த சமீ நாட்டில்

சுரமில்லை ஆட்சி

சிறுான்மையினர் மிரு

சீராது சிரித்து காட்டும்

பலி நாடகங்கள்

முடவாதங்கள்

முழுகுத்து

மனிதங்களை

தூயலைத்தவர்கள்

வரலாற்று திரியுகள்

அதற்கீற்ற

ஆணவு/ ஆவண

ஆயத்தங்கள்

புதையுறச் செய்வது

பூர்வீக சாஸ்ருகள்

மட்டுமல்ல

புத்தறின் போதனைகளும்

தான்

யாவும் புத்தன்

பண்டுகளை பகுத்தறியா

யானிடிரில்

யிரிதவிக்கும் மனிதர்களை

பகுத்தறிவின் பிரசாரத்துக்காய் -

உணை மாயச் செய்து

மேளாதிக்கவாதம்

சுயமொழிக்கு

என்ன ஆகுமோ?

குச்சம் ஆயத்தம்

வெறுபிழித்த ஆணைவந்தால்

பொஞ்சாதார முடக்கம்

பனிபவர்களாக எடுக்கும்

முயற்சிகள்

அருமையத்திற்கு

அறை உவை

உம்பாடுகள்

சோக்ராதே

இங்கும் அப்பாத்தான்

விசம்

கொல்ல யானங்கள்

தெற்றும் பகுருகிறோம்

நிலகை அப்பு

நமிழுக்கு தேசியாயில்லை

ஆதவால்

தேசியந்தில்தமிழ்

தேவையில்லை

என்னாகுமோ!

நதாகுமோ!

நாவும் பதில் சொல்லும்

சொல்வத்தான்

வேண்டும்!

© Ron Dahlquist

மனித நேயம் வேண்டு

பி. திருநாவுக்கரசு

மனிதனின் அறியப்படைத் தேவைகளான உணவு, உடை, உறை, பாதுகாப்பு மட்டும் இருந்தால் போதாது அவனுக்கு மனித நேயமும் இருந்தால் தான் அவனது அறியப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதாக இருப்பான். மனிதனின் ஜம்போரிகளான வெப்பம், வாய்ப், கண், முக்குச், சௌவி இருந்தாலும் ஒரு வகையில் பார்த்தால் மிருகங்களிலும் பார்க்க அவன் குறைந்தவனாகவே காணப்படுகின்றான். நூய்க்கு மோப்பம் அதிகம், கழுதுக்கு கண் பார்க்கவ அதிகம், சில ஜிளப் பறவைகள் ஒற்றைக் கண்களை மட்டும் மூடுக்கொண்டு ஒரே வரிசையில் இருந்து தூங்குகின்றனவாம் காரணம் தங்களுக்கு வரக்கூடிய ஆயத்துக்களை தவிர்ப்பதற்காக சில வேளைகளில் அவற்றின் இரு கண்களும் மூடுக்கொண்டு தூங்கினாலும் இவற்றுள் ஒரு பறவையாவது ஒற்றைக் கண்களை மூடுக்கொண்டே தூங்குமாம். காரணம் எதிரிகளினால் ஆயத்து ஏற்படும் என்று தெரிகிற வேளையில் சத்தம் போட்டு ஏனைய பறவைகளையும் பாதுகாப்பதற்கு ஏற்ற வருமான் காப்பு நடவடிக்கையாக அமைகிறதாம். (ஆதாரம்: Introduction to Psychology chap 5. Pg 155. Figure 5.7) தனக்கென வாழு பிறர்களை வாழும் வாழ்க்கை இந்தப் பறவை ஒன்றிந்தீடு உண்டெனில், மனிதா உன் மனிதனையும் எங்கே?

மனித வாழ்க்கை நித்தம் நித்தம் உணவு தேடி தின்னும் வாழ்க்கையல்ல இது மட்டுமல்லது தன் தேவைக்கேற்ற தேவையான பணம் மட்டும் சேர்ப்பதோடு அவனது ஆசை முடிவதில்லை தன் குடும்பம், மனைவி, பிள்ளைகள், பூரன், பேத்திகளுக்குக் கூட தேடி வைத்துவிட்டு பரம்பரை பழம்பரையாக பெருமை பேண வேண்டும் என்ற போரசை அவன் மனதில் நீங்காது நிறைந்து விடுகிறது. காட்டமலுள்ள மிருகங்கள் கூட தங்களின் இரையைத் தினம் தினம் தேடி தின்று விட்டு நிம்மதியாகத் தூங்குகின்றது. காட்டல் வாழும் புலி கூட தனக்குத் தேவையான மிருகத்தைக் கொன்று தின்று விட்டு தனது வயிற்றுப் பசி நீங்கியாயின் மற்றவைகளை கொல்லாது தான் உண்ட மீதியை அப்படியே போட்டு விட்டுச் செல்கிறது.

அத்தகைய மீதியை வேறு மிருகங்கள் அவ்வாழியில் வருமாயின் மீதியைத் தின்று பசியை ஆற்றுவதில் புலி பாறாமைப்பாரது. ஆனால் மனிதனோ மற்றவனுக்கு எதுவும் போய்ச்சோக்கவ்பாரது என்ற பாறாமைப் பேயினால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றான். பாறாமை கவுட கோயம் வளர்ந்து தன் எதிரியை பழிவாங்குகிறான் அல்லது பணம் செலவழித்தேனும் பாதான் கோஷ்டியினாலேயேனும் எதிரியைச் சாகமுக்க முயல்கிறான். இதனால் ஆயதகலாசாரம் இன்றைய காலக்டத்தில் கொடுக்கப்பட முக்கிறது. இதனாலன்றோ கவுகாமம்/ வெகுளி மயக்கம்தீவை மூன்றின் நாமம் கெடக்கெடும் நோய்/ என்று வள்ளுவும் கூறுகிறது.

மனித வாழ்க்கை தன் புகலைப் பாட பல சிகக்களை உருவாக்கி அதில் மகிழ்ந்து வாழும் வாழ்க்கையல்ல. பிழர் வாடப் பல தீய செயல்களைச் செய்து தன் காவியத்தை மட்டும் கருத்தினிற் கொண்டு, அதன் குறியாக வாழும் தர்மமுமல்ல. கவலைகளிலேயே மிக உழன்று இல்லாததற்கல்லாம் கவலைப்பட்டு அவசரப்பட்டு வாழ்க்கை நரகமாக்கும் முயற்சியுமல்ல.

கிடிரைக் கநாட்டிலே ஆண்டுதோறும் ஓட்டப் பந்தயங்கள் நடப்பது வழக்கம். இவ்வாறான ஓட்டப்பந்தயத்தில் வழமையாக பங்குபற்றும் இருவர்கள் ஓட்டத்தில் மிகச் சிறந்த வீரர்கள் அவர்கள் போட்டியில் முதலும் இரண்டுமாக வருவது வழக்கம். மாறி மாறி இருவரில் ஒருவர் வருவது நிச்சயம். இவ்வாறாகப் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடவடிக்கை வந்த வேளையில் ஒரு தடவை போட்டு நடந்து முடிவடையும் நேரத்தில் ஒரு சில மீட்டர்கள் முடிக்க வேண்டிய நிலையில் இருந்த போது முதலில் வந்தவர் தற்செய்யாகத் தடுக்கி விழுந்து விட்டார். இரண்டாமவர் இத்தனைக் கண்பார். உடனடியாக தனது ஓட்டத்தை நிறுத்தி வீழ்ந்தவனைத் தூக்கிவிட்டார். அதன் பிறகும் தான் அவரை முந்தி ஓடவில்லை. முதலாவதாக வந்தவரை தற்போது தங்களால் ஓட முடியுமா? என்று கேட்டார். அவரும் பதிலுக்குத் தான் ஓட முடியும் என்றார். இருவரும் ஓட முடியன்றனர். இதில் ஓட வந்த முதலாம் ஆள் நினைத்தார் வீழ்ந்த என்னை தூக்கி விட்டவர் மற்றவர், அவருக்கு நன்றியாக

“நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

தான் மெதுவாக ஒடி மற்றவரை வெற்றியெய விட வேண்டும் என்று தீர்மானித்தார். ஆனால் இரண்டாமவர் நினைத்தார் வழுமையா முதலாவதாக வருபவர் தடுக்கி விழுந்தவர் அவர் இம்முறை தான் தடுக்கி விழுந்ததனால் முதலாவதாக வருமூடியாது விட்டு என்று கவலைப்படுவாரே என்று கருதினார். இதனால் தான் மெதுவாகவே ஒடி முடித்தார். இறுதியில் இருவருமே சமமாக முதலாக வந்து ஓட்டப் போட்டியை ஒடி முடித்தார்கள். இதனாக் கண்ட நடிவர் தனது தீர்ப்பில் இருவருமே வெல்லவில்லை மனித நேயமே வென்று விட்டு என்று தீர்ப்பு கூறினார்.

எனவே, ஒன்றையான்று தழுவி நிற்கும் இவ்வுலகத்தினில், நம்மை நாம் உயர்திக் கொள்வதில் வாழும் காலகட்டத்தில் ஏனையோருக்கும் கைக்கொடுத்து அவர்களை உயர்த்துவதில் தான் மனித நேயம் தங்கியுள்ளது. இவ்வுலகம் காரணகாரியத் தொடர்பு கொண்டிருக்கிறது. அப்பாடியனில் நாம் இவ்வுலகல் வந்ததிற்கும் காரணம் உண்டு. பிறருக்காக, உர் உகைத்திற்காகவும் வாழும் போது தான் உகை உயருகிறது. நாழும் உயருகிறோம். குறியிட்ட வயதுக்குப் பின் வாழ்வை நாம் செக்குமான்டிப் பயணம் யோல் செய்தவைகளையே செய்து கொண்டு எமது எண்ணப் பழக்கமே சரியானது என்ற நினைவில் வாழ்வை முடித்துக்கொள்கிறோம். நம்மில் பலர் செயலில் இறங்குவதில்லை. இல்ட்சியங்கள் பற்றி நாம் நம்மில் பலர் செயலில் இறங்குவதில்லை. இல்ட்சியங்கள் பற்றி நாம் ஆகசப்படுகிற அளவுக்கு நாம் செயலில் ஈடுபடுவதில்லை. வெறும் விரும்பம் மட்டும் எதையும் செய்யாது காரியத்தில் ஈடுபடுதல் வேண்டும். அப்பாடியாகக் காரியத்தில் ஈடுபடுகிறபோது ஒரு குச்ச வீட்டிற்கு சிறு குப்பி விளக்கேற்றி ஒளியை ஏற்படுத்திவிட்டால் மட்டும் போதாது. ஆகக் கூடியதாக ஒரு தெரு விளக்காகவேனும் அப் பகுதியைக்கும் ஒளியைப் பற்படுகின்ற பிரகாசத்தை வழங்கதக் கூடியதான் செயற்பாட்டிலாவது ஈடுபடுதல் வேண்டும். பிறருக்காக உதவி செய்வதே மரணத்துக்கு முன் வாழ்க்கையில் செய்யக்கூடிய வரும் சாதனை.

இன்பம் எங்கே? இன்பம் எங்கே? என்று தேடி ஒடுகின்ற வாழ்க்கையில் சிக்கித் தவித்து தடுமொறுகின்ற மனம் மகிழ்ச்சி வெற்று வாழ்வதற்கு முன்றே முன்று வழிகள் தான் உள்ளன என்று உளவியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

“நீக்கு” சுர்வதைச் சமிப்பி எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

ஒன்று உடல் நோயற்ற வாழ்வு - இரண்டு தேவைக்கேற்ற தேவையான பணம் - முன்று மற்றவர்களுக்குப் பயன்பட வாழ்தல். அதுதான் மனித நேயம். ஏனைய வழிகளால் வரும் இன்பங்கள் யாவும் பின் ஒரு வகையில் பார்த்தால் துண்பங்களையும் ஏதொவைகையில் தந்தே தீரும். பிறருக்கு உதவிடும் பண்பாகிய சூழ்யரை / என்பதை விட சிறந்த பண்பினை இன்றைய உலகினிலூம் இனிவரும் புதிய உலகினிலூம் காணப்படு அரிது என்பதை

சூழுத்திதான் ஞாகத்தும் ஈண்டும் பெறவரிதே
ஒப்பாவின் நல்ல பிழு / என்பது வள்ளுவன் வேதும்.

அதே வேளை நாம் மனினில் நல்ல வண்ணம் வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்குப் பயன்படும் தொண்டு வாழ்க்கையைக் கடப்பியிட்டு வாழ்ந்தால் அது தானாகவே எமது உயிருக்கு உத்தியாகக் கிடைக்கக்கூடிய புகழைப் பற்று வாழுவதும் என்பது வள்ளுவன் தந்த வாக்கினால் அமையும்.

சூழதல் இசைப் பாழ்தல் அதுவல்லது
ஊதிய மின்னை உயிர்க்கு / எனும் குறள் வலியறுத்துகிறது.

எனவே! வாழ்வில் அழியடைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகில் ஒவ்வொர் மானிடனும் மனித நேயமும் கடப்பியிட்டதுத்தான் ஆகவேண்டும்.

தப்பாட்டம்

மல்லிகை. சி. குமார்

கல்வியியற் கல்லூரியில் கலைவிழா அறைக்கப்பட்ட சிறப்பு அதிதிகளில் பிரதேச சபை தலைவரும் ஒருவர். இவரை அறைக்க வேண்டும் என்ற கட்டாயம் கலைவிழாக் குழுவினருக்கு இல்லாவிப்பாலும்... மறுஷன் மெயின் ரோட்டிலிருந்து கல்லூரிவரைக்கும் உள்ள தாருரோட்டை கொங்கிரஸ் பாதையாக மாற்றியமைத்த நன்றிக்காக அவரையும் சிறப்பு அதிதியாக அழைத்திருந்தனர். இதனால் அவருக்கு மெய்காவலர்கள் போல்... அவரிடம் - ரோட்டு கொண்டைக்ட்ராக வேலை செய்யும் சிறை வந்திருந்தனர். சிறப்பு அதிதியாக அவர் அறைக்கப்பட்டிருந்தாலும்... தன் கட்சியின் செயற்குழு கல்டப்பம் நாளைக் கொழும்பில் நடக்கவிருப்பதால்... அதில் போய் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற துடிபே அதிகமாக இருந்தது. எனவே இவர் விழாவிற்கு வருகை தரும் போது வாசலில் இவருக்கு மாலைப் போட்டு வரவேற்ற மாணவர்மன்ற செயலாளரிடம்... எப்படியும் தன்னை சீக்கிருமீ வெளியில் அனுப்பிவைக்கும்படி வேண்டிக் கொண்டார். ஆகவே எந்தக்கட்சிக்காரர்களும் இப்படியாப்பட விழாவிற்கு வந்தால் - பாதியிலேயே பட்டுக்கொண்டு போவது சகசம் தானே... எனவே செயலாளரும்... அல்படிக் கொள்ளாமல்... சுரி என்றார்.

மங்கள் விளக்கேற்றுதல்

கல்லூரி கீதம்... பிறகு கலைப்பீடு மாணவிகளின் விளக்கு நடனம், செம்பு நடனமென்... இடையில் சிறப்பு பிரதம அதிதிகளின் அறிமுகம், கலைவிழா மலர் வெளியீடு, அதைப்பற்றிய அறிமுகம். பிறகு நாட்டார் பாடலோடு நாட்டியம் என... நிகழ்ச்சிகள் போய்க் கொண்டிருந்தன. பிரதேச சபை தலைவர்... நிகழ்ச்சிகளை ஆழ்ந்து பார்க்கவோ... அல்லது ரசிக்கும் தன்மையிலோ இல்லை. அவரின் நினைப்பைல்லாம்... கொழும்பில் நடக்கவிருக்கும் கல்டத்தைப்பற்றியே என்னிக் கொண்டிருந்தது. ஏதோ சிறையில் போட்டு அடைத்து வைத்திருப்பது போன்ற உணர்வு அவருக்கு.

பிரதேச சபைக்குள்... சொந்த வீடு போல வேலை செய்யும் யென்களோடும், கெஞ்சிக் கொண்டிருக்கும் கொண்டைக்ட்ரகாரர்களிடமும், தோட்டத் தலைவர்களிடமும்... பேசி, ஏசி... பிதற்றிக் கொண்டிருந்த அவருக்கு... இந்த மாணவர் நிகழ்ச்சி ருசி படவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும்... ஆனாடு சேர்ந்து இவரும் கைக் கொட்டுக் கொண்டு... செயலாளரையும் ஜூட்டபிட்டுக் கொண்டிருந்தார்.

அடுத்து தப்பாட்டம்... இதில் எம் மாணவர்கள் பதினெட்டு வகையான தப்பி ஒசைகளை அடித்துக் காண்பியார்கள். அதன் பிறகு... சிறப்பு அதிதி ஒருவரின் கருத்துரையும் நடைபெறும்./ என்று தலைமை ஏற்று நடத்துவர் சொன்னதும்-பிரதேச தலைவர் தேவானந்தலுக்கு... ஆறுதலாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எனவே கூதுப்படு/ நிகழ்ச்சியை நியிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சி முடிய... .

கூடுமெட்டு சிறப்பு அதிதியாக வருகை தந்தவர்களில் ஒருவரான எமது பிரதேச சபை தலைவர் கௌரவ தேவானந்தர் அவர்கள்... எமது கலைச் சங்கம் நாடாத்திய சிறுக்கைதப் போட்டியில் பரிசு வெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவார்... எனவே... ரோட்டுப் போட்டு எம் சமூகத்திற்கு புதிய பாதையை காட்டிக் கொண்டிருக்கும் புதியாகதை புரட்சித் தலைவரை மேடைக்கு அழைக்கின்றோம்.../ என தலைமை வகுப்பவர் அழைத்ததும் கைத்தட்டலோடு மேடைக்கு ஏறினார் தேவானந்தர் என்ற தேவானந்தன் முதல் முன்று பரிசுகள் வெற்ற மாணவர்களுக்கு அவர் சான்றிதழ்கள் வழங்கியதும் கூடசான்றிதழ் வழங்கிய அதிதிக்கு நன்றி.../ என்றதும் தேவானந்தர் மேடையை விட்டு இருங்கப் பார்த்தார். அதற்குள் தலைமை வகுப்பவர்... கூடசிறப்பு அதிதியாக கலந்து கொண்ட ஜயா அவர்கள்... தன் கருத்துரையை வழங்குவார்/ என்றதும்... மைக் முன்னால் போய் நின்ற தேவனந்தா... முன்வரிக்கையில் அய்ர்ந்திருந்த துணைவேந்தர், உதவி துணைவேந்தர், மற்றும் விழேச விருந்தினர்கள், சிறப்பு அதிதி... பேராசிரியர்கள், மன்ற மாணவர்.... என அவை வணக்கத்திற்கு மட்டும் ஜந்து நியிடம் எடுத்துக் கொண்டவர்... எதைப் பேச வேண்டும் என சற்று திண்டாழனாலும் இதற்கு முன்னால் நடந்த தப்பிசை ஆட்டம் தகுந்த நேரத்தில் அன்னாருக்கு கை கொடுத்தது.

‘நான் இந்த மேடைக்கு வருவதற்கு முன்னால்... இங்கே தப்பிசை ஆட்டம் காப்பிர்டது. பதினெட்டு வகையான ஆட்டமும், பாட்டமும் பார்த்து நான் வியந்து போய்விட்டேன். நான் பிரதீச சபை மூலம் இக் கல்லூரிக்கு பாதைப் போட்டிருக்கலாம். ஆனால் இன்றைய மலையகத்தில் கலைப் பாதையில் தப்பிசை ஆட்டம் மல்ல மல்ல குறைந்துக் கொண்டே வருவது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

தப்பிசை எம் மலையகத்தின் கலாசாரச் சொத்து. ஆனால் இன்று தோட்டங்களில் இக்கலை செத்துக் கொண்டிருக்கிறது. செத்த வீட்டில் கூட இன்று சாவத்துப் பாட்டில்லை. எனவே நாம் இதை கட்டுக் காக்க வேண்டும். எனவே பாடசாலைகளிலும், கல்லூரியிலும் இதை ஒரு பாடமாக்க வேண்டும். தப்பாட தெரிந்தவர்கள் கட்டாயமாக வீட்டிலும் இந்த தப்பாடுயை சிறுவர்களுக்கும் சொல்லித்தார் வேண்டும். எதிர்கால சந்ததியினர் இந்த தப்பாட இசையை பொக்கிழவாக காப்பாற்ற வேண்டும். இங்கே இந்த மலையகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தப்பாட ஒசை கேட்க வேண்டும்.’ என்றவர்...

‘அண்மையில் தங்கத் தமிழ் நாட்டில் கோவை மாநகரிலே நடந்த செம்மாழி மாநாட்டிலே...

எம் மலையகத்தின் கலைப் பொக்கிழவான் காமன்கத்து நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதிலே தப்பிசை பிரதான பங்கு வகித்ததை நாம் மறந்து விட்டுத்தான். எனவே இக்கலையை நாம் என்றும் காக்கவேண்டும். எங்கள் பிரதீச சபையின் மூலம் கல்வி மந்திரிக்கு அனுப்ப போகிற கழுத்திலேயே... தப்பிசையை பாடசாலைகளில் ஒரு பாடமாக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடப்போகின்றோம்...’ என்று தப்பிசையை தொட்டுக் காட்டி... அவையோரின் கைத்தட்டல்களையும் யெற்று... மேடையை விட்டு ஒறங்கியவர்... அவையை விட்டும் விடைப்பெற்று சென்றவர்... செக்குக்காக பிரதீச சபை வாசில் காத்திருக்கும் சிலைஞ்சு பாட்டாக் காட்டி விட்டு அதேத் நாள் அதிகாலையிலேயே கட்சிக் கூட்டத்திற்காக கொழும்பிற்கு பயணமாகி விட்டார். ஒவர் கொழும்பிற்கு போவதற்குமுன் அன்றை தினசரிகளின் மலையை பகுதியில் கல்வியற் கல்லூரியின் கலை விழுவிடை ஒவர்... ஒவ்வொரு வீட்டிலும் தப்பாடுசை கேட்க வேண்டும்’ என்ற பேச்சின் சூருக்கம் வெளியாகி இருந்தது.

“நீக்கு” சர்வதேச தமிழ் ஏழூதாளர் மாநாடு சிறப்பிதழ் —————— 46

சிவராமுவின் வீட்டிற்கு வரும் சிலுவை... வழியிலையே குளிக்கப் போய்க் கொண்டிருக்கும் சிவராமுவின் மகளைப் பார்த்து கூடுதலா தனம்... ஒங்க்பொவுட்டுக்கொயா இருக்கு...’
ஓம் மாமா... அப்பாவக் கேட்குற...
யாராச்சும் செத்துப் பொயிட்டாங்களா? ’
கூடுதலா... நாக் கேட்டுக்கு மட்டும் பதில் சொல்லு...’
வட்டிலெத்தான் இருக்கு...’

சிலுவை சிவராமுவின் வீட்டை அடைந்தும் முகப்பறையில் போய்விள்ளையை வைத்துக் கொண்டிருந்த சிவராமு...
சிலுவையைக் கண்டாம்....
கஷவாய்யா சிலுவ... என்ன விசயம்...’ எனக்கேப்பார். கஷுஜன்துபில்லை மச்சான்...
சும்மா ஒரு வேலையா வந்தேன்...’
என்ற சிலுவை கதிரையில் அயற்று விட்டு கஷுமச்சா... நேத்து அந்திக்கே வர நெனச்சேன்... இந்த ஏத்தம் ஏறி ப்பாட வர்மதுன்னு மப்பா இருந்திட்டேன்./
என்ற சிலுவை

கஷுமச்சா... நேத்து காலையில தேவா சேர் வட்டுக்கு வேலைக்கு போயிருந்தேன்...’ என்றாலும் கஷுதேவா சேரா...? என இடையில் விளங்காதது போலக் கேப்பார் சிவராமு.

கஷுதான் மச்சான்... பிரதீச சபை தலைவரா இருக்கிற தேவானந்தன் வட்டுக்குத்தான்/ என்று சிலுவை சொன்னாலும்....

கஷுது... அங்க்யா...?
ஆமா மச்சான். தேவா சேரு கொழும்புக்கு போயிட்டு வரண்டு நாளாச்சி இன்னும் வல்ல..
அவங்க சம்சாரம் தான் இருக்கு...
இப்பநீ என்னா செப்பான்னா...
ஒந் தப்ப எடுத்துக்கூட்டு எங்கவுட வா. ஒரு முக்கியமான வேல இருக்கு:’

“நீக்கு” சர்வதேச தமிழ் ஏழூதாளர் மாநாடு சிறப்பிதழ் —————— 47

என்றான் சிலுவ

சிவராமுக்கு வியப்பாக இருந்தது.

‘ஏன்டா நா... எதுக்கு தய் எடுத்துக்கீட்டு அங்கவாறும்.’ என்றவர் தாழுந்த ரூலில்...

‘ஏனா... அங்க யாரும் மண்டைய போட்டுப்பாங்களா...? எனக் கேட்டார்.

‘இந்தாப்பாரு ஒனக்கு எப்பவும்

அந்தப் புத்திதான்...’ என்ற சிலுவை...

‘ந் அங்க வந்து மாஸ்டர் வேல செய்யனும் என்றான் என்னா... நான் வந்து மாஸ்டர் வேல செய்யனுமா...?’

‘ஆமா மச்சான்... ந் மொதல்ல ஒந் தய் எடுத்துக்கீட்டு ஏங்கூட வாவே. அங்க வந்ததும் ஒனக்குப்பிரியும்.

சிவராமுவின் கையில் கிருக்கும் குழந்தைக்கு பசிபோலும் அது அழுத்தாபங்கியது.

‘ஏய்... ருக்கு... ருக்கு...!

குசினியில் கிருந்து சிவராமுவின் மனைவி ருக்கு.... அனத்திக் கொண்டே வந்தாள்.

‘புள்ளைக்கு பசிபோல... இந்தா பிடி...’

இப்பத்தானே ... தனம் பாலக் கொடுத்துட்டு குளிக்கப்போனா... அதுக்குள்ளவா பசி வந்திருச்சி..’என்றவாறே அவள் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

ருக்கு... நா.... ஒரு முக்கிய வேலையா ஒரு ஈத்துகுப் போறேன் ந் கொழுந்தையைப் பார்த்துக்க...’என்ற சிவராமுவைப் பார்த்த ருக்கு....

‘ந்... பாட்டுக்குப் பொயிட்டா... அப்பறம்...’

‘அதெல்லாம் வந்து கவனிக்கிறேன்

இப்ப போற ஈத்தில கைடைக்குந்தானே’

‘சாவா...?’

‘இல்லை..’

‘சடங்கா...?’

‘அதெல்லாம் இல்லை... இது மாஸ்டர் வேலையைம்’

“நிகர்” சர்வதேச தமிழ் ஏழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் —————— 48

‘மாஸ்டர் வேலையா....?’

‘அதெல்லாம் அங்க போனாத்தான் தெரியும்’

மச்சான்... போற எப்ப ஒரு வெரிய எப்ப...

கொஞ்சம் நல்லவே வா..... சிலுவை அன்பு கட்டளையிட

இருப்பதில் நல்லைத் தடுத்திக் கொண்டு சுவரில் தொங்கிய தப்பை நீண்ட நாட்களுக்கு பிறகு தொட்டி கும்பிட்டு எடுத்த சிவராமு... அதன் பின்பக்கம் அடைந்திருந்த குப்பத்தான்களை தப்பவிட்டு... தப்பட குச்சிகளையும் எடுத்துக் கொண்டு சிலுவையோடு புறப்பானான்.

‘ந்... வாங்கிட்டு வந்தாத்தான்

இல்லை போட முடியும்...

ருக்கு மீண்டும் தன் கணவனுக்கு ஞாகப்படுத்தினான்.

சிலுவை சிவராமுவை தேவானந்தன் வீட்டிற்கு அழைத்துவந்து சிவராமுவின் திறமைகளையல்லாம் அம்மா முன்னால் அவிழ்த்து வைத்தான்.

அம்மாவான.... தேவானந்தனின் மனைவி அம்பிகாவும்...

ஐயா... கல்லூரியில் நடந்த கலை விழாவில் முக்கியமாக என்னா சொன்னார் என்பதெல்லாம்...

வரண்டு நாளைக்கு முன்னால் எல்லாத் தமிழ் தினசரிகளிலும் வந்திருந்திச்சு. குறிப்பா....

ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சிறுவர்களுக்கும் மலையகத்தின் கலை கொக்கிலையான தப்பிசையை தவராமல் பழித்துக் கொடுக்க வேண்டும்... என்று வலியுறுத்தி சொல்லி கிருக்கிறார். அதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

“நிகர்” சர்வதேச தமிழ் ஏழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

நடக் ஜயா நினைத்ததை அவரின் மனைவி மினாட்சியம்மா இந்த மலையைத்துக்கு செய்தது போல... நானும் ஜயா சொன்னதை நிறைவேற்றத்தான் வேண்டும். ஜயா இப்பு இங்க இல்ல. கொழும்புக்கு போய் வரண்டு நாட்களாகி விட்டு.

இருவேளை ஜயா இன்றைக்கு வந்து விடலாம். அவர் இங்கு வருவதற்கு முன் என் மகன் ஸி வேந்தனுக்கு தப்பிசை பாடத்தை ஆரம்பித்து... அவர் வரும் போது அத்த வேண்டும். ஜயாவின் கொள்கையை நிறைவேற்ற நான் முன்னுத்தாரமாக இருந்தால் தான்... மற்றவர்களும் அதை கடைப்பிடிப்பார்கள். மறுபடியும் ஜயா பிரதீச தலைவராக வரமுடியும். எனவே நீங்கள் ஒரு குரவாக இருந்து மகனுக்கு பாடத்தை நடத்த வேண்டும். இதுலை இருந்து இன்னும் ஒரு மனி நேரத்துக்கு நல்ல நேரம்தான் இப்பவை நீங்கள் பாடத்தை ஆரம்பித்தால் சரி... என்று எல்லா விழாத்தையும் சிவராமுவிடம் சொன்னான்... பிரதீச சபை தலைவரின் மனைவியான அம்பிகா.

சிவராமுவும் தன்னை குருந்தானத்திற்கு தயார் செய்துக் கொண்டார்.

வீட்டின் முகப்பு ஹோல்

சற்று தேக ஆரோக்கியம் குறைந்த அம்பிகாவின் தாய், தேவானந்தனின் சின்னாம்மா, சுமையங்காரப் பொன்னு, அம்பிகா, சிலுவை, தோட்க்காரராமு, எடுப்பு... தங்கராச என்று சகலையும் ஹோலில் ஆடும்.. நடராஜன் சிலைக்கு முன்னால் புசை ஆரம்பமானது. அதில் ஏதோ ஒரு குறையைக் கண்ட சிலுவை... அம்பிகா மின்னை அனுகி அம்மா... தம்பிக்கையால் குறுவக்கு குரத்தசன் கொடுக்க சொல்லுங்க/ என்றான் மெதுவான குரவில் கலைவ்வளவு கைக்கலூம்/ அம்மாவும் ரகசியமாகத்தான் கேட்டான்.

ஒரு ஆயிரம்... மன சாட்சியை விட்டு சொன்னான்.

இவங்களுக்கு ஆயிரம் என்ன சாதாரனமான சம்பிந்தானே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

‘ஆயிரம் போதும்தானே....? என்று அம்பிகா கேட்டான்.

‘ஏதுக்கும் ஒரு நூற்க்கூட கைவடிக்க வெறும் ஆயிரம் சரியில்லோ... சிலுவை தாராளமாகவே சொன்னான். தாம்புதெத்தடில் வெற்றிலை பழுத் தோடு அயிரத்து நூற்க்கையும் கைத்து சிவராமு மாஸ்டிடம் கொடுத்த ஸி வேந்தன்... தனக்கு குரவாக அமையப்பட்ட சிவராமுவின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

இந்த வீட்டில் தனக்கு இப்படியாரு மரியாதை கிடைத்ததை என்னி சிவராமு குளிர்ந்து போய் விட்டார்.

இங்கே வேலைக்கு வரும் போதும்போம் வெளியில் நின்றே தேந்ற் வாங்கிக் குடித்த சிலுவைக்கு ஒப்பொழுது இந்த நிகழ்ச்சியைப் பார்க்க மிகவும் பெருமையாக இருந்தது.

சரி மச்சான் பாடத்த ஆரம்பி...

என்றான் சிலுவை...

சி... ஆரம்பிக்காலாம்... அதுக்கு முன்ன தப்ப காச்சிக்கலூமோ...? என்றார் சிவராமு

தப்ப இங்க கொண்டா நான் காச்சி எடுத்து வர்தேன்.... என்ற சிலுவை சிவராமுவிடிருந்து தப்பை வாங்கிக் கொண்டு குக்கிக்கு ஓடனான்.

நல்ல நேரம் இருக்கும் போதே எல்லாம் நடக்க்டும்... அம்மாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த அம்பிகா சத்தமிட்டாள். சற்று நேரத்திற்கெல்லாம் தப்பை கூடாக்கிக் கொண்டு சிலுவை வந்தான். சிவராமு பாடத்தை ஆரம்பித்தார்.

ரண்டன... ரண்டன... ரண்டன.... தப்பில் மங்கள ஒகையை ஏழுப்பிவர்த.... இதுதான் மங்கள் ஒசை என்று சொல்லி விட்டு மீண்டும் பலமாக ஒகையை ஏழுப்பினார். நடுவீட்டிலிருந்து அவர் தப்பொலிக்கிளப்ப.... அது வீட்டில் எதியிராலித்தது.

கிரஹபிரதேசத்தின் போது நாதஸ்வரத்தின் மங்கள் ஒசை மட்டும் கேட்ட வீட்டில் ஒப்பொழுது மங்களகரமான தப்பிக்கையும் கேட்க ஆரம்பித்தது.

என்னனடா தலைவர் வீட்டில் தப்பாக்கிறாங்க... அக்கம் பக்கத்திலுள்ளோர்.... இந்த வீட்டை அண்ணாந்து பார்த்தார்கள்.

மனுவன் சும்மா சொல்லக் கூடாது எதை மேடையில் சொன்னாரோஅதை அப்பாடுயே செயலில் காட்ட ஆரம்பித்து விட்டார். தலைவரோடு மகனுக்கு... எப்படி தமிழ் அழக்கனுபவின்று தப்பாடு பாடத்தை ஆரம்பிச்சுப்பாங்க.

அட அந்த வுஸ் இவ்வளவு நடக்குது எனக்கவர்கார்டு வைக்கலையே வெளியில் ஒரு அங்களைய்துக் கொண்டார். அதே நேரம்...

கொழும்பிற்கு போயிருந்த பிரதேச தலைவரின் வாகனம் அந்த வீட்டை அண்மித்துக் கொண்டிருந்தது.

வீட்டிலே தமிழ் சத்தம் கேட்குது சேர்
கைவர் சொன்னதும்...

ஆமா அதுதான் எனக்கும்

அதிர்ச்சியா இருக்கு. மாமி சுகமில்லாமல் இருந்தாங்களோ...

விசன்யாட்டுக் கேட்ட தலைவருக்கு சாவு தப்பாடுக்கும் மங்கள தப்பாடுக்கும் வித்தியாசம் தெரியாமல் விட்டால்...

அவருக்கு விசனம் கவுடியது.

அதே நேரம்....

மாமிதான் செத்திருக்கனும் அதுக்காக தப்புக்காரனையா வரச் சொல்லனும்... சாவுக்கு தப்பாட்சிதல்லாம் இப்ப மாறி போச்சே.... யாரு இந்த ஏற்பாடு சென்க்கு. அந்த அம்பிகா மாட்டுக்கு புத்திடேயு இல்ல.... உடனே எனக்கொரு போன் கொடுக்க வேண்டியது தானே... அங்கலாய்துக் கொண்டார் தலைவர்.

பாவம் அது என்னா செய்யும் சேர்..

செத்து போன ஆய்பார்க்குமா.... போனப் பார்க்குமா...? அந்த தங்கராசு நமக்கு போன் பண்ணியிருக்கலாந்தானே.... என்றார் கைவர். வீட்டிற்கு முன்னால் போய் வாகனம் நின்றது.

வீட்டிற்குள்ளிருந்து தப்பாடியோகசக் கேட்டாலும் அது ஒரு யெத்தோடு சேராமல் சிதறிக் கொண்டிருந்தது.

தோளின் தப்பை மாட்டுக் கொண்டு தேவானந்தனின் மைந்தன்.... கைப் போன போக்கில் தப்பை அடித்துக் கொண்டிருந்தான்.

தமிழி அப்படி இல்லை... இப்படி...

“ நிகு” சுர்வதேச தமிழ் ஏழத்தாளர் மாநாடு சிறப்பிலும் —————— 52

தப்புக்குச் சீப்பாத்தான் பிழக்கனும்.... சைகைமூலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் சிவராம்.

அவனும் அதை விளங்கிக் கொண்டவன் போல தண்டக்கு, தண்டக்கு என்று தாறுமாறாக அடித்துக் கொண்டிருந்தான். இந்த காட்சியைப் பார்த்ததும் தலைவருக்கு ஆத்திரமும் கோபமும் பொத்துக் கொண்டு வந்தது.

ஏய் எல்லாம் நிறுத்துங்க... அவரின் ஆத்திரக் குரல்... தப்பாடு ஒசையை விட உரத்துக் கேட்டது.

கப்... சிப்... ஒரே நிசுப்தம்.

தப்பாடு ஒசையை வாகனம் வந்ததை கவ. கவனியாத அம்பிகா... இப்பொழுது கணவரைக் கண்டும்... மெல்ல ஏழுந்தாள். ஏண்டி இதெல்லாம் உன் வேலையா...? என்று அவனைப் பார்த்து ஆத்திரத்தோடு கேட்டத் தலைவர்... தோளில் தப்போடு நிற்கும் மகனைப் பார்த்து...

எதுக்கு ராஜா ஒனக்கு இந்த கதி.... நீ தப்பாடுச்சித்தான் பாகழுக்கனுமா...? நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா அதையெல்லாம் நமபறுமா.... அடே... நம்பச் சாதியில் யாருமே தப்பத் தொட்டில்லையே.... இப்ப ஒங்கம்மா... ஒன்ன தப்பாடுக்கவச்சிட்டானோ... என்று சொல்லிக் கொண்டே.... ஆத்திரப் பட்டவர்....

ஆவேசத்தோடு அச்சிறுவனின் தோளில் கிடந்த தப்பைக் கழும்பி.... ஏய் போங்கடா..... இந்த வுட்விட்டே போங்க.... கேவலம் எங்க வீட்டுகளின் தப்பத்தாகக்கட்டு வந்திலாங்களோ...

அது மட்டுமா....

ஓம் மகனையும் தப்பாடுக்க வச்சில்லாங்களோ... பாவிகளோ நீங்க நாசம்மா போங்கடா...! என்று ஆத்திரத்தோடு தப்பை தூக்கி வெளியில் வீசுகி... அது வாசலில் உருண்டுக் கொண்டு ஓழியது.

கட்டை அவிழ்த்துக் கொண்டு ஒடும் கன்றுக் குட்டியை பிழக்க ஒடுவது போல சிவராமுவும், சிலுவையும் ஒடும் தப்பை போய் பிழத்தனர்.

“ நிகு” சுர்வதேச தமிழ் ஏழத்தாளர் மாநாடு சிறப்பில் —————— 53

வெளியில் வந்து கத்தினார் தலைவர்

கம்பா போ... தலைவரே.... நியெல்ளாம் ஒரு மனுவனா... தூத்தேரி.... நீ மேடையில் சொல்லுறது ஒன்று, செப்புறது ஒன்று...! வா... அந்த முற ஒட்டுக்கேட்டுக்கட்டு வா.... அப்புறம் என்னா செப்புறம் பாரு.... ஏய்... என்னா செப்பிங்க....!

என்று தலைவர் கோவத்தோடு கேட்க....

அதுவா... இதுதான்... என்று ஆத்திரத்தோடு சொன்ன சிவாராம தன் ஆத்திரம் தரும் வரைக்கும் சாவத்தப்பு ஒசையை தன் தப்பில் எழுப்பானான்.

உண்மையிலேயே தீங்கொரு சுவாமி விழுந்து விட்டு என்பது போல அந்த ஒசை.... ஆத்திரமாகவே ஒலித்தது. அந்த சாவடிக்கு ஏற்றவாறு சிலுவையும் தன் ஓலஞ்சை மேலும் கீழும் வீசியப்பட....

ஐயோ திருவலமே....

ஐயோ திருவலமே...

ஆன மட்டும் பொய் சொன்ன
எங்கப்பன் திருவாய்க்கு....

போட்டா புழுவாகும்

பொங்கரிவி நஞ்சாகும்
டெண்டனா....

தில்லு மல்லுக்காரன்

எங்கப்பன் திருட்டு முழிக்காரன்

அந்த திருட்டு முழிகாரனுக்கு... நா....


பருத்தியில் கோடு.... நான்....

பண்ணிந்தான் கொண்டாறேன்....

என்று குதகலமாக

ஆடிக்கொண்டே பின்னால் போய் கொண்டிருந்தான்.

(குற்பனையும் உண்டு)



இளமையின் கீதம்

(சீன பழைமை சமூகத்தை ஏதர்த்து போர்ட்ட ஒரு கிளம் பெண்ணைன் கதை)

லெனின் மதிவானம்

‘இளமையின் கீதம்/ என்ற நாவல் சீன முற் போக்கு இந்தியவாதியான யங்மோவின் ஆற்றல்மிக்க படைப்பாகும். இந்நாவல் கிப்பத்தட்ட 748 பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ளது. இந்நாவலை மயிலை பாலு தமிழிலே மொழிப்பெயர்த்துவார். மார்ஸிம் கார்க்கியின் சஷதாப்பு/ நாவல் ரசிய பூர்சிக்கு மூன் எழுதப்பட்டாகும். அந்நாவலுக்கு ரசிய பூர்சியை சரியான திசையில் இட்டு சென்றதில் முக்கிய பங்குண்டு. இந்திலையில் மார்சிம் கார்க்கியின் அனுபவங்களை உள்வாங்கி அதன் வழியில் பட்டைத்திட்ப்பாட் அறுவடையாகவும் சில சமயங்களில் அதன் சிகரமாகவும் இந்நாவல் விளங்குகின்றது.

கதை இப்படிதான் தொடங்குகின்றது.....!



பழைய சீன நீலப் பிரபுத் துவ வாழ்க்கையினால் சீருகிக்கப்பட குழான பெண் பெற்றிருந்த மகள் தான் கதையின் கதாநாயகி லின் பாவோசிங். பல்வெறுப்பட வெந்துக்கடக்கஞ்கு மத்தியில் நிர்க்கதியான பாவோசிங் தன்னந்தனியாக தனது ஊரை விட்டு வெளியேறி வேறோரு கிராமத்திற்கு வந் திறங் கும் காட் சியினிருந் து தொடங்குகின்றது நாவல்.

தேஷ்போன மாமாவும் அந்த கடலோர கிராமத் தலை இல்லாமல் இருக்க, ஆதரவின்றி குழப்பத் தலை முழு கும் பாவோசிங் தன்னை மறந்து கடலின்

அழகினை ரசித்து களிப்பறவதும் பின் நிராதரவாக நிற்கும் அவனை மேலும் துன்ப துயரங்கள் தூத்த மிகவும் தனர்ந்து தற்காலைக்கு முயற்சிக்கின்றார்.

இந்தியையில் டாவோசிங் மிது காதல் கொண்டு அவனை அறியாமல் பின்தொடரும் யுன் சே என்ற பல்கலைக்கழக மாணவனால் அவன் காப்பாற்றப்படுகின்றார். பின்னர் இருவரும் காதலர்களாகி கணவன் மனைவியாக வாழ்கின்றனர். பின்னாட்களில் (1930களில்) சௌவில் மகத்தான போராட்டமானது தேசத் தின் தலைவிதியை இளைய தலைமுறையினரின் தலைவிதியுடன் ஒன்றாக சேர்த்து போராட வேண்டியக் காலக்கட்டத்தில் ஹசியா - சுவான் என்ற பல்கலைக்கழக மாணவர் மூலமாக அரசியல் அறிவினையும் அமைப்பாகக் கடங்கினையும் பறுகின்றார் டாவோசிங்.



1930களில் ஜப்பானிய ஏகாதி பத்தியமானது சௌவின் மிதான தனது ஆக்கிரமிப்பை கட்ட விழுத்திருந்தது.
இப்போராட்டத்தில் சௌவின் கம்யூனிஸ்ட் கட்சியானது ஏகாதியத்தியத்திற்கு

எதிராகவும் உள்ளுர் பிற்போக்குவாதிகளுக்கு எதிராகவும் தீவிரமாக போராடியது. இத்தகைய பின்னணியில் கதைமாந்தர் களையும் இயக்கங்களையும் பொருளாக கொண்டு எழுதப்பட்டதே இந்நாவல்.

நதயில் வரும் பாத்திரங்கள் யாவும் தன் னிகரற்ற தலைவர்களாகவோ அல்லது பிறவி நாயகர்களாகவோ சித்தரிக்கப் பட்டவில்லை. மாறாக அன்றைய வாழ்க்கைப் போராட்டத்தின் ஊபாக - புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் வெளிப்பட மனிதர்களை படைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

“நிகு” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு ஈற்றிந்து

சிறு முதனாளிகள், சிறு உடலையாளர்கள், அறிவு ஜீவிகள், சுவனி விவசாயிகள், பாட்டாளிகள் என பலத்தரப்பட்டோர் இந்நாவலில் இப்பெறுகின்றனர். தமது வர்க்க நிலையாடுகளுக்கேற்ப தமது சிந்தனை வன்முறைகளை வெளிப்படுத்துகின்றனர்.

இதுவரைக் காலம் தமது ஒவ்வாறு தலைமுறைக்காகவும் சேகரித்து வைத்த நாகரிகங்கள் அனைத்தையுமே இந்நாட்டின் மானும் இழுந்து அம்மனையாகி இருக்கும் ஓர் காலக்கட்ட ஆர்பரியில் வட்சக்கணக்கான இளைஞர்கள் தமது தேசத்தின்

தலைவிதியை மாற்றுவதற்காக போராடக் கொண்டிருக்கின்ற ஒரு காலக்கட்டத்தில், சமகால போராட்டத்திலிருந்து விலகி நூலகசாலைக்குள்ளும் பரிசோதனை அறைக்குற்றும் இருந்துக் கொண்டு புரட்சி குறித்த அவதாரங்களை பேசும் சிறு முதலாளித்துவ பண்பு சௌவிற்கு மட்டும் உரித்தானதல்ல. மக்கள் சார்பான தத்துவங்களையும் இலக்கணங்களையும் இவர்கள் தமது சுயநல்த்தின் பேரில் தமக்கேற்றவகையில் மாற்றியமைக்க முனைகின்றார்கள். சுல்கஷனாக மூச்சில் புரட்சி அல்லது வீட்சுசி// என சுவ்யாடு எழுப்பும் இக் கணவான்களை தான் வெளின் புரட்சிகர வாய்ச் சொல் வீரர்கள் என வியர்சிக்கின்றார். இத்தகைய சுந்தரப்பவாதிகளால் புரட்சி எவ்வாறு காட்டக் கொடுக்கப்படுகின்றது என்பதற்கு நாவலில் வரும் பாத்திரங்களான குநிங், தய் யூ ஆக்போர் சிறந்த உதாரணங்களாகும்.

யாவற்றுக்கும் மேலாக புரட்சிகர காலத்தில் காதல் சடை எவ்வாறு ஓர் சமுதாயம் சார்ந்ததாக வெளிப்படுகின்றது என்பதற்கு பின்வரும் இரு காதல் கழதங்கள் தக்க எடுத்துக்காட்டுகளாகும்.

யூ யூங்சோ தனது மனைவியான டாவோ சிங் புரட்சிகர இயக்கத்தில் பங்கெடுப்பது குறித்து ஆத்திரமற்ற ஹசியா சுவான் என்ற கம்யூனிஸ்டுக்கு எழுதுகின்ற கழதத்தின் சில வரிகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன.

“சில கொள்கைகளை பிரச்சாரம் செய்ததன் மூலம்

“நிகு” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு ஈற்றிதழ் —————— 57

என் மனைவியின் மனதை நீ வராய்வும் கெடுத்து விப்பிருப்பதை நான் காண்கின்றேன். அவன் உனது ஆணையாங்கிய செயல்படுகிறான். எப்போது பார்த்தாலும் கஷஷிப்பாட்சி”, கஷஷிப்பாட்சி” என்று தான் பேசிக் கொண்டிருக்கிறான்.

மிக மோசமான முறையில் எங்களது குடும்ப மகிழ்ச்சி மறைந்து விட்டு. நீ உன் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம் என்றாலும் எனது துண்பத்தில் நீ இன்பம் காண்பதும் எனது அவத்தில் நீ உனது வாய்ப்பை வளர்த்துக் கொள்வதும் எவ்வளவு வருந்ததக்கது. ஒவ்வொருவருக்கும் ஒரு நீதிநூறி இருக்க வேண்டும்.....”

யு யுங்கேயை பிரிந்து ஆற்றல் மிக்க தோழராக கட்சி பணிகளை முன்னோடுக்கும் பாலோ சிங்கின் தன்னமெற்ற போக்கு, ஆளுமை நேர்மை என்பன அவன் மீதான மெல்லிய காதலை ஓரா சியா - சுவாதுக்கு தோற்றுவித்திருந்தது. சிறைப்பட்டு மரணத்தின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் போது அவன் தன் காதலை குடுதம் மூலம் இவ்வாறு வெளியிடுத்துகின்றான்.

“கடந்த ஆண்டுகளில் கொடுஞ்சிறையில் இருந்த போது உலகின் மிக முன்னோரிய வர்க்கத்தின் போராளியாக நீ மாறிவிடுவாய் என்று நான் முன்னோக்கிப் பார்த்தேன். பூர்சியை முன்னோடுத்துச் செல்பவர்களில் ஒருவராகவும் இருப்பாய் தோழரே. வெற்றியின் நேரத்தை விரிவுபடுத்துவதற்காக ஒவ்வொரு நாளும் கம்யூனிஸ்டுகள் இரத்தம் சூத்துகின்றார்கள், உயிர்த்தியாகம் செய்கிறார்கள்..... அன்புத் தோழரே, அன்பு பாலோசிங் எனது முறை விரைவிலே வரக்கூடியும்”

இறு வேறுபட்ட நாகரிகங்களின் வி.ச்.செ நாம் இங்கு தரிசிக்கின்றோம். முன்னைய குடுதம் தனது காதல், மகிழ்ச்சி, இன்பம் குறித்து புலம்புகின்றது. பின்னையது இப்பொராட்தில் தான் கொல்லப்பட்டாலும் தன் காதலி அதனை முன்னோடுத்து செல்வார் என்ற நம்பிக்கையும் கவுவே பூர்சிக்குரிய கம்பீரத்தையும் நமக்கு வழங்குகின்றது.

“நிகர்” சர்வதோ தமிழ் ஏழூதாளர் மாநாடு சிறப்பிடும் —————— 58

இந்த நவீனம் பகழுமைச் சமூகத்தை எதிர்த்துப் போரிட ஒரு இளம் பெண் அறிவு ஜீவியின் கதையாகும். தாய் நாவலில் ஒரு சாதாரண தாய் எவ்வாறு பூர்சிகர ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டாலோ அவ்வாறே

இந்நாளில் ஒரு சாதாரண பெண் பூர்சிகர ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டு மிக தீவிரமான கம்யூனிஸ்டாக மாறி சௌ தேசத்தின் விடுதலைக்காக போராடுகிறான். மறுபழத்தில் சௌவின் பண்ணையாமைத் தனத்திற்கு பழியான தனது தாய் விளைபோல போன்று அந்த அழைமை வாழ்க்கை முறைக்கும் மட்டும் கட்டுண்டுக் கூட்காது. கதாநாயகி பாலோ

சீங் தனது முதல் காதலன் சந்தர்ப்பவாதி என்று தெரிந்தும் அவனை துணிவாக விட்டு விலகி செல்கின்றான். அந்தவகையில் ஒரு பெண்ணின் ஆளுமையை அழுகு சித்தரித்துக் காட்டப்படுவதில் இந்நாவல் வெற்றியடைகின்றது.

சுரித்திருத்தின் தூர தொலைவில், வரலாற்றில் நம்மீது பாதுகாரம் கொண்டுள்ள நூழை கொடு அலைக்குப்புகளினாடு ஒரு உறுதியை இனி ஒரு விதி செய்ய இந்நாவலின் அனுபவங்கள் நமக்கு ஆதர்சனமாக அமைகின்றன.

இனிவரும் காலங்களில் எமது தலைமுறையினருக்கு வெறுமைனா சகித்துக் கொண்டு போகும் பண்பை கற்றுக் கொடுக்காமல் அவற்றினை எதிர்த்து போராடும் பண்பை கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. நியிர்ந்து நிற்கவும் வாழ்க்கைக்காக போராடவும் மற்படுகின்ற போது இந்நாவல் அவர்களின் கையில் வளிமை மிகக் குழுமாக நிகழும் என நம்பலாம்.


இறுதியாக மொழிப்பொய்யப்பு பற்றிக் கலைவதாயின் நாவலின் உள்ளடக்கம் உருவும் சிறையாதவகையில் மிக எளிமையான ஏழத்து நடையில் மயிலை பாலு தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள். நெருடலை அவரது மொழிபொய்யப்பு சௌ வாழ்வடன் எம்மை இணைக்கின்றது.

“நிகர்” சர்வதோ தமிழ் ஏழூதாளர் மாநாடு சிறப்பிடும் —————— 59

இந்தகைய நவீனத்தை தமிழ் வெளிக் கொணர்வதன் முறையாக தமிழ் இலக்கியத்திற்கு காந்தியரானதாரு பங்களிப்பிள்ளை நல்கியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். அந்தவகையில் இந்நாவல் தன்னால் இயன்ற மட்டும் மக்களின் சுக துக்கங்களை ஒசைக்க முனைகின்றது. இந்நாலை வாங்குகள், பழுங்கள், ரசியுங்கள், விமர்சியுங்கள், பலருக்கு சொல்லுங்கள் என்று வாசகர்களை உரிமையடன் கீட்டுக்கொள்ளலாமா?

இந்நாலில் ஒரு சாதாரண வென் புரட்சிகர ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டு மிக தீவிரமான கம்யூனிஸ்டாக மாறி சௌ தேசத்தின் விடுதலைக்காக போராடுகிறாள். மறுபுறத்தில் சௌவின் பண்ணையாழமைத் தனத்திற்கு பழியான தனது தாப் விண்டோவை போன்று அந்த அழமை வாழ்க்கை முறைக்குள் மட்டும் கட்டுண்டுக் கிடக்காது. கதாநாயகி பாவோ

சிங் தனது முதல் காதலன் சுந்தரப்பவாதி என்று தெரிந்தும் அவனை துணிவாக விட்டு விலகி செல்கின்றாள். அந்தவகையில் ஒரு வெள்ளின் ஆளுமையை அழுகும் சித்தரித்துக் காட்டப்படுவதில் இந்நாவல் வெற்றியடைகின்றது.



மலையக மக்களும் - தேசிய கிணத்துவ ஜனநாயக - மனீத உரிமை மறுப்புக்களும்

அ.வோறன்று,

அறிமுகம்

மலையக தமிழ் மக்கள் இந்நாட்டில் 1820களில் பிரித்தானிய ஏகாதியத்தியவாதிகளால் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக தனனிடியாவிலிருந்து கொண்டு வந்து குழியேற்றப்பட்டனர். அவர்கள் இங்கு கூட்டு வரப்பட்டபோது பல்வேறு விதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அவற்றில் அம்மக்கள் இந்நாட்டின் ஏனைய மக்களை போல், சுகல விதமான உரிமைகளும் வழறு, வாழுக்கவுடைய சூழல் உருவாக்கப்படும் என்று பிரித்தானிய ஏகாதியத்தியவாதிகளால், இந்திய அரசாங்கத்திற்கு உறுதி மொழி வழங்கப்பட்டது. ஆனால் 1,1/2 நூற்றாண்டுகள் கடந்தும், இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பாக முனையாக பேசப்படும் இந்த நிமிடத்திலும் கூட, 15 இட்செம் மலையக தமிழ் மக்கள், இந்த நாட்டில் முழுமையான பிரஜெக்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்த மலையக மக்களை பொறுத்தவரையில், 2000 அடிகளுக்கு மேற்பட்ட அப்ரந்த காபாக இருந்த மலையக பகுதிகளை, வளங்கொலிக்கும் பெருந்தோட்டங்களாக மாற்றி, நாட்டின் அந்நிய சௌவைனியில் பெரும் பகுதியை ஈட்டிக் கொடுத்த போதிலும், இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும், ஏனைய சுகல அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், இவர்களின் உழைப்பு பெரும் காரணியாக இருந்தபோதும், இவர்கள் இந்நாட்டின் முழுமையான பிரஜெக்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

உலகில் ஒரு நாட்டில் 5 வருடங்களுக்கு மேல் வாழுகின்ற மக்கள், அந்நாட்டிப் பிரஜெக்களாக ஏற்றுக் கொள் ளப் படுகின் றார் கள். இந்தியாவிலிருந்து இதே காலம்பகுதியில் மலேசீயா, பிலி, மொரிசியல், “நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு ஈற்றிதழ்

தென்னாபிரிக்கா சென்ற மக்கள், அந்நாட்டு பிரசைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். பல்வெறு நாடுகளிலிருந்து வருந்தோட்ட பகுதியில் வேலை செய்வதற்காக சென்ற பல ஜில்சு மக்கள், அவ்வளவு நாடுகளில் குழுயிரிமை வெற்று வாழுகின்றனர். ஆனால் ஒரு நூற்றாண்டு கடந்தும் ஒனங்கையில் ஜினபிரச்சினை தொடர்பாக மிக முனைப்பாக பேசப்படும் ஜிக்கால கட்திலூம், இந்த நாட்டில் வாகிழிக்கு தமிழர்களுக்கும், மூல்வியிம் மக்களுக்கும் நிகரான சனத்தொகையை கொண்ட மலையை தமிழ் மக்கள் இந்த நாட்டின் முழுமையான பிரசைகளாக கணிக்கப்பட்டு தேசிய நிரோட்டத்தோடு ஒன்றைத்துக்காள்ளாமல் ஒரங்கட்டப்பட்டிருப்பது இம்மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகும்.

இனங்கையில் ஆக கவுடுதலாக யாழி மாவட்டத்தில் தான் ஆறு ஜில்சும் தமிழர்கள் வாழுகின்றார்கள். இரண்டாவதாக தமிழர்கள் கவுடுதலாக வாழும் மாவட்டம் நூவறியா மாவட்டமாகும். இந்த மாவட்டங்களுக்கு மேலதிகமாக பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, வவுனியா, கிளிநூச்சி, மூல்லைத்தீவு, மன்னார், யாழிப்பாளைம் ஆகிய பகுதிகளிலும், மலையை தமிழ் மக்கள் பரந்து வாழுகின்றார்கள்.

பகுதி 1

மலையக தமிழ் மக்களும், தேசிய கிணத்துவ உரிமை மறுப்பும்.

குழுயெற்றவாதத்தின் விளைவாகவே, இந்திய சமூகத்தில் ஏற்பட்ட சமூக அசைவியக்கத்தின் ஒரு விளைவாகவே, இனங்கையில் இரண்டாயிரம் அடக்களுக்கு மேற்பட்ட மத்திய மலைநாட்டில் ‘இந்திய வாம்சாவழியினர்’ என்று அழைக்கப்பட்ட, இன்று மலையை தமிழர் என்று அடையாளம் காட்டப்படுகின்ற மக்கள் கவுட்டத்தினர் கொண்டு வந்து குழுயெற்றப்பட்டனர். மலையை தமிழ் மக்களினது சமூக, அரசியல் பிரச்சினை எதுவாக ஒருப்பினும், அவற்றின் தோற்றுத்துக்கு அதாவது மறுவார்த்தையில் கலைவதானால், மலையை தமிழ் மக்களின் சமகால அரசியலுக்கு, வித்திப்பட்டு பிரத்தானிய குழுயெற்றவாதமே, என்பது மறைக்க முடியாத உண்மையாகும்

மலையக மக்களின் பிரச்சினை வெறும் கூலி தொழிலாளர்களின் பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது.

1820களில் பின் இந்த நாட்டில் குழுயெறிய மலையக தமிழ் மக்களின் பிரச்சினை 1964ம் ஆண்டு சிறிமா சாஸ்த்தியி ஓய்ந்தம் கொண்டு வரும்வரை, இது இந்திய அரசினதும், ஒனங்கை அரசினதும் பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. அதாவது தோட்ட தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட அரசியல் பிரச்சினை, 60கள் வரை ஒனங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையினான இராஜிய உறவுகள் தொடர்பான பிரச்சினையின் உபரிச்சினையாகவே பார்க்கப்பட்டது. அம்மக்களுது சமூக, அரசியல், பொருளாதார பின்னனியில், ஒர் இனத்துவ பிரச்சினையாக பார்க்கப்பாராமல், வெறுமனே கவலீத் தொழிலாளர்களின் பிரச்சினையாகவே அனுகப்பட்டது.

குழுயெற்றவாதத்தின் ஒரு விளைவாகவே இம் மக்கள் இனங்கைக்கு கொண்டுவரப்பட்டாலும் 1890 ஆம் ஆண்டுகளின் பின், பழப்படியாக இம்மக்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டன. 1920ஆம், 1924ஆம் ஆண்டுகளில் சட்ட நிருபன சபைகளில் இந்தியர்களுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து 1931ம், 1936ஆம் ஆண்டுகளில் அரசாங்க சபைக்கும், 1947ஆம் ஆண்டு பாராஞ்சமன்றத்திற்கும் இந்திய தமிழர்கள் சார்பாக பிரதிநிதிகள் தெரிவாகும் வாய்ப்பு கிடைத்தது.

கதந்திர கிளங்கையின் முதலாவது பாராஞ்சமன்றம் மலையக தமிழ் மக்களின் நாட்டுரிமையை பற்றித்தது.

1820களில் தோட்ட தொழிலாளர்களின் வருகைக்கும், 1964ஆம் ஆண்டு பிரஜாவழிமை சட்டத்தின் அடிப்படையில் மலையக தமிழ் மக்களின் வாக்குரிமை பிறப்பிற்கும் இடையில், சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும், கதந்திர இனங்கையின் முதலாவது பாராஞ்சமன்றம் கொண்டு வந்த, இரண்டு பிரதான சட்டங்கள், இம் மக்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றியதோடல்லாமல், இம்மக்களை 30 வருடங்கள் இந்த நாட்டின் அரசியல் அநாதைகளாக்கி விட்டன.

“நிகு” சர்வதேச தமிழ் ஏழாண் மாநாடு சிறப்பிதழ்

அந்த இரண்டு மனித உரிமை மீறல் சட்டமாக்கள் தான், 1948இும் ஆண்டு பிரஜாவரிமை சட்டமாம், 1949இம் ஆண்டன் பாரானுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமாமாகும். இந்தச் சட்டமாக்களின் பாராதுமாம் அன்று அவ்வளவாக தெரியவில்லை. மக்களை தமிழ் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேல் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு சமகால அரசியலில் அனுபவித்த மிக மோசமான அடக்கமுறை இந்த சட்டமாக்களின் கொடுரத்தன்மைக்கு ஈன்று பக்கவதாக உள்ளது.

இம்மக்கள் அரசியல் பிரதிநிதித்துவமற்று, அபிவிருத்தி நடவடிக்கைகளிலேயே புறக்கனிக்கப்பட்டு, அவர்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து புறந்தன்னப்பட்டு, இந்நாட்டின் ஒரங்கப்பட்ட சமூகமாக விளங்குவதற்கு, இச்சட்டமாக்கள் சமகால அரசியலிலே முக்கிய கருவியாக அமைந்தன. இச்சட்டமாக்களிலே காணப்பட்ட மிக மோசமான ஆணால் நானுக்கமான அடக்க முறையை, பிரத்தானியர்கள் கண்டு கொள்ளத்து, சிங்கள பெருந்தேசிய வெறியீர்களை திருப்தி படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர் என்பதை காட்டுவதாக அமைகின்றது. சர்வதேச சட்ட விதிகளையே மீறுவதாக இது அமைந்தது.

சர்வதேச மனித உரிமைகள் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டே எமது மனித உரிமைகள் பறிக்கப்பட்டன

பிரத்தானிய குடியீர்று ஆட்சியின்போது இலங்கை மக்கள் எப்படி நடத்தப்பட்டார்களோ அது வேறு விடயாம். ஆணால் இலங்கை சுதந்திரமடைந்த பின் இலங்கையிலிருந்த அனைத்து சமூகத் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும், இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணாம் எழுந்த பிறகு, இந்த நாட்டை கட்டியெழுப்பும் பணியில் மக்களையை தமிழ் மக்களையும் இன்னைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆணால் இலங்கையின் சுதந்திரத்தின் பின்னான, முதல் பாரானுமன்றத்திலேயே, கப்பத்தப்பட்ட ஆறு இலட்சம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுமை, 20இும் நூற்றாண்டில் நடந்த மாபெரும் அந்தியும், மோசமான மனிதவரிமை மீறஞ்சுமாகும்.

“நிகழ்” சர்வதேச தமிழ் ஏழாங்கர மாநாடு சிறப்பிதழ் —————— 84

1948இும் ஆண்டு டிசம்பர் 10இும் திகதி சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதவரிமை சாசனத்தில் 15வது உறுப்புரை (1) ஒவ்வொருவருக்கும் ஒரு தேசிய இனத்துவராக இருக்கும் உரிமை உண்டு. (2) எவரும் தேசிய இனத்துவழைம், மனம் போக்கான வகையில் பறிக்கப்படவோ, தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுவதோ, ஆகாது என வழிறுத்துகின்றது. சர்வதேச மனிதவரிமை பிரகடனம் பிரகடனப் படுத்தப்பட்ட அதே ஆண்டிலேயே எமது பிரஜா உரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. ஆகவே இதனை விட மனிதவரிமை மீறல் இருக்குமா என்பது சந்தேகமே!

ஆகவே மக்களை தமிழ் மக்களின் இந்த பிரஜாவரிமை பறிப்பு, சமகால அரசியலில் ஒரு மனிதவரிமை கண்ணொட்டத்தில் கடவு பார்த்து நிவர்த்திக்கப்படாமல், இன்றும் பிரஜா உரிமை பிரச்சினை, எமது இலங்கையின் நிகழ்ச்சி நிரவிலிருந்து அகற்றப்படாமல் இருப்பது வெட்கேடான செயலாகும். எனவே மக்களை தமிழ் மக்களின் பிரச்சினையை இன்றும் பிரஜாவரிமை பிரச்சினையாக மட்டும்படுத்தி கொண்டிருக்கும், மக்களை தமிழ் தலைவர்களும், தேசிய கட்சிகளை சார்ந்த தலைவர்களும் வெகித் தலைகுனியை வேண்டிய விடபாராகும்.

**எமது பிரச்சினை பிரஜாவரிமை பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது
அல்லது மட்டும்படுத்தப்பட்டது.**

1948ம் ஆண்டு எமது நாட்டிரிமை பறிக்கப்பட்டன் விளைவாக 1977ம் ஆண்டுவரை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள், 30 ஆண்டுகள் எமது பாரானுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாதாறிக்கப்பட்டது. அதன் பிறகு, எமது மக்களினதும், தலைவர்களினதும் முழுச் சக்தியுடைமே பிரஜாவரிமையை மீண்டும் பெறுவதிலேயே கழிந்தது. இதயசுத்தியோடு, சிலப்போராட்டங்கள் நடந்தப்பாலும், அதன் பிறகு மக்களை தமிழ் மக்களின் பிரச்சினை 2003இும் ஆண்டு பாரானுமன்றத்தில் மிக அண்மையில் கொண்டுவரப்பட்ட, பிரஜாவரிமை சட்டம் வரை, எமது பிரச்சினையை, பிரஜாவரிமை சட்டம் போன்றே பார்க்கப்பட்டது.

“நிகழ்” சர்வதேச தமிழ் ஏழாங்கர மாநாடு சிறப்பிதழ் —————— 85

எமது தேசியத்தின் அடையாளத்தையும், தேசிய இனவரிமையை நிலைநாட்டுவதன் மூலம், எமது பிரஜாவரிமை பிரச்சினை உப்பு, எமது சகல உரிமைகளையும், இந்தநாட்டின் ஏனைய தேசிய இனங்களுக்கு உள்ளதுபோல் நிலைநாட்டப்பா வேண்டும் என்ற, தொலைநோக்கு பார்க்கவையில் எமது பிரச்சினை பார்க்கப்பாவில்லை.

தேசிய கட்சிகளை பொருத்தவகையில், அது ஒக்கிய தேசிய கட்சியாக இருந்தாலும், அல்லது மீண்டும் சுதந்திர கட்சியாக இருந்தாலும், இந்த மக்களின் வாக்கு வங்கியை ஸ்டா தமது ஆட்சி அதிகாரத்திற்கும், இருப்புக்கும், பயன்படுத்திக்கொள்வது என்றே பார்க்கப்பட்டது.

ஆகவே மலையக தமிழ் மக்களின் பிரஜாவரிமை பிரச்சினை, ஒவ்வொரு கட்சியினதும் நன்றி சார்ந்த பிரச்சினையாகவும், அவற்களது வாக்கு வங்கியை குறிக்கோளாக கொண்டதாகவும் அமைந்ததே அல்லாமல் மலையக தமிழ் மக்களின் பிரச்சினையை நீண்ட காலநோக்கில் முழுமையாக தீர்க்கவேண்டும் என்ற அழிப்பையில் பார்க்கப்பாவில்லை. எனவே எமது தலைவர்கள் உப்பு தேசிய கட்சிகள் வரை எமது மக்களின் பிரச்சினையை ஒரு பிரஜாவரிமை பிரச்சினையாக மாத்திரமே மட்டும் படித்து பார்த்துள்ளனர். பிரஜாவரிமை பிரச்சினையோடு இம்மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்பட்டு மற்ற இனங்களை போல தேசிய நிறோட்டத்தில் இனைக்கப்பா வேண்டும் என்ற அபிளாசையோடு பார்க்கப்பாவில்லை.

பகுதி 11

அரசியல் பிரதிநிதித்துவ மறுப்பும், மலையக தமிழ் மக்களும்

1948ஆம் ஆண்டு மலையக தமிழ் மக்களது பிரஜாவரிமை, வாக்குரிமை பறிப்பு அவற்களது பாராஞ்மன்ற பிரதிநிதித்துவம், மாகாணசபை பிரதிநிதித்துவம், உள்ளுராட்சி பிரதிநிதித்துவம் சக்கதுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு மிக அழிப்பையாக அமைந்துவிட்டது. இந்த வாக்குரிமை பறிப்பு நிகரான, சமாந்தரமான மனிதவரிமை மீறல் உலகில் வேறு எந்த பகுதியிலும் நடந்தது கிடையாது.

“நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிடத்

உலகில் இவ்வளவு பெருந்தாகையான சனத்தொகையை கொண்ட ஒரு மக்கள் கவுட்டதின் அழிப்பையுரிமை பறிக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டுவது கழனம். இந்த பிரஜாவரிமை பறிப்புத்தான் 80 சதவீதமான இந்த மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கு காரணமாகியது. இதன் அழிப்பையிலேயே இன்றுவரையிலும், எமது பாராஞ்மன்ற, உள்ளுராட்சி பிரதிநிதித்துவம் உரிமைறையில் அதன் சனத்தொகை, அதன்செறிவு, புரியியல் அழிப்பையில் கிடைக்கவில்லை.

இதன் பிரதிபலனாக 1947ம் ஆண்டு தேர்தலிலே அன்றைய 101 பாராஞ்மன்ற அங்கத்தினர்களை கொண்ட பாராஞ்மன்றத்திலே எமக்கிருந்த 8 பாராஞ்மன்ற பிரதிநிதித்துவம் இல்லாதுபோய்விட்டது. அது அன்றைய பாராஞ்மன்ற பிரதிநிதித்துவத்திலே 8 சதவீத பாராஞ்மன்ற பிரதிநிதித்துவமாகும். 225பேர்கள் உள்ள (2010) இன்றை பாராஞ்மன்றத்தில் எமக்கிருந்து பாராஞ்மன்ற உறுப்பினர்கள் 8 பேர்களாகும். இது 3 வீதத்திற்கும் குறைவானது. 1947ல் எமக்கிருந்த 8சதவீத பாராஞ்மன்ற பிரதிநிதித்துவம் 2010ஆம் ஆண்டு 3 சதவீதமாக குறைந்துள்ளது. கீழ்க்காணும் அட்வகை 1ல் 1947ஆம் ஆண்டு பாராஞ்மன்றத்தில் இருந்த மலையக பிரதிநிதிகளின் விபரங்களை காட்டுகின்றது.

அட்வகை 1

1947ம் ஆண்டு மலையக பாராஞ்மன்ற பிரதிநிதித்துவம்

இல	பாராஞ்மன்ற உறுப்பினர்	தேர்தல் தொகுதி	மாவட்டம்
01	கே.குமாரவேலு	கொட்டகலை	நுவரெலியா
02	ஜி.ஆர்.மேத்தா	மஸ்கெலியா	நுவரெலியா
03	வி.சி.ஆர்.எஸ். தொண்டமான்	நுவரெலியா	நுவரெலியா
04	சி.வி.வேலுப்பிள்ளை	தலவாக்கலை	நுவரெலியா
05	கே.வி.நடராஜ்	பண்டாரவளை	பதுளை
06	எஸ்.எம்.வி.சப்பையா	பதுளை	பதுளை
07	கே.ராஜலிங்கம்	நாவலப்பிட்டி	கண்டி
08	உ.ராமாநுஜம்	அலுத்துவர	கண்டி

“நிகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிடத்

67

தென் அம்படையில் நுவரெலியா மாவட்டத்தில் தொகுதியாரி அம்படையில் எமக்கிருந்த நாள்கு தேர்தல் தொகுதிகள் இல்லாத வோய்விட்டன. பதுளையில் இரண்டு தேர்தல் தொகுதிகளும், கண்டியில் இரண்டு தேர்தல் தொகுதிகளும், மலையக தமிழ் மக்களுக்கு இல்லாதாறிக்கப்பட்டன.

1948ஆம் ஆண்டு எது பிரதிவரிமை பறிக்கப்பட்ட பின், 1977 வரை ஒருவர்க்கூட பாராஞ்சுமன்ற தேர்தல் உட்டாக, மலையக தமிழ் மக்களுக்கு பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.

3தசாப்தங்கள், அதாவது 30 வருடங்கள் பாராஞ்சுமன்ற பிரதிநிதித்துவமற்று அரசியல் அநாதைகளாக்கப்பட்டிருந்து. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திரு.தொண்டமான் கூட நுவரெலியா மாவட்டத்திலிருந்து பாராஞ்சுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை. அன்று 1 இலட்சத்திற்கு மேல் நுவரெலியா மாவட்டத்தில் வாக்காளர்கள் இருந்தும், உரிய தேர்தல் தொகுதி முறைகள் ஏற்பாடுகள் இல்லாத பாடியால், ஒருவர்க்கூட, பாராஞ்சுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யவழியை வாய்ப்பு இல்லாத போன்று.

திட்டமிடப்பட்ட அம்படையில் மலையக தமிழ் மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டமை, உள்ளோக்கம் கொண்ட தேர்தல் தொகுதி முறை ஏற்பாடுகள் காரணமாக, மலையக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாதாறிக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக நுவரெலியா மாவட்டத்தில், கண்டியின் சீங்கள் மக்கள் வாழுந்த சில பகுதிகளை இணைத்து, ஹங்குராங்கெத்தை தேர்தல் தொகுதியை உருவாக்கியமையை குறிப்பிடலாம்.

அது போலவே பதுளை மாவட்டத்திலும், மலையக தமிழ் மக்கள் வாழுந்த பகுதிகளை மொன்றாகக்கை மாவட்டத்தோடு இணைத்து, பதுளையில் திட்டமிட்ட அம்படையில் மலையக தமிழ் மக்களின் செறிவை குறைத்தமையை குறிப்பிடலாம்.

மலையக தமிழ் மக்களில் கிட்டத்தட்ட 8 இலட்சம் (800000) வாக்காளர்கள் இருப்பதாக கணிப்பிடப்படுகின்றது. இதில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 3.5 இலட்சம் வாக்காளர்களும் பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினப்பாரி, கேகாலை, கொழும்பு, கஞ்சத்துறை போன்ற பெருந்தோட்ட மாவட்சங்களிலும் மாத்தமாக 8 இலட்சம் வாக்காளர்கள் இருப்பதாக மதியிடப்படுகின்றது. 40,000 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதி என்று கணிப்பிட்டால் (800000) 8 இலட்சம் வாக்காளர்களுக்கு 20 பாராஞ்சுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்ய கூடிய பாய்ப்பு இருக்க வேண்டும். அதனை 50 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதி என கணிப்பிட்டால் கூட, 16 பாராஞ்சுமன்ற உறுப்பினர்களாவது தெரிவு செய்யப்பாடு வேண்டும்.

தற்போதைய பாராஞ்சுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் முழு இலங்கையையும் சீங்கள் மக்கள், வாகிழ்க்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்களால் பிரதிநிதித்துவப்படுத்தபடுகின்றனர். மலையக தமிழ் மக்களின் ஜனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப, 7 சதவீதமுள்ள மலையக தமிழ் மக்களுக்கு 225 பேரில், 16 போவது பாராஞ்சுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்க வேண்டும். புவியியல் நீதியான சீறிய மாற்றங்கள் மூலம், தேர்தல் தொகுதி எல்லைக்களையும், மாவட்ச எல்லைக்களையும் மாற்றியமைப்பதன் மூலம் மிகத்தெளிவாக மலையக தமிழ் மக்களுக்கான பாராஞ்சுமன்ற பிரதிநிதித்துவத்தை உருவாக்க முடியும்.

நுவரெலியா மாவட்டத்திலேயே மலையக தமிழ் மக்கள் மிக அதிகமாக வாழுகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் மலையக தமிழ் மக்களில் கிட்டத்தட்ட 3 இலட்ச வாக்காளர்கள் காணப்படுகின்றனர். இது முழு மலையக தமிழ் மக்களின் 1/3 பகுதியினராவர். ஆகவே நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 50 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு தேர்தல் தொகுதியை வரையரைக்கப்பட்டால் 8 பாராஞ்சுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்ப்படுவதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்த முடியும். 1947ல் நுவரெலியாவில் இருந்த தேர்தல் தொகுதிகள் இல்லாதாறிக்கப்பட்டதற்கு, பிராயச்சித்தமாக 2011ஆம் ஆண்டாலாவது இம்மக்களுக்கு குறைந்தது நுவரெலியா மாவட்டத்திலாவது, 6 தமிழ் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படக் கூடிய வகையில் தொகுதி முறைகளை உருவாக்கி அவற்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கலாம்.

இது வாற்றில் வீப்பட்ட ஒரு தலைமுறை திருத்துவதாக அமையும். 1947ல் இல்லோதாழக்கப்பட்ட 4 அரசியல் பிரதிநிதித்துவம், 60 வருடங்களின் பிரகாவது, 4வெள்ளு 6 ஆக உயர்ந்ததாக அமையும்.

மாகாண ரீதியினான் அரசியல் பிரதிநிதித்துவம் அல்லது
அரசியல் பிரதிநிதித்துவம்.

இலங்கையின் தற்போது நிலைம் வெள்ட் மினிஸ்டர் பாரானுமன்ற முறையில், இங்கு வாழும் சிறுபான்மை தேசிய இனங்களான வாக்ஷிக்கு தமிழ் மக்களும், மலையக தமிழ் மக்களும், முள்ளிம் மக்களும் ஒன்று சேர்ந்தால் கூட, ஒருநாளும் பாரானுமன்றத்தில் அவர்கள் 1/3 பாரானுமன்ற பலத்தைகூட பெறுமாட்பார்கள். ஆகவே பாரானுமன்றத்தில் எந்த சட்டத்தையும் அவர்களால் நிறைவேற்ற முடியாது. எனவே தேசிய பாரானுமன்றத்தில் குழும்பாக சிறுபான்மை இனங்கள் தமது தனித்துவத்தையும், சமூக பாதுகாப்பையும் நிலைநாட்ட அவர்களுக்கு ஒரு பிராந்திய ரீதியினான் பிரதிநிதித்துவத்தை உருவாக்க முடியும். அவர்கள் செறிவாக வாழும் பகுதிகளில், சிறுபான்மை இனங்கள் தம்மைதானே நிர்வகிக்கும், அதிகார பகிர்வு அலகின் மூலம், அவர்களுக்கான பிரதேச சுயாட்சி வழங்கப்படலாம்.

இலங்கையில் ஏற்கனவே மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாகாணசபை முறை தற்போது பிரச்சினைக்குறிய வாக்குக்கு தமிழ் மக்கள், முள்ளிம் மக்கள், மலையக தமிழ் மக்களுக்கு கூடுதலாக பிரடோசனப் படாவிட்டாலும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு கைக்கூடும் போது, மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படலாம். அல்லது மாகாணசபைக்கு மாற்றபாக ஒரு பிராந்திய தீர்வு உருவாக்கப்படலாம்.

இவ்விதமாக பிராந்திய ரீதியினான் தீர்வு உருவாகும் போது, அந்த தீர்வு நிட்டத்தில் அதிகார பகிர்வு முறையில், மலையக தமிழ் மக்களது பிரச்சினையும் உள்ளடக்கப்பட வேண்டும். மலையக தமிழ் மக்கள் செறிவாக வாழும், நுவெறியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை “நகர்” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சம்பந்தம்

மாவட்டங்களில், மலையக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து மலையக மக்களுக்களை ஒரு மாகாணசபையை அல்லது பிராந்திய சபையை கிட்டத்தட்ட 10 இலட்சம் மலையக தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான பிராந்திய அல்லது மாகாண ரீதியினான் அரசியல் பிரதிநிதித்துவத்தையும், சுயாட்சியையும் உருவாக்கலாம்.

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம்

1948ம் ஆண்டு 6 இலட்சம் மலையக தமிழ் மக்களின் பிரஜாவரிமையும், வாக்குரிமையும் புறிக்கப்படுவதற்கு முன்பே, 1889ம் ஆம் ஆண்டு உள்ளூராட்சி கட்டணைச் சட்டத்தின்படி 1932ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி திருத்தசட்டம் மூலம், வெருந்தோட்ட மக்களின் குறிப்பாக, தோட்ட பகுதிகளில் வாழ்ந்த 98 சதவீதமான வெரும்பான்மை தமிழ் தோட்ட தொழிலாளர்களின், உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களியிப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது தமிழ் தோட்ட தொழிலாளர்களை மாத்திரமே, இலக்காக கொண்டு கொண்டுவரப்பட்டாலும், இடுதுசாரிகள், முற்போக்காளர்கள் மற்றும் இந்திய அரசின் எதிர்ப் காரணமாக, இச்சட்டம் தோட்ட தொழில் புரிந்த குறைந்த தொகையினரான சிங்கள மக்களின் உள்ளூராட்சி வாக்குரிமையும் உள்ளடக்கியே, முழு வெருந்தோட்ட மக்களுக்கும் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இல்லை என்றது.

ஆகவே மலையக தமிழ் மக்களின் வாக்குரிமையை பறியப்படும் முன், ஒரு பரிசாத்திர நடவடிக்கையோல், இந்த உள்ளூராட்சி வாக்குரிமை பறிப்பு நடந்துதிரியது. இந்த உள்ளூராட்சி வாக்குரிமை பறிப்பு பறிப்பு அதிகமாக எழுதப்படுவதில்லை, கதைக்கப்படுவதில்லை. 1948ஆம் ஆண்டு பிரஜாவரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்புமே அதிகமாக எல்லோரினதும் கவனத்தை ஈர்த்துவதை. 1937ஆம் ஆண்டு உள்ளூராட்சி சட்டம் மறைக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. மலையக தமிழ் மக்கள் 15 இலட்சம் பேர் இலங்கையில் வாழும்தாலும், நுவெறியா மாவட்டத்தில் அம்பகுமுவ, நுவெறியா ஆகிய இரு பிரதேசசபைகளும் தலைவர்க்கலை, ஹட்டன் ஆகிய இரு நகரசபைகளுமே மலையக தலைமுறைத்துவத்தின் கீழ் காணப்படுகின்றது.

அங்கான்றும் இங்கொன்றுமாக ஒரு சில பிரதேசசபைகள், நகரசபைகளில் மலையக தமிழ் பிரதிநிதிகள், விரல் விட்டு என்னக்கவுடையவர்கள் அங்கத்தவர்களாக உள்ளனர்.

14 மாநகரசபைகளில் மலையக தமிழ் மக்களின் மத்தியிலிருந்து ஒருவர்கூட மேற்காக பதவிகைக்கவில்லை. 37 நகரசபைகளில் இருநகரசபைகளிலேயே மலையகத்தவர் தலைவர்களாக உள்ளனர். 258 பிரதேசசபைகளில் நுவூலியா, அப்பகுழுவ ஆகிய ஒரு பிரதேசசபைகளில் மாத்திரமே மலையகத்தவர்கள் தலைவர்களாக இருக்கின்றனர்.

நுவூலியா மாவட்டத்தில் 20387 தமிழ் வாக்காளர்கள் இருந்தும், அவர்களால் இரு பிரதேசசபைகளையே கைப்பற்றச்சுடிய வகையில் உள்ளுராட்சி தேர்தல் தொகுதி முறைகளும் புரட்சமாக உள்ளன. இணக்கையில் தற்போது நடைமுறையில் உள்ள, உள்ளுராட்சி சட்டத்திட்டங்களுக்கேற்ப ஒவ்வொரு பிரதேசசபையும், தற்போதுள்ள பிரதேச செயலக பிரதிவிற்கு ஏற்ப எல்லை நிற்னயம் செய்யப்படுகின்றது. ஆகவே மலையக தமிழ் மக்களுக்கான பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டதான், அவர்களுக்கான பிரதேசசபைகளும் உருவாகும். இந்த பிரதேச சபைகளும் கூட, மிக விசாலமான பரப்புக்களை கொண்டுள்ளன. ஒவ்வொரு பிரதேசசபையின் விசாலமூம் ஒன்றுக்கான்று பாரிய வேறுபாடுகளை கொண்டுள்ளன.

மலையகத்தில் விசாலமான பிரதேசசபைகள் அமைக்கப்பட்டு, மலையக தமிழ் மக்களின் வாக்கு பலமும், பிரதிநிதித்துவமும் திட்டமிடப்பட்டு குறைக்கப்பட்டிருக்கும் அதேவேளையில், கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக சிங்கள மக்கள் குழியேற்றப்பட்டதன் காரணமாக, அவ்விதம் குழியேறிய சிங்கள மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதியுடெட்டுவதற்காக, சிறிய பிரதேசசபைகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 15ஆயிரம் வாக்காளருக்கும், குறைவான 10 பிரதேசசபைகளில் 8 பிரதேசசபைகள் கிழக்கு மாகாணத்திலேயே காணப்படுகின்றன.

“நீங்கே” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சுற்றிடும் —————

மிகச்சிறிய பிரதேசசபையின் வரிசையில் முதல் இடத்தை 4750 வாக்காளர்களை கொண்ட கூக்கை பிரதேசசபை அப்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது.

இருப்பும் பிரதேசசபைகளின் அலகுகளை செயற்கையான முறையில் விஸ்தரிய்தன் முழுமும், மாநகரசபை, நகரசபை எல்லைகளை கூக்குவதன் முழுமும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் கட்டியபடித்தப்படுகின்றது. உதாரணமாக தலைவர்க்கலை நகரசபை, அப்புத்தளை நகரசபை, பண்டாரவளை நகரசபை. இப்பாடுகளை நீக்குவதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் விஞ்ஞானபூர்வமான, தர்க்கபூர்வமான அளவுகோள்கள் முழும் உள்ளுராட்சி நிறுவன எல்லைகளும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் சனத்தொகை, புவியியல் அம்பட்டையில் தேசிய இணங்களின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் முறையில், மலையக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை நாட்டின் ஒன்று விகிதாசாரத்திற்கேற்ப உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கான சட்ட விதிகள் தற்போது கிடையாது. 1948ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் 41 (4) விதிகள் எந்தவாறு மாகாணத்திலும் பெரும்பான்மை மக்களைவிட மத்தியில் அல்லது ஒன்றியில் கணிசமான அளவு ஒரு சமூகம் காணப்பட்டால், தேர்தல் தொகுதி நிற்னய குழுவானது, அந்தகைய சமூக நலனை பாதுகாக்கும் வகையில், பிரதிநிதித்துவம் பெறும் வகையில், தொகுதிகளை வரையறுத்தல் வேண்டுமென குறிப்பிடுகின்றனர். இச்சர்த்து ஓரளவு சமூக நலனை பாதுகாத்தது. இது 1978 அரசியல் யாப்பில் இல்லைதாழிக்கப்பட்டு, மேலும் உள்ளுராட்சி சட்டங்களின்படி அவற்றின் சேவைகள் கிழாமங்களுக்கும், நகரங்களுக்குமே வரையறுக்கப்பட்டுள்ளதால் தோட்ட பகுதிகள் இதனால் அழியப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே தற்போது பாரானுமன்ற தேர்தல் முறையிலும், மாகாண, உள்ளுராட்சி தேர்தல் முறையிலும் குறைபாடுகள் நீக்கப்பட்டு, 1.5 மில்லியன் சனத்தொகையை கொண்ட மலையக தமிழ் மக்களுக்கும், சிங்கள,

“நீங்கே” சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சுற்றிடும் ————— 73

வாழிழ்கு தமிழ் மக்கள், முன்னியிம் மக்களுக்கு போன்று சனத்தொகை, அவர்கள் செறிவாக வாழும் பூரி பிரதேசங்களையும், அவர்களின் கணாசார தினத்தினிற்குவத்தையும் கருத்தில் கொண்டு மேற்படி முன்று மட்டங்களிலும், மக்கை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிற்குவம் சீர்செப்பாய்ரா வேண்டும்.

பகுதி 111

மாவட்ட, பிரதேச, கிராம அலுவலர்கள் பிரிவு ஏற்படுத்துகின்ற கிள் பாரபட்சமும், மொழிப்பிரச்சினையும்

மக்கை தமிழ் மக்கள் இந்நாட்டிலுள்ள ஜனத்தொகையில், கப்பத்தட்ட 15 கிலேட்டர் பேர்களாவர். அவர்கள் மாகாணம் என்ற அடிப்படையில், மத்திய, உவவா, சப்ரகழுவ மாகாணங்களிலும், நுவரலியா, பதுளை, இரத்தினபுரி, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் 15க்கு மேற்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வாழ்கின்றனர். ஆனால் இம்மக்கள் பேசும் தமிழ் மொழி மூலம் அவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் எந்த நிருவாக பிரிவுமில்லை. யாழ்பாணத்திற்கு அடுத்ததாக தமிழ் மக்கள் நுவரலியா மாவட்டத்தில் 4 கிலேட்டர் பேர் வாழுந்தாலும், இம்மாவட்டத்தில் சகல நிருவாகமும் பெரும்பான்மையினரின் மொழி முலைய நடக்கின்றது. தமிழ் மாவட்ச செயலாளர் கிடையாது. இவைகளை முழுதுமே மக்கை மாவட்டங்களில் ஒரு பிரதேச செயலாளர் கூட இம்மக்களை பிரதிநிதிற்குவம்படுத்தும் நிலையில் இல்லை.

அதுமாத் திருமின் றி 13913 கிராம அலுவலர்களில், நூற்றுக்கணக்கான மக்கை தமிழ் கிராம அலுவலர்கள் கூட, இந்த சமூகத் தை சார் ந் தவர் களாக இல்லை. இவைகளைக் கூட இன்னையின் இனவிகிதாசாரத்திற்கேற்ப கீழ் காப்பாடுள்ள அப்பவைனையும், சகல நிருவாக பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது மக்கை மாவட்டங்கள் எந்தப்பகுதியிலும், அம்மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப பிரதேச செயலாளர்களோ, கிராம அலுவலர்களோ அல்லது அாசாங்க உத்தியோகத்தற்களோ நியமனம் பெற்றிருக்கவில்லை.

அப்பவைனை 1

1947ம் ஆண்டு மக்கையை பாராஞ்சுமென்ற பிரதிநிதித்துவம்

இனங்கள்	இன விகிதாசாரம்	மாவட்ச செயலாளர் பிரிவு	பிரதேச செயலாளர் பிரிவு	கிராம அலுவலர் பிரிவு
சீங்களவர்	81.9	19	223	10.295
கி.தமிழர்	4.3	03	38	1753
ம.தமிழர்	5.1	01	17	765
முஸ்லிம்கள்	8.0	02	21	987
மற்றவர்கள்	1.6	00	0.2	131
மொத்தம்	100.00	25	301	13.913

மூலம்: இன விகிதாசாரம் 2001 புள்ளிவிபர நிலைகளுக்கள் மதியீட்டை அடிப்படையாக கொண்டுள்ளது. இவைகளைக் கிராம அலுவலர் பிரிவு, சனத்தொகை புள்ளிவிபர நிலைகளுக்கள் நிதி திட்டமிடல் அமைச்ச வெளியிடு 1996ம் ஆண்டு மாவட்ச செயலாளர் பிரிவு என்பன 1996ம் ஆண்டு இவைகளைக் கிராம அலுவலர் பிரிவு என்ற புத்தகத்திலிருந்து செயற்பட்டது.

சீபார்சுகளும், முன்மொழிவகளும்.

01. மக்கை தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்ற அடிப்படையில் அவர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய, உவவா, சப்பிரகழுவ பகுதிகளை ஒருங்கிணைத்து, ஒரு பிராந்தியம் உருவாக்கப்பட வேண்டும். மக்கை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் மாவட்ச செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மீன் வரையறை செய்யப்பட வேண்டும். இரண்டு மாவட்ச செயலாளர்கள், 18 பிரதேச செயலாளர்கள் 1000 கிராம உத்தியோகத்தற் பிரிவுகள், மக்கை தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உவவா, சப்பிரகழுவ பகுதிகளில் எல்லைகளை மீன் வரையறை செய்வதன் மூலம் உருவாக்கப்படல் வேண்டும்.

02. மலையக தமிழ் மக்கள் செறிவாக வாழும், மத்திய, ஊவா சப்ரகமுவ பகுதிகளில் எல்லைகளை மீன் வரையறை செய்து ஒரு தனியான அதிகார பகுர்வ பிரிவொன்று மலையக தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.
03. மலையக தமிழ் மக்கள் செறிவாகவும், அப்ரத்தியாகவும் வாழும் பகுதிகளில் தேர்தல் தொகுதிகள், பிரதீசசபைகள், நகரசபைகள், மாநகரசபைகள் உருவாக்க கஷை வகையில் மாகாண தேர்தல் தொகுதி, மற்றும் உள்ளுராட்சி எல்லைகள் மீன் வரையறை செய்யப்பட வேண்டும்.
04. மலையக தமிழ் மக்களின் சனத்தொகை, இனவிகிதாசாரத்திற்கேற்ப பாரானுமன்ற, மாகாணசபை, உள்ளுராட்சி அரசியல் பிரதிநிதித்துவம் உருவாக்கப்பட வேண்டும்.
05. மலையக தமிழ் மக்களின் சனத்தொகை, இனவிகிதாசாரத்திற்கேற்ப மாவட்ட, பிரதீச, கிராம அலுவலர் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும்.
06. மலையக தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் கட்டியாக தமிழ் மொழி அழுவாக்கல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
07. இப்பகுதிகளில் நீதிமன்றங்கள், நீதிமன்ற உத்தியோகத்தர்களும் தமிழில் கட்டமையாற்ற வேண்டும்.


தாய்த் திருநாட்டுக்கு

வெ. தினகரன்

நீங்களைப் போலேவ குடுபாயிருக்கிறாய்
உஞ்சு காயங்கள்
மனிதர்களால் வாழவைமக்கப்பட்டவையல்ல
நீ வெற்றி கொண்ட நிலங்களுக்கு
உறிமை சொல்ல மனிதர்கள் இல்லை
ஆனாலும்
சிறைப்படுத்தப்பட்ட மனங்கள்
இருக்கைத் துளாவுகின்றன
நாங்கள் ஓடிறி ஓடிறி விழுகிறோம்
எதுவும் தெரியவில்லை
தப்பிட்ட உன் பெரும் எதிர்காலத்தை
நீ மட்டுமே காண்கிறாய்
உள்ளங்கள் ஒடுங்கும் பாகையில்
ஒருவருக்கொருவர் நெருக்கமாய் நின்றயு
வெறுப்போடு கோபிக்கின்றோம்
அமைதி தோன்றுகையில்
நாங்கள் தோன்றுவோம்
வெற்றி கொண்ட மகிழ்ச்சியின் கண்களோடு
யைடுய வளிகளின் மேல் நிலன்று
திறந்த மனதோடு உருத்துச் சிரிப்போம்
இன்னும் அமைதி வரவில்லை
அதுவரை
இருளோடும் ஓடியோடும்
மழுபோடும் புயவோடும் ‘அமைதி’ வாழும்

நாம் இந்திய வம்சாவளியினரா மலையக மக்களா?

சி. சிவகுமாரன்



இத்தனை காலமும் இல்லாத சந்தோகம் இப்போது ஏன் தீவிரனா ஏற்பாடு வெண்டும் என்று பலர் நினைக்கக்கூடும் ஆனால் தமிழர்கள் என்ற பொதுவான அடையாளப்படுத்துவின் கீழ் மலையக மக்கள் என்று கூறப்படுவோர் இன்று இல்லை அல்லது அவர்கள் வேறு விதமாக புரிந்து கொள்ளப்படுகின்றார்கள் என்ற சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இப்படி ஒரு கேள்வியை கேட்கத்தொன்றியது. கோவையில் ஒப்பெற்ற உகைத் தமிழ் செம்மாறு மாநாட்டும் கூட மலையகத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் கண்டு கொண்ட குழுவினருக்கும் ஒதே அனுபவம் தான் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் மலையகத்தமிழர்கள் என்று ரதியில் ஒரு சூழக அந்தஸ்தோடு கூற விரும்புத் தோது மலையகமாக அது எங்கள்னாலும் நீங்கள் மலைச்சாதியினரா என்ற வகையில் வினா எழுப்பப்படுவது. ஏவ்வ அல்சியப்படுத்தினாலும் எம்மால் ஒருக்க முடியாது என்ற நினைப்போலேயே விவாதத்திற்குரிய ஒவ்விடப்பட பற்றி எல்லோரும் கண்தாலோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம், காரணம் ஒன்றும் ஆயிரம் வந்தங்களுக்குமிற்கு நாம் குறிப்பிடும் மலையக சமூகம் அந்தப்பொயருடனேயா அல்லது வேறு பெயருடனேயா ஒருக்கப்போகின்றது, ஒயங்கப்போகின்றது என்பதை தர்மானிக்கும் சுக்திகளாக ஏன் இப்போதுள்ளவர்கள் விளங்கக்கூடாது என்ற கேள்வியும் எழுமலில்லை.

இச்சந்தர்ப்பத்தில் மேற்கூறிய விடயம் பற்றி அலை ஆராய்வதற்குப் பல காரணங்கள் முன்னிற்கின்றன.

01. தென்னிந்தியாவிலிருந்து உழைக்கும் வர்க்கமாக இன்கை வந்த ஒரு மக்கள் கூட்டம் இன்னமும் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பது பற்றி இந்தியாவில் உள்ள பெரும்பானைவர்களுக்கு ஏன் தமிழ் நாட்டினருக்கே தெரியாமலிருப்பது.

02. இன்கை தமிழர்கள் அல்லது இன்கை தமிழ் இலக்கியம், காலசாரம், பாரம்பரியம் என்றால் அது ஒன்று தான் ஒருக்கின்றது ஒருக்க வேண்டும் என்ற ரதியில் ஒன்று உகைம் முழுக்க பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றனம். உதாரணமாக ஈழம் என்ற சொல் பாவிக்கப்படுகின்றமை.

03. இப்படி ஒரு தமிழ் பேசும் சூழகம் ஒருக்கும் பட்சத்தில் அவர்களின் எங்கிருந்து வந்தார்கள் அவர்களின் அடையாளப்படுத்தல் என்ன ஏன் அப்படி ஒருக்க வேண்டும் என்ற அக்கறை எவருக்கும் இல்லாத போன்றமை.

04. இந்நினையில் மலையகம் என்ற பதம் பலருக்கு விளங்காத ஒரு சொல்லாகவும் கேள்க்குரிய விடயாளகவும் ஆக்கப்பட்டிருக்கின்றனமை.

அன்றையில் புதிதாக வெளிவர்ந்திருக்கும் ஒரு தமிழ் வாரமறையின் ஆசிரியத்தலையங்கத்திலேயே மலையக மக்கள் மலைப்பிரதைச மக்கள் என்று விளிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பிரதைசத்தில் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தினரை அப்பிரதைச புவியியல் அம்சங்களை வைத்து பெயர் கூட்டி அழைக்கும் பண்பு என்பது வேறு அதை ஒதோடு ஒயிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். சங்க காலத்தில் மலையும் மலை சார்ந்த மக்களை குறிஞ்சி நில மக்கள் என்று

அழைத்ததுன்டு. இப்போது அப்படியல்லவே? ஆபிரிக்காவின் சகாரா பகுதி வாழ் மக்களை பாலைவனக்கவ்பட்ட என்றா அழைக்கிறோம் அல்லது இமயமலை நேபாளம் பகுதி வாழ் மக்களை பனி மலை பகுதி வாழ் மக்கள் என்றா அழைக்கிறோம்? தமிழ் நாட்டைப்பொறுத்த வரை மலைசாதியினர் அல்லது மலைப்பகுதி மக்கள் என்று குறிப்பிடப்படுவோர் பூர்வீகக்குழுமங்கள் அல்லது ஆதிவாசிகள் என்றை பொறுப்படும். இந்தியாவில் 416 வகையான ஆதிவாசிகள் உள்ளனர். சரி விடயத்திற்கு வருவோம். மலையக மக்கள் என்ற பதம் எவ்வாறு உருவானது?

1844 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கை கோப்பி தோட்டங்களில் பணி செய்வதற்காக இதினன் கேரளம் வழன்றி சி.போர்ட் என்பவர் 14 பேரை அழைத்து வந்ததோடு வரலாறு ஆரம்பிக்கின்றது. (ஆனால் 1818 ஆம் ஆண்டே இந்தியாவிலிருந்து இலங்கையின் மத்திய மலைப்பிரதேசத்திற்கு மக்கள் வந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது)

இவர்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களுக்கே முதன் முதலில் வந்தனர் என்று வரலாறு கூறுகிறது. மலைகள் சூழந்த பிரதேசமாகையால் குய்குதி வாழ் மக்கள் மலையை மக்கள் என்று அழைக்கப்பட்டனர் என குறிப்பிடப்படலும் 1950 கணக்குப்பிறகே மலையைக் கீழ் பதம் தோற்றும் பெற்றது. புவியியல் ரதியில் சப்ரகமுவ குன்றுகளை தவிர்த்து கடல் மட்டத்திலிருந்து 300 மீற்றருக்கு மேல் அமைந்துள்ள பகுதிகள் மலையைக் கீழ் வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமூகம் சார்ந்து பார்க்கும் போது மாத்தளை, கண்டி, பகுதிகள், இரத்தினபுரி, கீக்காலை, ஏன் தென் பகுதியின் காலி மாவட்டத்திலும் தென்னிந்தியாவிலிருந்து வந்த மக்கள் வாழ்கின்றார்கள். அப்படியானால் அவர்களை மலையைத்தவர்கள் என்று அழைப்பது சரியாகுமா?

மலையைக் கீழ் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன ஆனால் எமது அடையாளம் என்பது இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் அதை எப்படி மாற்ற முடியும் என்ற பதில் குரல்களும் எழுமலில்லை. இந்தியாவின் அடைமாறியோடு நாம் வாழ விரும்பவில்லை இப்படி ஒரு மக்கள் கூட்டம் கிருப்பதை அவர்கள் அறியாமலிருக்கும் போது ஏன் அந்தப்பொயரை நாம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற இளந்தலை முறையினரின் கோபத்திலும் நியாயம் இல்லாமலில்லை. இது குறித்து ஒரு சந்தர்ப்பத்தில் சிரேஷ்ட தொழிற்சங்கவாதி ஒருவருடன் கலந்து கரையாடிக்கொண்டிருக்கும் போது அவர் சில விளாக்கங்களை கூறினார்.

‘ஓவ்வொரு சமூகத்திற்கும் ஒரு வரலாறு உண்டு ,வரலாற்றை திரிப்படுத்த வொராலும் முடியாது. தென்னிந்தியாவிலிருந்து பணி செய்வதற்காக வந்த மக்கள் இலங்கைக்கு மட்டுமா வந்தார்கள்? மலேவியா , மொரிவியல் நாடுகளுக்கும் சென்றார்கள். அவர்கள் தாம் வாழுந்த பிரதேசத்திற்கு ஏற்ப சமூகப்பெயர்களை சூட்டிக்கொள்ள வில்லை. இன்றும் மலேவியாவில் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற பதத்தை தான் பாவிக்கின்றனர். ஆகவே எமது வேர் இந்தியா தான் என்பதில் சந்தேகமில்லை. தொழில் ரதியாக பார்க்கும் போது பெருந்தோட்டத்தாறினார்கள் என்று கூறுவதில் தமிழில்லை.

ஆனால் மலையைத்தவர் என்ற பதத்தை எப்படி ஏற்றுக்கொள்வது? இன்னும் ஆயிரம் வகுப்புகள் சென்றாலும் எம்மை இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் என்றே வரலாறு கூறும் காரணம் அது தான் உண்மை. ஏன் எமது பிறப்பத்தாட்சி சான்றிதழ்களில் என்ன குறிப்பிடப்படுவது? மலையைத்தமிழர் என்றா உள்ளது? அப்படி மலையை சமூகம் என்று நாம் கூறிக்கொண்டாலும் அதை அரசாங்கத்திடம் கூறி சான்றிதழில் மாற்றிக்கொள்ளத்தான் முடியுமா? இந்திய வம்சாவளி மக்களை ஓரங்கட்டுவதற்கும் அவர்களை கேள்பொருளாக சித்திரிப்பதற்கும் பலர் இன்று முனையாக உள்ளனர். ஒரு பேராசிரியர் சி.வி.வேலுப்பிள்ளையை தோட்க்கவிஞர் என்று வர்ணிக்கிறார் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? எமக்கென்று ஒரு வரலாறு உள்ள போது இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒரு பொயரை வைத்துக்கொண்டு வாழ்தல் சரியா என்பதை சிந்திக்க வேண்டும் என்றார்

ஙங்கள் சமூகத்தை நாம் எப்பெயர் கொண்டு அழைக்க வேண்டும் என்பது வாத பிரதிவாதங்களுக்கு உப்பாட விடப்பட எனினும் காலத்தின் தேவை அறிந்து கிடு குறித்து நாம் உடனடியாக செயற்பட வேண்டிய விடபொகி விட்டது. கல்வியான்கள் , புத்தி ஜீவிகள் , அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகள் இது குறித்து ஆக்க பூர்வமான கருத்துக்களை முன் வைக்க வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.

முழுக்கமிடு

நாடு விட்டு நாடு வந்த
நாதியறவர்கள் - நாங்கள்
போட் ரோட்டல்

இப்பு இந்த நாட்டுன்
அவிவிருத்தியே வந்திருக்கு!

தேயிலைக்கு இங்கு முகவரி
தந்தோம் அது சர்வ
தேசத்தையே எட்டு இருக்கு!

இருந்தும் எங்கள் வாழ்க்கை
தாம் இன்னும் மட்டமாகவே
இருக்கு!

வேலைக்கேற்ற கவி - இல்லை
எங்கள் வியர்வைக்கு மதிப்பும் இல்லை
சுட்டு ஒய்ந்தத்தில் கட்டியாட்டு

போராட்ட உணர்வும் செத்துப்போச்சு
தொழிலாளர் வர்க்கமே
ஒன்றுபட்டு உரிமைக்கு முழுக்கமிடு



"நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

ச. சுந்தியநாதன்



சிறுகதை

புதிய சந்தா

பெ. ஜோகேஸ்வரன்

மேமலைப் பக்கம் அரசல் புரசனா வந்த சேதி அந்தத் தோட்டத்தையே ஒரு கலைக்குக் கலைக்கியது.

'அடியேய்!..... அடியேய்..... நின்றுநூறும் வாறேன்.....'

குரல் வந்த பக்கம் கனகு மெதுவாய் திரும்பிப்பார்த்தள். திரும்பிப் பார்த்தது அவளது தலைகள் மட்டும் தான். கால்கள் அல்ல.'வா.... வா... எனக்கு நிக்க ஏலாது. நீ' சீக்கிரம் பின்னாடு வா'

அவள் தான் இந்த விடயத்தை போய் நடவடிக்கை எடுக்கப் போறதா ஒரு நினைப்பு! அவ்வளவு வேகம்

கனகுவிள் கால்களுக்கு. புத்திக்கு மட்டும் என்ன? அது அதனை விட வேகமாகச் செல்கின்றது.

அலை மோதும் கல்டம். திருவிமாவிற்குக் கூட சில குடும்பம் குடும்பமாய் தான் போய் வரும். ஆனால் இன்று வீட்டில் உள்ள நாய்புகளை கூட வெளியில் தான். அவ்வளவு அல்லோல கல்லோலம்!

'அப்படி என்ன? தலையோ முழுகிருச்சு? எரும மாடு மாதிரி வந்து முட்டுற? கொஞ்சம் பாத்துப் போனா என்னா?'

'கோபிச்சக்காத ஜயம்மா. போற அவசரத்துல கால் பட்டிருச்சு. கோபிச்சக்காத...'

சொல்லிக் கொண்டே மன்னிப்புக் கேட்ட குரல் மாப்பாய் மறைந்தது. ஜயம்மா எப்போதும் யாராக இருந்தாலும் தெளிவாகப் பேசிவிடும் குணம் கொண்டவள். கனகுவும் ஜயம்மாவும் ஒன்றாய்ப் படித்தவர்கள். பழுப்பு என்றால் பெரிய பழுப்பு. அந்தக் காலத் தில் அவர்களது பழுப்பு தான் 'ஒசந்த பழுப்பு'. ஒருவர்களைப்பற்ற பாராட்டியிருக்கிறார்கள்.

1950 களில் இந்தப் பழுப்பு தான் அவர்களை அந்தத் தோட்டத்தில் ஒரு 'புனிவேர்சிட்டியாக' பலருக்கு அடையாளம் காப்பியது. அவர்களது பழுப்பில் தமிழ் என்கிற தமிழ்ப்பாஜாவும் முக்கியமானவன். அவனும் அந்தத் தோட்டத்தில் ஜிப்ரா வாத்தியாரிடம் பழுத்தவன்.

"நிகர்" சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

ஒழிய கால்கள் ஒரு ஜிட்தில் நின்றன.அந்த ஆற்றங்கரை இன்று 'குடவிடுதல்' நிகழ்ச்சிக்காக நிரம்பியிருந்தது போல ஒரு பிரமப்பு.ஆனால் அங்கு எந்த சமய நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. முன்னாலிலிருந்தவர்களுக்கு மட்டுமே அங்கு என்ன நடக்கின்றது என்பது புரிந்த விடப்பட.

'கனகு... எப்படியாவது சந்துல நொலஞ்சி போயிடும் பின்னுக்கே நானும் வந்து ரேன்'

'சரி ஜயம்மா.நான் மொதல்ல போயிருக்கேன்.நீ பின்னுக்கே வந்துரு....'

அந்தக் கவுட்டத்தில் கனகுவும் ஜயம்மாவும் பாம்பினைவிட வேகமாக ஸாவகமாக உள்ளே நுழைந்தார்கள்.ஆர்வத்தில் வயதும் ஒரு தடையல்ல என்றிருந்தது அவர்களாது கால்களுக்கு.

'ஜயோ! ஏம்புள்ளை கொண்ணுப் போட்டுப்பாங்களே! எப்படி வேல செஞ்சி குடும்பத்தக் காப்பாத்துன புள்ள? இப்படி அநியாயமா பாவிப் பயலுக கொழும்புல இருந்து பெட்டியில அனுப்பி வச்சிருக்காங்களே!

நாசமாப் போவானுக்'

அந்தக் குரல் எட்டாங் கிளாசு வரை படித்து மாசாமாசும் ஜயாவீட்டு கைநிறைய காசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொழும்புக்கு அனுப்பிய ரமணியின் அம்மாவின் அழகைக் குரல்.

'வள்ளியம்மா..... இங்க பாரு என்னா நடந்துச்சு? என்னாட இந்தக் கேளவும்? ரமணிப் புள்ளை கொழும்புக்கு அனுப்பாத அனுப்பாத....ன்று தலையில அழிச்சுக்கிட்டேனே? கேட்டியா?'

'யார்? ஜயம்மாவ? பாருக்கா..... ஏம் புள்ளை? ரதி மாதிரி இருந்த புள்ளை சின்னாயின்னமாக்கி நாசமாக்கிப் புட்பானுங்க.கடசியில அதுவா கயித்துல தொங்கிருக்குதலு சொல்லி பெட்டியில அனுப்பிட்டானுங்க'

'வள்ளி...இப்படியே பொலம்பிக்கிட்டிருந்தா என்னா செய்யிறது? அன்னனக் கவுட்டு நடக்கிற காரியத்த பாரு....'

'ஆமாம்.பொனத்த வூட்டுக்கு கொண்டு போற வேயை பாருங்க்பா... வள்ளி தன்னு.... தன்னு.....

வாங்கப் பா யாரு மரணக் கமிட்டி ஆனாங் கல்லாம் இங் க வாங்க.தூக்குங்க.....தூக்குங்க.....'

'ஜயோ!.....ஜயோ.....! ரமணி.... ரமணின் து ஆசையாக கவுட்டவாங்களைம் இப்படி பானம்து கவுடிடுவாங்களே! கடவுளே..... இந்தக் கொடுமை எல்லை ஏம்பா என்னைப் பார்க்க வக்கிற? என்னிய கவுடிட்டிருந்தா நான் வந்திருப்பனே?'

வள்ளியம்மா கும்மாவே ஷேன் பாட்டைத் தலையடன் தான் இருப்பாள்.முடி ஆடுக் கொரு முறையும் அமாவாசகச்கொரு முறையும் தான் சீவுவாள்.இப்போது 'எவை வீடு' வேறு. இனிமேல் அவள் தலையைச் சீவினாள் அது குதிரைக் கொம்பு தான்.

'கனகு...வா... எங்க நம்ம தம்ரியக் கவுடிட..... இதுக்கு ஒரு முடவு கட்டுமூம்.இந்தத் தோட்டத்துல மட்டும் இதோட ரெண்டு சாவ.அநியாயமா போச்சு.கேக்க நாதியில்லை துப்தவனுங்க செஞ்ச காரியத்த தட்டி கேக்கனும்.... ஆனங்கள் ஒன்று சேத்து போராட்டம் நடத்தனும்.பானத்த

தெருவுல வச்சி ஆர்ப்பாட்டம் பண்ணினா தான் அடங்குவானுங்க...'

'ஆமாம்... ஆமாம்...இவனுங்களுக்கு இந்த மாற ஒரு பாப் பழிச்சாதான் சரிவரும்.தம்பி கடைக்கு போயிட்டானாம்.வந்தோன கதப்போங்கக்கா....'

'அவனுக்கு போனிருக்கு தானே? யாருகிட்டயாவது சொல்லி தகவல் அனுப்பி! ஒடனே ஆரம்பிச்சா தான் சரி வரும்.தோட்ட தலைவர்மாரு,என்னாகுர் சங்க பொடியன்களும் கவுட்டு வைசயத்த பேசிப்புவோம். தம்பி வந்தோன்ன மத்தத பேசுவோம்'

'அது தாங்கக்கா சரி. அவங்கள்கிட்ட பேச எல்லாத்தையும் மேட்டு வைத்து காம்பறாவுக்கு வறங் சொல்லிட்டேன்.அவங்க வந்திருப்பாங்க... வாக்கா நாமலும் போவோம்'

அந்தத் தோட்டத்தில் எத்தனை தலைவர்மார் இருந்தாலும் கனகு அக்காவுக்கும் ஜயம்மா அக்காவுக்கும் ஒரு தனி மவு தான்.தோட்டத்துல அவங்களும் இந்திய வழக்குப்படி 'பதினெட்டுப்பட்டி'க்குப் பொறுப்பான வண் நாட்பாமைகள் தான்.ஆனால் அநியாயம்து நினைத்தால் வண் சிங்கங்கள் இரண்டும் பட்டையைக் கிளாபி விடும்.தம்பி இந்த சிங்கங்களுக்கு அப்பறம் தான்.கொஞ்சம் நிதானமா யோசிக்கும் ஒருவன்.இரு வண் சிங்கங்களும் தங்களுக்குள் பாச்சுத்துடன் அக்கா என்றே பேசிக் கொள்ளும்.

"நிகர்" சர்வதேச நமிடி எழுத்தாளர் மாநாடு சிறப்பிடம்

கிருவாறு கவ்டம் சுழியதுபூர்த்தி தலைவரிகள் போல் அவர்கள் முன்னால் நின்று ரமணியின் மரணம் குறித்து பேசத் தொடங்கினார்கள்.

‘ஏன்பா... மாணிக்கம் ஒன்றுடே கவ்டாளி புறூக்கர் பொன்னம்பலம் என்க? அவன் தானே வேலெய்க்க மாணிய அனுப்பனது?..... அவன் கவ்பிடு....’

‘அவன்தான் அக்கா கொழும்புக்குப் போயி காரியத்த பார்த்தது.அதுனால் நான் தீவ்வளவு சீக்கிருமா ‘பொடு’ வந்திருச்ச.இன்டும் இப்போதய்க்கு ஏடுக்க முடியாதுன்று சொன்னான்’

‘ஏய்... மாணிக்கம்..... ஒது வாங்காத.... அவன் யாருபா ரமணிக்கு.. புள்ள செத்தோன யாருக்குபா

மொதல்ல சொல்லனும்? ‘பொடு’ கொண்டு வர மட்டும் தோட்டதுல யாருக்கும் என்னான்று கூடத் தெரியாது.பொன்னம்பலம் இந்தத் தோட்டதுல கால வச்சான்னா வெப்பாம விடப்பாட்டின்..அவன் இந்தப் பக்கம் வர வேணான்று சொல்லு.... சரியா... கவ்வாதது கத்தி ரெட்யா இருக்கு.... சீவிப்புவேன்.....

அவன்...’

ரமணியின் தாப்மாமன் குரல் ஆக்ரோசமாய் ஏற்றுத்து.போதாதற்கு அவனுக்கு ‘சப்போர்ட்டாப்’ இன்னொரு குரல் வந்தது.

‘இப்பு ஒரு பொழுப்பு பொழுக்கறதுக்கு நான்டுகிட்டு சாவலாம்.சாராயம் சாப்பாடுன்று காசு கெடச்சோன்ன அவனு தான் உருல பெரியானு மாதிரி பேசி முடியாரு.. அவன விடக் கவ்பாது’

‘போன சாவலையும் இப்புத்தான்.அவன் அம்பதாயிரம் காசு வாங்கிக்கிட்டு எவ்வ வீட்டிக்கு இருப்பதாயிரத்த கொடுத்து வாயாச்சப்பான்.’

‘புள்ளங்கள் கவ்டம் போயி வேலன்று செத்துவட்டுட்டு அவங்க செத்தா எவ்வளவு தருவீங்கனு கேட்டுப் பேரம் பேசிட்டு வாரான்போல.அதுனாதொன் செத்தவாடன அவனுக்கு மட்டுந்தான் சேதி வருது’

கவ்டம் புறோக்கர் பொன்னம்பலத்தின்மீது தன் வகைமாரியைப் பொழியத் தொடங்கியது.

‘பொன்னம்பலத்த இந்தப் பிரச்சினை முடிஞ்சோன பாத்துக்குவோம்.இப்ப என்னா செப்பனும் அதுப் பத்தி பேசங்க’

‘அக்கா...நாங்க நம்ம கட்சி தலைவருக்கும் எம்பிக்கல்லாம் சொல்லிட்டோம். அவங்க வாழேனு சொல்லியிருக்காங்க’ கவ்டத்தில் நெயாண்டு கந்தன் தன் வழுமையான நெயாண்டுத் தனத்தை எடுத்து விட்டான்.

‘எதுக்குப்பா? பொனத்த தூக்கவா?இல்லாட்டி பேப்பர்ல அறிக்கவுடவா?’

‘கந்தன் அண்ணன் மரியாத கெட்டுப் போவம்.பாத்து சரியா?எங்க தலைவர பத்தி பேசாத சரியா?’

சட்டமையைப் பிடிக்காத குறையாக அவன் சுற்றினான்.நெயாண்டுக் கந்தன் தீற்கல்லாம் அச்சுபவன் அல்ல.

‘அது சரி ‘இம்போர்ட்’ அமைச்சருக்கல்லாம் சொன்னா அவங்களும் வந்து பேரு ஒன்று போட்டுக்குவாங்களே!கந்தாணி ‘செக்ட்ரோல்’ புத்தகத்தை கொண்டுவாய்ப்பா?’

‘அது எண்ணான்னே! ‘இம்போர்ட் அமைச்சரு?’

‘ஓ! அதுவா? அது அவங்க கொழும்புல மட்டும் நான் இருப்பாங்க!அவங்க இந்த மாதிரி எவு வூடு,கோயில் திருவிழா.எலக்சன் மாதிரி நேரத்துல வந்து கவ்டத்தோட நின்று படம் பிடிச்சு பேப்பர்ல போட்டு விலாசித் தள்ளுவாங்க’

‘அப்பிடியான்னே..... அண்ணன், இங்க பாருங்க.... மகளிர் அமைப்பு,சிறுவர் உரிமை அமைப்புன்று கொஞ்ச பேரு கொம்பி வந்துக்கிட்டிருக்காங்க.....’

‘எங்க பார்ப்போம்... போன மொற இவங்க நாள் தான் பேப்பர்.றேஷ்போன்று ஒரே பறப்பா இருந்திச்சு.

இரு வாரமா மத்சா பேசப்பட்டாங்க.அப்புறம் அடுத்த சாவு மஸ்கிகல்யா பக்கம்து கேள்விப்பட்டும் அங்க ஓழிப் போயிக் கொயிப் புடச்சாங்க.ஆனா கடசியில வருசம் வரண்டாச்சு.இன்றும் நெயாயம் கெடக்கிலென்று ஒவ்வாரு எவு வீடா போயிக் கொயிக் கொசம் ஏறுப்புறாங்க.அவங்களாளாயும் ஒன்றும் செய்ய முடியல்’

‘அதெல்லாம் கெடக்கட்டும் அண்ணே இங்க நாம சுழியிருக்கிறது ரமணி சாவுல உள்ள மர்மம் வெளிய வருதும்.அதுக்காக நாம ‘எங்கைக்’ அடிக்கனும்.எத்தன நாள் வேல போனாலும் நாம போராடுமும்.நெயாயத்த பேசாம வூக் கவ்பாது’

“நிகர்” சர்வதேச தமிழ் ஏழாதார் மாநாடு சிறப்பிதழ் —————— 87

ஜயம்மாவின் குரலுக்கு கனகுவும் மன்றையை ஆட்டனான்.தோட்டம் முழுவதும் போராட்டத்தில் குதிப்பதனை தீர்மானித்தது.அந்த நேரத்தில் ஆட்டோ சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

தமிழ் என்கிற தமிழ்ராஜை அவ்விடத்திற்கு வந்தான்.அவன் வந்ததுமே கவ்பத்தில் ஒரு சலசலப்புத் தோன்றியது.அந்த சலசலப்பு எதிர்ப்புச் சலசலப்பு அல்லதுமியின் பேச்சைக் கேட்கத்தான்.

‘நான் வரும்போதே எல்லாத்தையும் கேள்விட்டேன்றமணியின் சாவுக்கு நான் மன வருத்தமடையிறேன்.இவ்வளவு பேரு இருந்தும் நம்ம தோட்டத்துல் இது வரண்பாவது சாவுன்னு நெனக்கவே வெக்கமாயிருக்கு.நீங்கள்ளாம் என்னா முடிவு செஞ்சிந்க?’

கனகுவும் ஜயம்மாவும் தோட்டத் தலைவர்களும் மகனிற் அமைப்புத் தலைவிகளும் சிறுவர் உரிமை அமைப்புகளும் வேறு சில தொண்டர் நிறுவனங்களும் தமது கருத்துக்களை தெளிவாக முன்வைத்தன. அனைத்தையும் கேட்ட தமிழ்

‘நீங்க சொல்றதல்லாம் சரி தான்.ஆனா இப் நம்ம முன்னால உள்ள சந்தேகத்த பொலின் மூலமா நீதவானுக்கு சொல்லுவாம்.அப்புறமா செய்ய வேண்டிய அடக்க வேலைகளச் செய்வோம்’

‘அதெல்லாம் முடியாது.பொன்த நடுரோட்டுல வச்சி ஆர்ப்பாட்டம் செய்யனும்.அப்பதான் நாம யாருஞ்ன எல்லாத்துக்கம் தெரியும்’

‘அது தான் சரி,க்ட்சித் தலைவரும் பத்து மணிக்கு வாழேன சொன்னார்.அந்த நேரத்துல ரோட்டல வச்சி ஆர்ப்பாட்டம் செஞ்சா தலைவரும் வர்ம நான யனிசிட்டு கெடக்கும்’

அனுக்கால் ‘பனிசிட்டு’ பற்றி பேசுவதை கவ்பத்தில் மொனமாக பலர் அங்கலாய்ப்பதையும் காரு சைக் கேட்கக் கவுடியதாக இருந்தது.தமிழியும் ஜயம்மாவும் கனகுவும் தனியாக கவுடக் கதைக்கச் சென்றனர்.அவர்கள் கலந்துரையாடிய பின்னர் ஒரு முடிவுக்கு வந்தனர்.

‘அப் சரிங்கிதோட்டமே ஒன்றுக்கூட போராடும்போது சொல்லும்போது நாங்க குறுக்கால நிக்க விரும்பல். ஒங்க விரும்பாடுடைய செய்ந்க.நாங்களும் கலந்துக்கிறோம்’

“ நிக்கு” சுர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

குறிப்பிட்டபடி போராட்டம் அதேத நான் மிகவும் எதிர்பார்ப்புடன் அரங்கேறியது.அனைத்து உடைகங்களும் கவுடவிட்டன.அமைச்சர்களும் கவுடவிட்டனர்.இரை போராட்டக் கோசங்கள். எங்கும் அமைதியில்லோமல் இருக்க வேண்டியில் கவுடியிருந்தவர்களுடன் உப்புக்குச் சப்பாய் கவுடியிருந்தவர்களும் யனிசிட்டுக் கிரவுடும் பாங்களுக்கு ‘போஸ்’ கொடுக்கத் தயாராக இருந்தன. இடையிடையே இத்தனை தடுத்து நிறுத்த அனைவரும் கையில் தண்டால் எடுத்தார்கள்.போராட்டம் திசை மாற்ற தொடங்கியது. ‘எலவுப் போராட்டம்’ பேப்பர் அறிக்கையை காரணம்காட்டி கட்சி சண்டையாக மாறியது.யார் யானிரா ‘பொனத் ததக் கொண்டுவர உதவி செய்ததாக ஏம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

வள்ளியம்மா தன் பிள்ளை மரணத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேயிலை மலையில் தன் ஒரை செல்ல மகனுடன் காத்திருந்தாள்.ரமணியின் ‘பொனம்’ அந்த பாதையில் இப்போது பொலிசாரின் வான் நோக்கிய துப்பாக்கிச் சூட்டு வெடகளுடன் அரசாங்க மரிதையோடு அநூதரவாய்க்கிடந்தது.நியாயம் கேட்க வந்த கவ்பம் சிதயிரிருந்தது. வள்ளியம்மா மகனுடன் ரமணியின் உடலைப் பார்த்துப் பார்த்து அழுதாள்.பொலிசுக்கு அவன் யார் என்று புரியவில்லை.அவனுக்கும் சில தர்ம அழகள் கிடைத்தன. பின்னளையை வற்று ஒழுங்காக வளர்க்காமல் சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்பி அவன் வாழ்வை காவு கொண்டதில் அவனுக்குத் தானே உயரிய பங்கு.எதையும் பேசாமல் வாங்கிக் கொண்டால்.மனம் மட்டுமல்ல உடலும் மரத்துப் போய்தானே இருந்தது அவனுக்கு? ஒருவாராக தோட்டம் அடங்கிப்போனது.பொலிசாரின் உதவியுடன் ரமணியின் உடல் கோர்ட்டின் ஒடர் மட அந்த ஆலமாத்து மயானத்தில் புதைக்கப்பட்டு.ரமணி வெளியில் நடப்பது எதுவும் புரியாமல் அயற்று தூங்கிக் கொண்டிருந்தாள்.வள்ளியம்மா இப்போது விசாரணை என்கிற பொரில் பொலிசுக்கும் கோர்ட்டிக்கும் அகைகிறான். நீதி கேட்ட அனைவரும் ஒவ்வொருவராய் கடின்று போகத் தொடங்கினார்கள்.

“ நிக்கு” சுர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்


வள்ளியம்மா மகனுடன் பித்துப் பிழத்தவள் போல மகனுக்காக அவ்வய்போது வேலைக் கென்றாள். ஜயம்மா, கனகு, தம்பிக் குழு மீண்டும் கவுடியது. அவர்கள் நிதானமாகப்பேசி முடிவு எடுத்தார்கள். முதலில் நமது தோட்டத்தில் எந்தனை பிள்ளைகள் வெளியிடங்களில் வேலை செய்கிறார்கள்? அவர்கள் தொடர்ந்தும் படிப்பதற்கு என்ன பிரச்சினை என்பதை சில படித்த ஒன்றானாலும் உதவியடன் திருப்புமணார்கள். ஒரு போய்யா தினம் அந்த கோயில் முற்றும் மீண்டும் கவுடியது. நியாயம் கேட்டல்ல! இனி இவ்விதம் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்காக!

தமிழிடம் புதிய ஒன்றானாலும் ஜயம்மாவும் கனகுவும் தோட்டத்து முன் மாதிரிக் குழு அமைத்திருப்பது பற்றி பேசினார்கள். தோட்டத்தலைவர்கள். மாவட்டத் தலைவர்கள் என பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒரு வாறாக தோட்டத்துப் பாதுமாக்கள் அனைவரும் தமிழின் கவுட்ணிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். இப்போது அந்தத் தோட்டத்தில் சுமார் நான்கு பெண் பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளும் மீண்டும் பாடசாலை செல்லத் தொடர்க்கவிட்டனர்.

தொழிலாளர்கள் மாதாந்தம் கட்சிகளுக்குச் சந்தா செலுத்துவது போல அந்தப் புதியக் கவுட்ணிக்கு மாதம் இருபது ரூபாய் தருகிறார்கள். வங்கிக் கணக்கு பேணப்பட்டு தோட்டத்தில் கல்வியை மட்டுமல்ல குழந்தை, வாசிக்காலை, சிறிய பாக்கட்டுகள், மரண வீடுகள், திருமண வீடுகள் என அனைத்திற்கும் யாப்பு ஒன்றினுடோகச் சேவை செய்கிறார்கள்.

இப்போது அந்தத் தோட்டத்தில் எவரும் வெளியிடங்களுக்கு வேலை செய்யச் செல்வதில்லை. ரமணிக்காக அவனது தமிழிக்கு படிப்புச் செலவையும் முன்மாதிரிக் குழு ஏற்றுக் கொண்டது. ஆனால் இன்று வரை ரமணிக்கு நியாயம் கிடைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் இனிமேல் அப்படி நடக்காது என்பதற்கு இந்த முன்மாதிரிக் குழு ஒரு நம்பிக்கை தரும் விடபாம். வள்ளியம்மா மனம் குளிர்ந்து போனாள். தமிழிக்கு அவன் நன்றியை வார்த்தைகளால் கவுடவில்லை. மனம் முழுக்க தமிழிடம் ஜயம்மாவும் கனகுவும் அந்த ஒன்றானாலும் நியாயியிருந்தார்கள்.

“நிகர்” சர்வதோ தமிழ் ஏழூதாளர் மாநாடு சிறப்பிடது —————— 90



தமிழர் பண்பாட்டு கலைகளின் இன்றைய போக்கு

வெ. இராமர்

தமிழ் இனமும் அதன் கலை மரபும் யாரிடமும் கடன் பற்று வளர்ந்தவை அல்ல. என்று மனித இனம் தனது விருத்தியை பற்றுக் கொண்டதோ அன்றே தனது கலை மரபையும் விருத்தி செய்து கொண்டது. தமிழ் இசை மரபை யாருத்த வரை அது மிக சிறப்பாக வளர்ச்சி நிலையில் இருந்ததை பின்வரும் அம்சங்கள் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகின்றன. உகை கலை இலக்கிய வல்லுனர்களையே சிந்திக்க வைத்தவை நடராஜர் திருமேனி, இவற்றின் வாழ்வும் தத்துவமும் உகைல் எந்த மொழியமைப்பிலும் இல்லாதவை. இதன் தத்துவதன்மையை இன்று யார் பாற்றுக் கொண்டுள்ளனர். என்பதை தமிழர் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆரியர் இந்திய மன்னில் கால்பதிக்கும் முன்னே தோன்றிய சிந்துவெளி நாகரிகம் சமூக அமைப்பில் கிடைக்கப்பட்டுள்ள ஆடு மகளீரின் உருவச்சிலைகளின் அமைப்பு மத்தளம் வாசிக்கும் பாண் உருவாம், திருவுலா காட்சி. என்பன தமிழ் கலை மரபு. ஆரியரின் வருகைக்கு முன்பே சிறப்பாக வளர்ந்திருக்க வேண்டும். தமிழ் இனத்தின் நாகரீக வாழ்வியலை சித்தரிக்கும் சங்க இலக்கியத்தில் சிவன் ஆடிய ‘கொடு கொடு’ ‘பாண்டிராங்கம்’ என்றும் ஆடல்கள் சித்தரிக்கும் தத்துவம்.

சிவப்பதிகாரம் வெளியிடுத்தும் பதினொரு வகை ஆடல்கள் பற்றிய தகவல்கள் எதை வெளியிடுத்துகிறது. இவற்றையெல்லாம் விடுத்து தமிழினம் பேசும் கலை எது? பாதம் தமிழ் கலை மரபில் சங்கமித்துக் கொண்டதேயன்றி அதுவே தமிழ் கலை இல்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இன்று பாதம் உயர்வர்க்கத்தின் கலையாக நிற்கின்றதேயன்றி ஒட்டு மொத்த தமிழ் மக்கள் கலை மரபாக இருந்து மக்களுக்கு அது பணி புரிகிறதா.

“நிகர்” சர்வதோ தமிழ் ஏழூதாளர் மாநாடு சிறப்பிடது —————— 91

மக்கள் கலை எது என்பதை பற்றி ‘செர்னிலேவ்ஸ்கி’ பின்வருமாறு குறிப்பிடுவார். 11 செல்வம் ‘செல்வத்துக்காக’ என்பதும், ‘விஞ்ஞானம் விஞ்ஞானத்துக்காக’ என்பதும், போதுமான நாம் வாழ்கின்ற ஒக்காத்தில் ‘கலை கலைக்காக’ என்ற தத்துவம் விழிதமானது. மனித செயற்யாடுகள் யாவும் மனித குத்துக்கு பணி ஆற்றுகின்றவையாகவே இருந்ததாக வேண்டும். விஞ்ஞானம் இருப்பு மனிதனுக்கு வழிகாட்டுவதற்காக. அதே யோல் கலையும் அத்தியாவசியமான ஏதோ ஒரு நோக்கத்திற்காக பணிபிடுவதாப் பிருக்க வேண்டுமே தவிர பயனற்ற வெற்றுக் கேளிக்கைகளாக இருக்க முடியாது இந்நிலையில் கலையானது. வாழ்க்கையை படம் பிடித்து காட்டுவது மட்டுமல்ல அது வாழ்க்கைக்கு வழிகாட்டுக்குமாகும். எனவே இன்று தமிழர் தம் கலைகள் என யோற்றி பாதுகாக்கப்படும் கலைகள் எந்தளவிற்கு தமது மரபை சொல்கிறது என்பதை இன்றைய விளாவாக உள்ளது.

தமிழ் கலைகளை நாம் இயல், இசை, நாடகம் என அறைக்கின்றோம். இந்த முக்கலையும் இன்று தமது உகைம் தொலைத்துள்ளதை வரலாறு எடுத்துக்காட்டிற்கிறது. இன்று தமிழ் கலை எது என்பதற்கு விளக்கம் இல்லாமல் இருக்கிறது. தமிழ் இசை மரபை பார்க்கின்ற போது இன்று கர்நாடக இசை மரபையே பற்றி கவனம் இதற்கு காரணம் தமிழர்களே. தமிழில் பண்கள் ஏறு இருந்தன அவை, குரல், துத்தம், கைக்களை, உழை, இளிவிளாரி, தாரம் எனப் பொய் பெற்றவை. இவற்றிலிருந்து பிறக்கும் திறங்களும் பல கிளைகளாக இயங்கும் வகையில் பல்வேறு இசை வகைகள் கண்டியப்பட்டன.

ஆனால் இன்று இவற்றை தமிழ் மக்கள் அறிந்து கற்கின்றனரா? இன்று இவற்றை தொலைத்து விட்டு விட்டனர். பதினான்காம் நூற்றாண்டின் பின்னர் தமிழ் நாட்டில் அரசியல் அதிகாரத்தோடு நுகைந்த தலைங்கு, கண்ணப்பு இவை இரண்டும் ஒன்றாகி இன்று இவை தமிழ் இசையாகிவிட்டது. இது கலை துறையால் மட்டுமன்றி எல்லாவற்றாலும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் தான் எமது இருப்பு வெத்து வேப்பாகி வருவதற்கு காரணமாய் அமைந்தது.

இதே நிலை தான் ஆடல் கலைக்கும் நிகழ்ந்தது. ஏற்கனவே குறிப்பிட்டப் பட்டாஜர் வாடவும் சிற்றுவெளி நடன மாதின் உருவும் தமிழர் நடன முறைக்கு தக்க சான்றாகும். வடவமாடியில் எழுந்த முதல் நடன நூல் ‘பாரதம்’ ஆகும் இதன் காலம் கிடை மூன்றாம் நூற்றாண்டுக்குறியது என அறிஞர் உறுப்பு இத்தகைய நூல் இக்காலத்தில் தோன்ற முடியுமாயின் இதற்கு முன்னால் இக்கலை மக்களிடத்தில் சிறப்பாக வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். இதேபோல் தமிழரின் கலையான கலைத்துக்கலை இன்று மேல்மட்டத்தில் உள்ள சிறாருக்கு கேளி கலைத்தாகவே இருக்கிறது. இதுதான் தமிழரின் கலை என்பதை ஏன் அவர்கள் நிராகரிக்கின்றனர் என்பதை ஆராய்வது வரலாற்று கடமையாகும்.

தொல் காப்பியம் குறிப்பிடும் தமிழ் கலை

- | | |
|-------------------------|--|
| 1. வெளிக்கூத்து | - வேண்டுமென்று |
| 2. கருங் கலை | - போர் வீரன் வெற்றியெற்று ஆடும் கலை |
| 3. வளரிக் கலை | - வெற்றியை பாராட்டி வேண்கள் ஆடும் கலை |
| 4. கட்டுப்பு நிலைக் கலை | - போர்களத்தை விட்டு ஓடாத இளைய வீரருக்கு காலில் கழுவை கட்டி ஆடும் கலை |

இவற்றை விட ஆப்சியர் குரவை, துணைக்கை என்பன முக்கியத்துவம் உடையவை. இவற்றை அப்படிய பாதுகாக்க முடியாது என்பது உண்மை ஆனால், அன்னிய கலைகளை தெய்வீக கலையாக போற்றி பாதுகாக்கும் போது இதற்கு ஏன் இந்நிலை வந்தது. என்பது தான் முக்கியம். இத்தகைய கலைத்து பிற்காலத்தில் ஆடல் பாடல்களோடு இளைந்து நாடக கலையாக வளர்ச்சி பெற்றுள்ளது. மாதவி ஆழய பதினொரு வகை நடனங்கள் தமிழர் நடன முறைக்கு எடுத்துக் காட்டு. இவ்வாறு இருந்த கலைத்துக்கலைகளை பல்வே மன்னரும் வளர்க்கு வந்துள்ளனர். இதற்கு பல்வே கலை சிறப்பங்கள் சான்றாக இருக்கின்றது. சோழர் காலம் இதற்கு மனிமுகுப் பிப்து இலையாடும் இருந்தும் நாயக்கர் காலத்தில் புகுந்த பாதமும் கண்ணட சங்கதமுமே இன்று எமது கலை மரபை ஆப்பியடைக்கின்றது. இந்நிலையில் தான் எமது இசைக் கருவிகளின் நிலையும் இருக்கிறது. இன்று தமிழரின் இசைக்கருவிகள் எது என்பதை தமிழினம் அறிந்து கொள்ள வழி தேவேண்டும்.

“நிகு” சர்வதேச தமிழ் ஏழாதாளர் மாநாடு சிறப்பிடப் —————

வீணை, தமருகம், மருதங்கம், துந்துபி என்பன வட மாழி கண்யால் தமிழுக்கு வந்தவையென தமிழ் இசை ஆய்வாளர் குறிப்பிடுவார். தேவாரப்பாளில் ஹரிக்கப்பட்டிருக்கும் இசை கருவிகள் யாழ் குழங், கிள்ளாரி, கொக்கரி, சக்சரி, தக்கை, முழுவம், மொந்தை, மத்தளாம், குடமுரு, தத்தகைம், முரசம், உடுக்கை, தாளம், தூடி கொட்டி முதலியன தமிழ் இசைக்கருவிகளாகும். ஒவற்றில் பல சங்ககாலத்தில் காணப்பட இசைக்கருவிகளாகும். பறை, மூசு, என்பன சங்ககலை அகப்புற வாழ்வியலில் பெரும் பங்காற்றிய இசைக்கருவிகளாகும். ஆனால் இன்று இவைகள் இன்று தமிழ் இசைக்கருவிகளாக வர்ணிக்கப்படுவதில்லை. காரணம் இவை விளிம்பு நிலை மக்களின் கலாச்சார சீர்ணங்களாக மேட்டுக்குடி மக்களால் ஒதுக்கப்பட்டது. இந்த மேட்டுக்குடிகள் தங்களது கலைகளை மாப்பித்து வளர்த்துக் கொள்ளும் பாருளாதார பின்புலத்தை கொண்டிருந்தார்கள். ஆனால் விளிம்பு நிலை மக்கள் இதைப்பற்றி யோசியதற்கு கூட வழி கிடைக்காமல் அவர்கள் வாழ்கை போர்ப்பத்தை (உணவு, உடை, இருப்பிடம்) என்பதை நிவர்த்தி செய்து கொள்வதில் மேட்டுக்குடி மக்களை நம்பியிருந்தனம். இக்கலை மரபு அழிந்தமைக்கும் இழிவு படுத்துவதற்கும் காரணமாய் அமைந்தது.

இந்த இடத்திலே இக்கலை ஆராய்ரா வேண்டியதாகும். இருந்த போதிலும் இந்த மக்கள் கலையை எவ்வாறும் இலகுவில் புரக்கணிக்க முடியாது என்பதற்கு கார்நாடக மேடை கச்சீரி நடைபெற்றதும் நிறைவு நிகழ்வாக ‘தூக்கடா’ பாடுவதை மரபாக கொண்டுள்ளனர், இதுவே மக்களிடத்தில் மன கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. இது அடி நலை மக்களின் கலை வழவாகும். இதை விட நாட்டுப்புற இசை வழவங்களையும் இதில் கலந்து பாடுவர். மேட்டுக்குடி மக்களின் இசை நிகழ்வு மேட்டுக்குடி மக்கள் மட்டும் பார்வையாளராக இருந்து இரசியது. இதற்கு மக்களுக்கு இசைஞானம் தேவை. ஆனால் மக்கள் கலை எல்லோரையும் கிருகிருக்கச்செய்யக் கூடியது. இது இல்லையாம் தமிழ் கலை என்கின்ற போதே. எம்க்கான கலை மரபை தேட வேண்டியுள்ளது.

இதே போல் நடைத்திலும் உழைக்கும் மக்களின் நடனங்களே பார்வையாளரை கவர்ந்து இழுக்கும் இவற்றின் சாயலை பயன்படுத்தி தங்கள் கலைக்கு பலம் சேர்க்கும் அவர்களின் அடக்கு முறைகளையும் தனது நாட்டியத்தில் நடத்திக்காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது மக்கள் கலையின் பறுமையை ஏற்றதக்காட்டுவது. ஆனால் இவற்றை தமக்கு பண்மாக்கும் செயற்பாராக அவர்கள் ஆக்க மயற்சிக்கும் போது மக்கள் கலை பலம் இழப்பதை அறியலாம்.

இன்று வெகு ஜன ஊகத் தொப்பில் எல்லா கலைகளும் அரங்க நிகழ்வுக்கு வருவது பாராட்க்கூடியது. ஆனால், அவை வியாபார தன்மையாக மாற்ற முயற்சிக்கும் போது இனத்தின் அடையாளம் இழுக்கப்பட்டு கலைத்தன்மையும் சிறைக்கப்படும் வியாதங்கள் ஏற்படுகின்றன இவற்றிலே மக்கள் கவனமாக செயல்படுவது அவசியமாகின்றது. இந்த நிகழ்வுகள் எமது நாட்டிலும் நடைபெற கூடிய சாத்தியக் கவுக்கள் இல்லாமல் இல்லை. வாக்கு, கிழக்கு மலையைக் கோஞ்சு பிரதேசங்களில் பாரம்பரிய கலைகளை நடத்தக் கூடியார்களை இன்றும் மேல் மட்டத்தினால் புறக்கணிக்கப்படுவதை அறிய கூடியதாக இருக்கின்றது. இந்த கலை பாரம்பரிய பண்பாட்டை இழுக்கும் போது எமது இருபை இழுக்கும் நிலை ஏற்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வகிழ்க்கு கலைகள் ஏழுத்துருவாம், மேடை வாழவாம், பயில நிலை நுறைக்கு வந்து விட்டது. இது பாராட்க்கூடியது அதற்கு முன்னின்று உழைத்தவர்கள் சிறப்புக்குறியவர்கள். ஆனால், மலையை மக்கள் கலைகள் இன்றும் மக்களிடத்திலே அதே நிலையில் காணப்படுகின்றது. அவற்றைப் பேணியாதுகாய்வார்களும் அம்மக்களே. இக்கலைகளான நாட்பார் பாடங்கள் வாடவங்கள், கூத்துக்கலைகள், ஆடல் வாடவங்கள் என்பவற்றை தேட தொகுப்பதும். ஏழுத்துருவாக்கம் செய்வதும் பயில் நிலைத்துறைக்கு கொண்டு வருவதும் வரலாற்றுக் கடமையாகும். அதற்கான வாய்ப்புகள் தற்போது மிகவும் குறுகிய நிலையிலேயே உள்ளது. இன்று மலையைக்குத்தில் கல்வித்துறையில் ஏற்படுள்ள மாற்றம் இக்கலையை ஓரளவு பாதுகாக்கும் என்ற நம்பிக்கை ஏழுந்துள்ளது இவற்றிலே கவனம் செலுத்தும் ஆசிரியர்கள், மலையை மக்கள், ஆய்வாளர்கள், அரசியல் வாதிகள் இன்று இதில் அக்கறை கொள்ள தொடங்கியுள்ளதை கவனிக்கப்பட வேண்டும் மலையை கலைகள் ஏனைய பிரதேச கலை வாடவங்களைவிட வித்தியாசமானதும், விழுவிழுப்பானதுமாகும்.

இந்தியையில் தான் மலையக கலை இக்கியழும் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்திய வம்சத் தமிழர் வாழும் காலி, மாத்தரை, ஓரத்தினபுரி, கேகாலை, போன்ற பிரதேசங்களில் தமிழர் இன்று தமிழினமாக இல்லை. அவர்கள் பெரும்பான்மையினமாக மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருவதை எழுத்துக்கைம் அறிந்துக் கொள்வது பொருத்தமானது இவர்களின் வாழ்வியல் எழும் பெரும் தேசிய வாதத்துக்குள் வீழ்ந்ததோ. அதே நிலை காலப் போக்கில் எல்லா சுந்தரப்பத்திலும் நிகழ முடியாது என்பதற்கில்லை. மலையக மக்கள் கலைகளான சுத்துக்கலை, ஆடல் கலை, கரகம், காவடி, ஒயிலாட்பம், மயிலாட்பம், கோளாட்பம், பொய்கால் குதிரை என்பன மெல்ல மெல்ல மறைந்துக் கொண்டு வருகின்றது.

இன்று இக்கலை மரபு வீழ்ச்சி நிலைக்கு செல்வதற்கு காரணம். அவற்றை பாதுகாத்த மக்களை விளியிப் பிரதை மக்கள் என இழிவு படுத்தும் நிலைமை காரணமாக யாரும் அவற்றை பாராம்பரியமாக செய்வதற்கு முன்வருவதில்லை இந்த நிலை மாற வேண்டும் தமிழினத்தின் தலை வதியை தலைக்கூராக மாற்றும் சாதியம் இவற்றில் இன உள்ளோடு இக்கலை மரபை பாதுகாப்பதற்கு இவற்றை நிகழ்த்துபவர்களை கொரவமாக நடத்துவதற்கும் முன் வர வேண்டும். இல்லையேல் இவ்வழநிலை மக்கள் சாத்தியத்துக்கு எதிராக இக்கலை மரபை விட்டு விட்டு மேலைத்தீய கலாசார நின்க்கு செல்வதை தவிர்க்கமுடியாது உதாரணமாக இன்று மலையக பகுதிகளில் சாவுக்கு ‘தய்’ இசைக்கருவியை இசைப்பதற்கு அவர்கள் முன் வருவதில்லை. இன்று தப்பிசை மக்களிடத்தில் இருந்து விலகி வணிகவர்க்கத்தின் கைகளுக்கு செல்வதை அவதானிக்கலாம். உதாரணமாக சங்கமம் திரைப்படத்தில் வரும் ‘தப்பிசை’ எவ்வாறு மாற்றப்படுவதை என்பதை தமிழ் மக்கள் கவனிக்க வேண்டும். எனவே தான் மக்கள் கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வளியுருத்த வேண்டியுள்ளது.

இந்திலையில் தான் மலையக கலை இக்கியழும் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்திய வம்சத் தமிழர் வாழும் காலி, மாத்தரை, ஓரத்தினபுரி, கேகாலை, போன்ற பிரதேசங்களில் தமிழர் இன்று தமிழினமாக இல்லை. அவர்கள் பெரும்பான்மையினமாக மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருவதை எழுத்துக்கைம் அறிந்துக் கொள்வது பொருத்தமானது இவர்களின் வாழ்வியல் எழும் பெரும் தேசிய வாதத்துக்குள் வீழ்ந்ததோ. அதே நிலை காலப் போக்கில் எல்லா சுந்தரப்பத்திலும் நிகழ முடியாது என்பதற்கில்லை. மலையக மக்கள் கலைகளான சுத்துக்கலை, ஆடல் கலை, கரகம், காவடி, ஒயிலாட்பம், மயிலாட்பம், கோளாட்பம், பொய்கால் குதிரை என்பன மெல்ல மெல்ல மறைந்துக் கொண்டு வருகின்றது.

பெரட்டுக்கு வராத பிராதுகள்

சிவனு மனோஹரன்

செய்யாக்கப்பட்

மரங்களின் பிராதுகள்

இன்னுமே

பெரட்டுக்கு வரவில்லை

கால் அளவில் அடர்ந்திருக்கும்

விருட்சங்கள்

தேசம் தாண்டி பயணித்த பிராது

இன்னும் பெரட்டுக்கு வரவில்லை

நாசியை அறுக்கும்

நாற்றக் குசுவும்

ஊதுவர்த்தியாய்

ஊமை புகை அடர்ந்துவதால்

உடைடும் ஸயன்களின்

தீனக்குரல்கள் இன்னுமே

பெரட்டுக்கு வரவில்லை

உதிரும் சண்ணாம்பு சுவர்களின்

செவிவழிச் செய்திகள் நாளை

“நீகு” சர்வதை தமிழ் ஏழத்தாளர் மாநாடு சிறப்பிதழ்

ஆவண்டபாமாய் அம்பலமாகலாம் வயன் களீன் துயர் புகை அப்ரந்திருக்கும்

நொய்ந்த கலைகள் வேண்டுமானால் வாய் மூட மௌனித்தும் மரணித்தும் போகலாம்

மறுக்கப்படும் பிராதுகள் கலசன் கல்லூலே

நான்காம் உலக போரை அறிவிக்கும் நாள்

தொலைவில் இல்லை

ஆதிக்கனை அதிர்வதற்கு தயாராகு! யைய் புரட்சியை கருவற்றிருக்கிறது

அகதியுடனான நேர்காணல்

குற்ப்பளகை

எங்கிருந்து வருகிறாய்.....?	கனவுகள் இருக்கின்றதா? எங்கு?
மனிதாபிமானத்தின்	எங்கோ இருக்கிறது. ஆனால்
தேசத்திலிருந்து	இருக்கிறது.
ஏன் வருகிறாய்?	உனது மிகுதி உயிர் எங்கே.....
அங்கு யுத்தம் நடக்கிறது	என்னுரில் ஒரு மரத்தழில்
யுத்தம் ஏன் நடக்கிறது.....	அங்கு எப்படு.....?
மனிதர்களை மீப்பதற்கு	என்காதலி அங்குதான் ஏற்று
உனது கால்கள் எங்கே?	போனாள். காதல் வேறா.....?
யுத்தத்தின் காலைப்பசிக்கு	அகதிகளாவதற்கு முன் நாங்கள்
கொடுத்தேன்	மனிதர்கள்.
உனது கைகள் எங்கே?	யுத்தம் உங்கள் என்ன செய்தது....?
யுத்தத்தின் பகல்பசிக்கு	கேள்வியை பிடிய. யுத்தம் என்ன செய்யவில்லை என்பதே சரி.
கொடுத்தேன்	யுத்தம் மனிதர்களை மீட்டா?
உனது தலை எங்கே?	கேள்வியில் குழப்பமும்.....
யுத்தத்தின் ஓரவப்பசிக்கு	என்ன சொல்ல விரும்புகிறாய்.
கொடுத்தேன்	எது நடந்ததோ..... எது நடக்கிறதோ.....
உனது குருதி எங்கே?	எது நடக்குமோ.....
யுத்தத்தின் தாகத்திற்கு	ஒன்றும் நன்றாக நடக்கவில்லை:
கொடுத்தேன்	நடக்கிறதில்லை: நடப்பதில்லை.
உனது சொத்துக்கள்.....?	அப்படியே இரு.... ஒரு புகைப்பாம்
ஆயுதங்களின் கொள்ளை	வேண்டும். வேண்டாம்....
ஆசைக்கு	கமராக்கள் உண்மை
உனது இளமை எங்கே..?	சொன்னதில்லை
அது சமருக்கு சமர்ப்பணம்	நாங்கள் உண்மையின்
உனது குழந்தைகள்?	குழந்தைகள்
நான்தான் அது.....	நாங்கள் யுத்தத்தின் குழந்தைகள்
அவர்களின் குழந்தைகள்	
அதுவும் நான்தான்.	

நீகர்

சிறப்புற வாழ்க்கூக்கிறோம்



நாவலஸ்பிட்டி தமிழ்ச் சங்கம்

இல. 83, கொத்தலை வீதி,
நாவலஸ்பிட்டி. - இலங்கை.

தெ. பேசி : 0094072-4435875